

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

ඩීලංකාස සන්නායක තොසලිසක් කුම්‍යරස බර්ත්තුමානප පත්තිරිකා

අති විශේෂමානතු

அக 1817/30 - 2013 ஜூலை 03 வரை வெட்டு - 2013.07.03
1817/30 ஆம் இலக்கம் - 2013 ஆம் அண்டு யுவை மாதம் 03 ஆந் திகதி புதன் கிமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

பகுதி IV (அ) - மாகாண சபைகள்

மாகாண சபை அறிவித்தல்கள்

இலங்கைச் சன்னாயக சோசலிசுக் குடியரசு - வடக்கு மாகாணம்
லூ செ மாகாண அரசு தீவிரமாக கடற்பள்ளத்துடன் பொறுத்து வருகிறது.

ഉച്ചാരണ വരുത്തി മുൻ തീരുമാനം : 2013-07-11

1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்கு மாகாண சபைகள் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ்க்கையளிக்கப்பட்டது அதிகாரங்களுக்கு அமைவாக படத்து மாகாண ஆளுநர் அவர்களினால் படத்து மாகாண அரசு சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிகள் சட்டவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஆனி மாதம் 06 ஆந்திகதி, வடக்கு மாகாண கெளரவு ஆற்றார் அவர்களினால் இதற்கான அனுமதி பொங்கல்பட்டது.

இவ்விடயத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவது, வட மாகாண அரசு அலுவலர்களின் கடமையாகும் என்பதை, உடலாட்சன தொழில் அமைச்சர் அலுவலர்களிலிருக்கானவர்கள்

ജക്കിക്കാരം

1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் 31 தொடக்கம் 33 வரையான பிரிவுகளுக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநராயிய எனக்கு உரித்தாகப்பெற்ற அதிகாரங்களைக் கொண்டு வடக்கு மாகாண அரசு சேவை நிர்வாகத்திற்கான கருணா நூல் புற்றுவதற்கு விகிதத்தோலையைச் சுட்டு ஓரத்தும் செய்கின்றேன்.

இந்த தாபன நடைமுறை ஒழுங்கு விதிகளானது மாகாணத்தின் ஆளுநர் செயலகம், மாகாண பொதுச் சேவை ஆணைக்கும், சகல அமைச்சக்கள், திணைக்களங்கள், கூட்டுறவு ஊழியர் ஆணைக்கும், நியதிச் சட்ட சபைகள், உள்ளூராட்சி அதிகார சபைகள் மற்றும் மாகாண சபைத் தொழிற்பாடுகளுடன் தொடர்புடைய அரச சார்புடைய நிறுவனங்கள் அனைத்திற்கும் ஏற்புடையதாகும். இத்தகுபான நடை மறை ஒழுங்கு விதிகள் 2013 ஆம் ஆண்டு அடி மாதம் 11 அந்திக்கி செயல்வேலையில் மறும்.

ஜி. ஏ. சந்திரசிறி,
ஆளுநர்,
வடத்து மாதாணம்.

2013.06.06



அத்தியாயம் - I

தாமிதம்

1. ஆளுநர்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் XVII(அ) ஆம் அத்தியாயத்தின் 154(அ) பிரிவின்படி மாகாண சபை உருவாக்கப்பட்டுள்ளது. அவ் யாப்பின் 154(ஆ) பிரிவின்படி சகல மாகாண சபைகளின் பொருட்டும் ஆளுநர் பதவியொன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன் சனநாயக அவர்களால் தனது ஒப்பமிடவின் கீழான அதிகாரத்தைவும், பத்திரமொன்றின் மூலமாக ஆளுநருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 32 இன் கீழ் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்குமொவாக இத்தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவை சட்டமாக்கப்பட்டுள்ளது.

2. அதிகாரங்கள்

1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழான ஏற்பாடுகளின் படி வடக்கு மாகாண அரசு சேவைக்கான உத்தியோகத்தற்களின் நியமனம், பதவியற்றும், பதவிநீக்கம், மற்றும் அவர்களின் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு போன்ற செயற்பாடுகள் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

3. 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் படி வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்கும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

4. 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 32(1) இன் பிரகாரம் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மேற்கூறப்பட்டுள்ள பிரிவு 3 இல் சட்டிக்காட்டியவாறு தோற்றுவிக்கப்பட்ட, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குமுனிவிடம் அச் சட்டத்தின் பிரிவுகள் 32(2), 32(3) இன் படி காலத்திற்குக்காலம் கையளிக்கப்பட முடியும்.

5. இத்தாபன நடைமுறை ஒழுங்கு விதிகளுக்கு பொருள் கோடலின் போது அல்லது அவற்றை ஏற்படுத்தைதாக்கலின் போது யாதேனும் சந்தேகங்கள் ஏற்படுகின்றவிடத்து அல்லது இந்நடைமுறை விதிக்கோவையில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் சரியான பொருளை அல்லது விரும்புகின்ற நோக்கத்திற்குமிடையே முரண்பாடுகள் எழுகின்றவிடத்து அல்லது இத்தாபன நடைமுறை ஒழுங்கு விதியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிராத விடயங்கள் இருப்பின் அது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் வடக்கு மாகாண ஆளுநருக்குரியதாகும்.

6. 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 33(8) இன் படி வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குமுனிவினால் மேற்கொள்ளப்பட்ட யாதாயினும் நியமனம், இடமாற்றம் அல்லது பதவி நீக்கம் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான வேறு யாதேனும் நிபந்தனைகள், மேற்போந்த 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் பிரிவு04 இன் கீழ் அதிகாரம் கையளிக்கப்பட்ட அதிகாரியினால் மேற்கொள்ளப்படுகின்ற யாதேனும் நியமனம், இடமாற்றம் அல்லது பதவிநீக்கம் பற்றிய நிபந்தனைகள் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பில் விதிக்கப்படுகின்ற வேறு யாதேனும் நிபந்தனைகளை மாற்றுவதற்கு, குறைப்பதற்கு அல்லது நீக்குவதற்கான அதிகாரம் ஆளுநருக்குரியதாகும்.

7. வகை கூறும் பொறுப்பு

1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்ட ஏற்பாடுகளின் படி வடக்கு மாகாண ஆளுநரினால் வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குமுனிவிற்கு கையளிக்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்துக்கையில் வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குமுனிவினால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள், முடிவுகள் தொடர்பிலும், 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் வாயிலாக அதிகாரங்கள் கையளிக்கப்பட்ட அதிகாரியினால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள், முடிவுகள் தொடர்பிலும் உரிய அதிகாரிகள் வடக்கு மாகாண ஆளுநருக்கு வகை கூறும் பொறுப்புடையோராவர்.

அத்தியாயம் - II

அதிகாரக்கையளிப்பு

8. (அ) 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 32(1) மற்றும் பிரிவு 32(3) இன் பிரகாரம் வேறு யாதேனும் சட்ட ஏற்பாடுகளின் கீழ் வடக்கு மாகாண அரசு சேவை உத்தியோகத்தர்களினது நியமனம், பதவியுயர்வு, இடமாற்றம், பதவிநீக்கம் மற்றும் அவர்களது ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் தனது அதிகாரங்களை அவ்வப்போது மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் கையளிக்க முடியும்.
- (ஆ) 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் பிரிவு 4 இன் படி மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மாகாண பிரதம செயலாளருக்கோ அல்லது எவ்வேறும் உத்தியோகத்தருக்கோ கையளிக்க முடியும்.
9. ஆளுநருக்குரிய அதிகாரங்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு அல்லது மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் அதிகாரம் கையளிக்கப்பெற்ற உத்தியோகத்தருக்கு கையளிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் அல்லது அவ்வாறு அதிகாரம் கையளிக்கப்பெற்ற உத்தியோகத்தரினால் மேற்கொள்ளப்படுகின்ற யாதேனும் நியமனம், பதவியுயர்வு, இடமாற்றம், பதவிநீக்கம் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் விதிக்கப்படுகின்ற யாதேனும் நிபந்தனைகளை மாற்றுகின்ற, குறைக்கின்ற அதிகாரம் வடக்கு மாகாண ஆளுநருக்குண்டு.
10. வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்குரிய 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழான அதிகாரங்கள் உத்தியோகத்தராஞ்சிருப்பட்ட பின் அதற்குப் புறம்பாக வேறு எவ்வேறும் நபரொருவரினால் பிரயோகிக்கப்படுவதன் மூலம் ஏற்படுகின்ற விளைவுகள், எடுக்கப்படுகின்ற செயல்கள் அனைத்தும் செயல்வலுவற்றினால் அல்லது முடிவுகளால் ஏற்படுத்தப்படுகின்ற இழப்புக்கள், நட்டங்கள் தொடர்பில் அதற்கான அனுமதியினை அல்லது ஏற்பாட்டினை இழைத்த உத்தியோகத்தர் அல்லது உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட வகையில் வகைகூறக் கடமைப்பட்டதோராவர்.
11. (அ) 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாணசபைகள் சட்டத்தின் பிரிவு 32 இன் படி வடக்கு மாகாண ஆளுநரினால் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படுகின்ற விடயப்பரப்பு மற்றும் அதிகார வரையறைக்குள் மாத்திரமே அத்தகைய அதிகாரத்தை நடைமுறைப்படுத்த முடியும். கையளிக்கப்படுகின்ற அதிகார எல்லைக்கு அப்பால் அல்லது விடயப்பரப்படுக்களுக்கு அப்பால் எடுக்கப்படுகின்ற முடிவுகளும் செயற்பாடுகளும் செயல்வலுவற்றினாலும் இதன் மூலம் ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கும், இழப்புக்களுக்கும் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு தனிப்பட்ட வகையில் வகைகூறும் கடப்பாடுடையவராவர்.
- (ஆ) 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் பிரிவு 4 இன் படி மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மாகாண பிரதம செயலாளருக்கோ அல்லது எவ்வேறும் உத்தியோகத்தருக்கோ கையளிக்கப்படுகின்றவிடத்து, அவ்விடயப்பரப்பு மற்றும் அதிகார வரையறைக்குள் மாத்திரமே அத்தகைய அதிகாரத்தை நடைமுறைப்படுத்த முடியும். கையளிக்கப்படுகின்ற அதிகார எல்லைகளுக்கு அல்லது விடயப்பரப்படுக்களுக்கு அப்பால் எடுக்கப்படுகின்ற முடிவுகளும் செயற்பாடுகளும் செயல்வலுவற்றினாலும் இதன் மூலம் ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கும், இழப்புக்களுக்கும் பிரதம செயலாளர் அல்லது குறித்த உத்தியோகத்தர் தனிப்பட்ட வகையில் வகைகூறும் கடப்பாடுடையவராவர்.
12. வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு அதிகாரம் கையளிக்கப்பட்டிருக்கின்றவிடத்து அவ்வதிகாரம் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினாலேயே நடைமுறைப்படுத்தப்படுவதுடன், வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் அதிகாரம் வெவ்வேறாக கையளிக்கப்பட்டிருப்பதாகக் கருதி செயற்படலாகாது. மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு தனக்கு கையளிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை, அரசியல் யாப்பிள் ஏற்பாடுகள், மாகாண சபைகள் சட்டத்தின் ஏற்பாடுகள், மாகாண சபைகள் கட்டளைச் சட்டங்கள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரினால் அவ்வப்போது விதிக்கப்படுகின்ற சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவும், பக்கச் சார்பின் நியும், நியாயபூர்வமாகவும், உண்மைத் தன் மையுடனும், வெளிப்படைத்தன்மையோடும் நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
13. 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் பிரிவு 4 இன் படி உரிய உத்தியோகத்தருக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளவிடத்து அவ்வுத்தியோகத்தரால் தனக்கு கையளிக்கப்பட்டிருக்கும் அவ்வதிகாரத்தை அரசியல்

யாப்பின் ஏற்பாடுகள், மாகாண சபைகள் சட்டத்தின் ஏற்பாடுகள், மாகாண சபைகள் கட்டளைச் சட்டங்கள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரினால் அவ்வப்போது விதிக்கப்படுகின்ற சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவும், பக்கச்சார்பின்றியும், நியாயபூர்வமாகவும், உண்மைத் தன்மையுடனும், வெளிப்படைத்தன்மையோடும் நடைமுறைப்படுத்தல் வேண்டும்.

14. வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் தொடர்பில் எவ்வேலையை நடைமுறைப்படுத்து அதுபற்றி வடக்கு மாகாண ஆளுநரிடம் உசாவுதல் செய்து தீர்க்கப்படல் வேண்டும். அவ்வாறே 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் பிரிவு 4 இன்படி அதிகாரம் கையளிக்கப்பெற்றிருக்கும் உத்தியோகத்தருக்குரிய அதிகாரங்கள் தொடர்பில் எவ்வேலையை நடைமுறைப்படுத்து அது தொடர்பில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடமோ அல்லது வடக்கு மாகாண ஆளுநருடனோ உசாவுதல் செய்து தீர்க்கப்படல் வேண்டும்.
15. 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 34 இன்படி எவ்வேலையை நடைமுறைப்படுத்து அதுபற்றி வடக்கு மாகாண ஆளுநரிடம் உசாவுதல் செய்து தீர்க்கப்படல் வேண்டும். அவ்வாறே 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் பிரிவு 4 இன்படி அதிகாரம் கையளிக்கப்பெற்றிருக்கும் உத்தியோகத்தருக்குரிய அதிகாரங்கள் தொடர்பில் எவ்வேலையை நடைமுறைப்படுத்து அது தொடர்பில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடமோ அல்லது வடக்கு மாகாண ஆளுநருடனோ உசாவுதல் செய்து தீர்க்கப்படல் வேண்டும்.

அத்தியாயம் - III

நியமிப்பு

16. 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 32 இன்படி வடக்கு மாகாண சபையின் அரசு சேவைக்கு உத்தியோகத்தர்களை நியமித்தல், பதவியுயர்த்தல், இடமாற்றுதல், பதவியிலிருந்து நீக்குதல், அவர்களது ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு என்பன தொடர்பிலான அதிகாரம் வடக்கு மாகாண ஆளுநருக்கு உரியதாகும்.
17. 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 32(1) மற்றும் 32(3) இன்படி ஆளுநருக்கான அதிகாரங்கள் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 32(2) இன்படி வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடமோ அதற்குரிய உத்தியோகத்தர்களிடமோ கையளிக்கப்படமுடியும்.
18. 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைச் சட்டத்தின் 32(2) மற்றும் 32(3) பிரிவுகளின் படி அதிகாரம் கையளிக்கப்பட்ட மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் அல்லது 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் பிரிவு 4 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய அதிகாரம் கையளிக்கப்பட்டிருக்கும் உத்தியோகத்தரினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் எவ்வேலையை நியமனங்கள், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் அல்லது பதவி நீக்கல் தொடர்பான நிபந்தனைகள் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் விதிக்கப்பட்ட வேறு ஏதேனும் நிபந்தனைகள் என்பவற்றை மாற்றுகின்ற, குறைக்கின்ற அல்லது இரத்துச் செய்கின்ற அதிகாரம் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 33(8) இன்படி ஆளுநருக்கே உண்டு.
19. பதில்கடமை புரிவதற்கு, பணிகளை நிறைவேற்றுவதற்கு, பதவிக்குரிய கடமைகளைப் புரிவதற்காக மேற்கொள்கின்ற நியமனங்கள் தவிர்ந்த, மாகாண அரசு சேவையிலுள்ள சகல வெற்றிடங்களையும் நிரப்பும் பொருட்டு ஆளுநரினால் அனுமதிக்கப்பட்ட சேவைப் பிரமாணங்களுக்கு அல்லது ஆட்சேர்ப்புத் திட்டங்களுக்கு அமைவாக விளம்பரங்களின் மூலம் விண்ணப்பங்களை கோருவதற்கு நியமன அதிகாரி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
20. ஒப்பந்த அடிப்படையில், கடமைகளை நிறைவேற்றும் வகையில், பதில்கடமை அடிப்படையில் அல்லது நிரந்தர அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்வதானது உரிய நிறுவனத்தின் பொருட்டு அங்கீகரிக்கப்பட்ட அளவிக்குப்பட்டதும், அங்கீகரிக்கப்பட்ட சேவைப்பிரமாணம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டத்துடன் கூடியதும், நிதியேற்பாடுகள் வழங்கப்பட்டதுமான பதவிகளின் பொருட்டு மாத்திரமே இடம்பெற வேண்டும்.
21. அங்கீகரிக்கப்பட்ட ஆளவிகள் பதவி வெற்றிடமொன்று ஏற்பாடுகின்றவிடத்து மாத்திரமே நியமனத்தை மேற்கொள்ள முடியும். வெற்றிடங்கள், புதிதாக பதவியொன்றினை உருவாக்குவதனாலோ அல்லது பதவி வகிப்போரது சேவை முடிவுறுத்தப்படுகின்றவையினாலோ மாத்திரமே உருவாக முடியும். பதவியினை வகிப்பொருத்துடன் கூடிய அல்லது சம்பளமற்ற விடுமுறையினை பெற்றிருக்ககையில் அல்லது வேறு கடமையின் பொருட்டு தற்காலிகமாக விடுவிக்கப்பட்டிருக்கையில், வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கையில் அல்லது ஓய்வுதியத்திற்கு முன்னரான விடுமுறையினை பெற்றிருக்கின்றவிடத்து

பதவி வெற்றிடமாகக் கருதப்படமாட்டாது. எவ்வாறாயினும் அத்தகைய சந்தர்ப்பங்களில் கடமையின் அவசியம் கருதி அப்பதவிக்குரிய கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு அல்லது பதில்கடமையாற்றுவதற்கு நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என நியமன அதிகாரிக்கு தெரிய வருகின்றவிடத்து மாத்திரமே அத்தகைய நியமனங்களை மேற்கொள்ள முடியும்.

22. அமைய, ஒப்பந்த நியமனங்கள் தவிர்ந்த மாகாண அரசு சேவையின் ஏனைய பதவிகளுக்குரிய சகல நியமனங்களும் உரிய அங்கீரிக்கப்பட்டசேவைப்பிரமாணங்களுக்கு அல்லது அங்கீரிக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டங்களுக்கு அமைவாக மாத்திரமே மேற்கொள்ளப்படமுடியும்.

23. நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் திகதி அல்லது உத்தியோகத்துற் பதவியின் பொருட்டு கடமையைப் பொறுப்பேற்கும் திகதி இவ்விரண்டில் எது பிந்தியதோ அத்திகதியே நியமனம் செயற்படும் திகதியாகும்.

24. எந்தவொரு நியமனமும் எக் காரணத்திற்காகவும் முற்றிக்கியிடப்படலாகாது.

25. எந்தவொரு நபரும் சம்பளமற்ற அடிப்படையில் அல்லது தொண்டர் அடிப்படையில் வடக்கு மாகாண சபையின் அரசு சேவையிலான பதவியோன்றினது பெயரினைப் பயன்படுத்தி வடக்கு மாகாண சபையின் அரசு சேவைக்கு நியமிக்கப்படலாகாது.

26. ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு போன்றவை தொடர்பில் தற்போது நடைமுறையிலிருக்கின்ற ஏற்பாடுகளுக்கு அமைவாக மாகாண அரசு சேவையின் பதவிகளைத் தரப்படுத்தல், அதற்குரிய உத்தியோகபூர்வ பதவிப்பெயர் வழங்குதல், சம்பளக்கட்டமைப்பின் கீழான வேதன அளவுத் திட்டங்கள், சம்பளம் அல்லது வேதன அளவுகளை நிர்ணயித்தல், சேவை தொடர்பிலான பொது நிபந்தனைகள் என்பவற்றை விதித்தல் போன்ற அதிகாரங்கள் தேசிய சம்பள பதவியணி ஆணைக்கும் மற்றும் முகாமைத்துவ சேவைகள் தினைக்களத்திற்குரியதாகும்.

அத்தியாயம் - IV

சேவைப் பிரமாணக் குறிப்புகளும் ஆட்சேர்ப்புத் திட்டங்களும்

27. மாகாண அரசாங்க சேவையிலுள்ள அங்கீரிக்கப்பட்ட சகல சேவைகளுக்கும் சேவைப்பிரமாணக் குறிப்புகளுக்கும், அவற்றிற்கு புறம்பாக அங்கீரிக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டங்களும் இருத்தல் அவசியமாகும். ஆட்சேர்ப்புக்கான தகைமைகள், ஆட்சேர்ப்பு முறைமை, வேதன அளவுத் திட்டங்கள், சேவை நிபந்தனைகள், பதவியுயர்வு முறைமைகள் மற்றும் அவற்றிற்கிசைவான ஏனைய சகல விபரங்களும் அச்சேவைப் பிரமாணத்தில் அல்லது ஆட்சேர்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

28. ஆட்சேர்ப்புத் திட்ட வரைபு, ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவத்தில் தயாரிக்கப்படல்வேண்டும். ஆட்சேர்ப்புத் திட்டங்கள் மற்றும் சேவைப் பிரமாணகளின் வரைபு மாகாண அமைச்சின் செயலாளரினால் பிரதம செயலாளருக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும். பிரதம செயலாளரினது சிபாரிசுடன் அது மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். அவ்வாறான வரைபினை சமர்ப்பிக்கின்ற வேளையில் உத்தேச திருத்தங்கள் பற்றிய உப அட்டவணையொன்றினையும் அதனுடன் இணைத்துச் சமர்ப்பித்தல் அவசியமாகும். பிரதம செயலாளரினால் அனுப்பிவைக்கப்படுகின்ற சிபாரிசுடன் கூடிய திட்ட வரைபு முகாமைத்துவ சேவை தினைக்களத்தின் அனுமதியுடன் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் கவனத்திற்கெடுக்கப்பட்டு ஆணைக்குமுனின் சிபாரிசுடன் ஆளுநருக்கு முன்வைக்கப்படல் வேண்டும். ஆளுநர் அவர்களினால் திட்ட நகல் வரைபு அங்கீரிக்கப்படுகின்ற திகதி முதல் அப்பிரமாணம் அல்லது ஆட்சேர்ப்புத் திட்டம் செயல் வழுப்பெறும்.

29. சேவைப் பிரமாணத்தில் அல்லது ஆட்சேர்ப்புத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டியிருப்பின் அத்தகைய திருத்தத்திற்குரிய காரணத்தையும், திருத்தம் செய்யப்படவேண்டிய விடயங்களையும், அவற்றுடன் தொடர்புடைய பிரிவுகள், வரிகள் என்பவற்றை மேற்காட்டிய உப அட்டவணையில் உள்ளடக்குதல் வேண்டும். மேலும் உத்தேச திருத்தங்களை சம்பந்தப்பட்ட சேவைப் பிரமாணத்தில் அல்லது ஆட்சேர்ப்புத் திட்டத்தில் உட்சேர்ப்புத் திருத்தம் தயாரிக்கப்படுவது அவசியமாகும்.

30. மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் அல்லது பிரதம செயலாளரினால் முன்வைக்கப்படுகின்ற ஆட்சேர்ப்புத் திட்டம் அல்லது சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு அதற்குரிய உத்தேச திருத்தங்களுக்கு அனுமதி வழங்கும் அல்லது மீன்திருத்தம் செய்யும் அல்லது நிராகரிக்கும் அல்லது தடைசெய்யும் அதிகாரம் ஆளுநருக்குண்டு. அவ்வாறே உரிய அதிகாரிகளிடம் உசாவுதல் செய்தோ ஆளுநரின் பணிப்பின் பேரிலோ மாகாண பொதுச் சேவையின் எந்தவொரு சேவை அல்லது ஏதேனுமொரு பதவிக்குரிய சேவைப் பிரமாணக்குறிப்பினை அல்லது ஆட்சேர்ப்புத் திட்டத்தை உருவாக்குமாறு அல்லது அங்கீரிக்கப்பட்ட சேவைப் பிரமாணத்தில் அல்லது ஆட்சேர்ப்புத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளினைப் பணிக்கும் அதிகாரம் ஆளுநருக்குண்டு.

அத்தியாயம் - V**மாகாண அரசு சேவையில் நியமிப்பு பெறுவதற்குத் தகைமையில்லாதவர்கள்**

31. பிறிதொரு மாகாண சபையில், வடக்கு மாகாண சபையில், அரசு சேவையில் அல்லது அரசு கூட்டுத்தாபனத்தில் அல்லது அதிகார சபையோன்றில் அல்லது அரசுக்குரிய கம்பனியோன்றில் சேவையிலீடுபட்டிருந்து தகைமையின்மையின் பேரில் கட்டாய ஒய்வில் அனுப்பப்பட்ட அல்லது சேவை நீக்கம் செய்வதற்குப் பதிலாக கருணை அடிப்படையில் மாற்றேற்பாடாக ஒய்வு பெறச் செய்விக்கப்பட்ட அல்லது தண்டனை அடிப்படையில் ஒய்வு பெறச் செய்யப்பட்ட அல்லது முறையான ஒழுக்காற்று விசாரணையின் பெறுபேறாக சேவையிலிருந்து நீக்கப்பட்டோர் அல்லது தாமாக பதவியினின்றும் நீங்கியோர் வடக்கு மாகாண அரசு சேவையில் நியமனம் பெறத் தகுதியற்றோர்களாவர்.
32. இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசிற்கெதிராக புரிந்த குற்றவியல் தவறிற்காக நீதிமன்றமொன்றினால் குற்றவாளியாகக் காணப்பட்ட நபரொருவரும் மாகாண அரசு சேவையில் நியமிக்கப்படத் தகுதியற்றவராவார்.
33. யாதேனுமொரு சட்ட ஏற்பாட்டின் கீழ் நீதிமன்றமொன்றினால் குற்றவாளியாகக் காணப்பட்ட அல்லது குற்றவியல் நடைமுறைக்கோவையின் பிரிவு 449 இன் கீழ் நீதிமன்றமொன்றில் உடனடி விசாரணையின்படி குற்றவாளியாகக் காணப்பட்ட நபரொருவர் மாகாண அரசு சேவையில் நியமனம் பெறத் தகுதியற்றவராவார்.
34. கடன் தீர்க்க வழியற்றவராக பிரகடனப்படுத்தப்பட்ட நபரும் மாகாண அரசு சேவையில் நியமனம் பெறத் தகுதியற்றவராவார்.
35. இலங்கைப் பிரசையல்லாத ஒருவர் அல்லது பிரசாவுரிமையற்ற ஒருவர் மாகாண அரசு சேவையில் நியமனம் பெறத் தகுதியற்றவராவார்.

அத்தியாயம் - VI**நியமிப்புகளை நெறிப்படுத்தும் நியதிகரும் நிபந்தனைகளும்**

36. மாகாண அரசாங்க சேவையின் சகல ஊழியர்களும் தமது பதவிகளை மக்களுக்கு வகைகளும் பொறுப்புடையவர்களாகக் கருதிக் கொடுக்க வேண்டும். மாகாண அரசு சேவையில் நியமனம் பெறுகின்ற சகலரும் அப்பதவிக்குரிய கடமைகளையும், பொறுப்புக்களையும் தேசத்தினதும், தேசமக்களினதும் மேம்பாட்டின் பொருட்டு தளராத ஊக்கத்துடன் நிறைவேற்றுதல் வேண்டும்.
37. மாகாண அரசு சேவையின் சகல ஊழியர்களும் அரசு கொள்கைகளுக்கும், ஆனந்தினாலும், மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுளினாலும் மாகாண அரசாங்க சேவை தொடர்பில் காலத்திற்கு காலம் விதிக்கப்படுகின்ற சட்ட ஒழுங்கு விதிகளுக்கு இசைவாக தமது கடமைப் பொறுப்புக்களை நிறைவேற்றுதல் வேண்டும். மேலும் தாபன விதிக் கோவை, நீதி ஒழுங்கு விதிகள், மாகாண நிதி ஒழுங்கு விதிகள், மாகாணசபையின் நியதிக்கூட்டங்கள், மாகாண அரசாங்க சேவைகளுக்குரியதான் அரசாங்கத்தின் பிற ஒழுங்குவிதிகள், சுற்றுநிருப்பங்கள் மற்றும் இந்நடைமுறை ஒழுங்குவிதிக் கோவையின் ஏற்பாடுகள் என்பவற்றிற்கும், காலத்திற்கு காலம் அது தொடர்பில் வெளியிடப்படும் திருத்தங்களுக்கும் உட்பட்டவராதல் வேண்டும்.
38. மாகாண அரசு சேவையின் நிரந்தர ஒய்வுதீய உரித்துடைய பதவியோன்றிற்கு நியமனத்தைப் பெறுகின்ற சகலரும் விதவைகள் அநாதைகள் ஒய்வுதீயத் திட்டத்திற்கு அல்லது துபதாரர் அநாதைகள் ஒய்வுதீயத் திட்டத்திற்கு பங்களிப்பை செய்ய வேண்டும். இதன்பொருட்டு செலுத்தப்பட வேண்டிய உறுப்புரிமைத் தொகை அரசாங்கத்தினால் காலத்திற்குக் காலம் வெளியிடப்படுகின்ற ஏற்பாடுகளை அடியொற்றியதாக அமையும்.
39. அரசு உத்தியோகத்துறின் பிணைச் சட்டத்திற்கு அமைவாக திணைக்களத் தலைவரினால் தீர்மானிக்கப்படுகின்ற பிணைத் தொகையோன்றினை மாகாண அரசு உத்தியோகத்தர் ஒருவர் செலுத்த வேண்டும்.
40. மாகாண அரசு சேவைக்கு நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவர் வடக்குமாகாணத்தின் எந்தவொரு பிரதேசத்திலும் சேவை புரியும் கடப்பாடுடையவராவார்.
41. நிரந்தர அல்லது ஒப்பந்த அடிப்படையில் மாகாண அரசு சேவையின் பதவியோன்றிற்கு நியமனம் செய்யப்பட்ட உத்தியோகத்துறிகள் அனைவரும் வடக்கு மாகாணத்தின் எந்தவொரு பிரதேசத்திலும் சேவை புரிவதற்கேற்ற உடல், உளர்தியான தகுதியைக் கொண்டுள்ளனர் என்பதனை வைத்திய பரிசோதனை ஒன்றின் மூலமாக உறுதிப்படுத்துதல் அவசியமாகும்.

42. அவ்வைத்திய பரிசோதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் தீர்மானிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கமைவாக அரசு வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
43. மாகாண அரசு சேவைகளுக்குரிய பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுகின்ற அனைவரும் அரசியல் யாப்பின் 4 ஆம், 7 ஆம் அட்டவணைகளில் காட்டப்பட்டிருக்கும் சத்தியம் அல்லது உறுதியுரையை செய்தல் வேண்டும்.
44. மாகாண அரசு சேவைக்கு நியமிக்கப்படுகின்ற சகல உத்தியோகத்தர்களும், அரசு கொள்கைகளுக்கு அமைவாக, விதித்துரைக்கப்பட்டவாறான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
45. மாதாந்த வேதனம் பெறுகின்ற மாகாணசபை அரசு ஊழியரோருவர் தனது பதவியிலிருந்து விலக விரும்பினால், இவ்வொழுங்குவிதிகளின்படி தனது நியமனக்கடித்தில் வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி ஆகக்குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்னராக அதுபற்றி நியமன அதிகாரிக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வேண்டும். ஒரு மாத முன்னரிவித்தல் இல்லாது விடின் நியமன அதிகாரி அதற்கு உடன்படுவாராயின் மட்டும் அதன் பொருட்டு ஒரு மாத வேதனத்திற்கு சமமான தொகையை மாகாண சபைக்குச் செலுத்தி அவர் பதவியிலிருந்து விலக முடியும். எவ்வாறிருப்பினும் மாகாண அரசு சேவையிலான உத்தியோகத்தினது பதவி விலகலானது நியமன அதிகாரியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதன் பின்னரே செயல் வழுப்பெறும்.
46. அமைய, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் மாகாண அரசு உத்தியோகத்தர்களது சேவையினை கால அவகாசம் வழங்காது நியமன அதிகாரி முடிவுறுத்த முடியும்.
47. மாகாண அரசு சேவையில் நிரந்தரமாகக்கப்படாத மாதாந்த வேதனம் பெறும் உத்தியோகத்தரது நியமனம், நியமனக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கமைவாக அதனை முடிவுறுத்த நியமன அதிகாரி கருதுவாராயின் அதன் பொருட்டு அவ்வுத்தியோகத்திற்கு ஒரு மாத கால அவகாசத்தை வழங்குதல் வேண்டும் அல்லது ஒரு மாத வேதனத்தினை வழங்குதல் வேண்டும்.
48. மாகாண அரசு சேவையில் உள்ள பதவியோன்றிற்கு மாகாண அரசு உத்தியோகத்தரோருவர் பொய்யான, தவறான தகவல்களை அல்லது ஆவணங்களை நியமன அதிகாரியிடம் அல்லது வேறு எவராயினும் தொடர்புடைய அதிகாரியிடம் சமர்ப்பித்து நியமனம் பெற்றுள்ளார் என்பது அவர் கடமைகளை ஆரம்பித்த பின்னர் எதேனும் சந்தர்ப்பத்தில் நிருபணமாகின்றவிடத்து அத்தகைய உத்தியோகத்திற்கு அதுகுறித்து விளக்கமளிப்பதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குவதுடன் அக்குற்றம் நிருபிக்கப்படுகின்ற விடத்து அவரது நியமனம் இரத்துச் செய்யப்பட வேண்டும். இந்தியமனம் பொய்யான, தவறான, பிழையான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் பெறப்பட்டுள்ளமை ஊர்ஜிதப்படுத்தப்படின் அதற்கெதிராக குற்றவியல் தண்டனைக் கோவைக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அத்தியாயம் - VII

நியமிப்புகள் தொடர்பில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்.

49. நாடளாவிய சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தரோருவரை மாகாண சபை பதவியோன்றிற்கு நியமித்தல் தொடர்பில் ஆளுநருக்குள்ள அதிகாரத்தின் கீழ் மிகப் பொருத்தமுடைய விதத்தில் ஆளுநரினால் நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
50. ஆளுநரின் அதிகாரக் கையளிப்பிற்குட்பட்டு வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுனினால் உரிய ஆட்சேர்ப்பு திட்டங்களுக்கும், சேவைப்பிரமாணங்களுக்கும் அமைவாக உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் தரங்களுக்கிடையிலான பதவியுயர்வு வழங்கலும் நடைமுறைப்படுத்தப்படும்.
51. ஆளுநரின் அதிகாரக்கையளிப்பிற்கும், எதிர்காலத்தில் கையளிக்கப்பட இருக்கின்றதுமான அதிகாரங்களுக்கும் உட்பட்ட வகையில் நியமன அதிகாரி சேவைப்பிரமாணங்களுக்கும் ஆட்சேர்ப்புத் திட்டங்களுக்கும் அமைவாக பதவிகளுக்கு உத்தியோகத்தர்களை நியமித்தல், தெரிவு செய்தல் மற்றும் பதவியுயர்வு வழங்குதல் என்பவற்றை மேற்கொள்ளவேண்டும்.
52. மாகாண அரசு சேவையில் பதவிவெற்றிடமொன்று ஏற்படுமிடத்து அல்லது அத்தகைய பதவி புதிதாக தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றவிடத்து திணைக்கள் தலைவர் உரிய சேவையின் பதவிக்கான நியமன அதிகாரியிடம் அது பற்றி அறிக்கையிடல் வேண்டும். அவ்வாறே அப்பதவியின் பொருட்டு உடனடியாக மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவர் நியமனம் செய்யப்படுவதனை தான் சிபாரிசு செய்கின்றாரா, இல்லையா எனவும் அவர் தெரியப்படுத்தல் வேண்டும்.
53. மேற்காட்டிய பிரிவு 52 இன் படி உரிய ஆவணங்கள் பெறப்பட்டதன் பின்னர் சம்பந்தப்பட்ட பரீட்சை அல்லது நேர்முகப்பரீட்சை, சேவைப்பிரமாணத்தில் அல்லது ஆட்சேர்ப்புத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு அமைவாகவும் அதன்

பொருட்டு அச்சந்தரப்பத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புள்ளி வழங்கல் முறைமைக்கு அமைவாகவும் நடாத்தப் பட்டுள்ளமையிட்டு திருப்திகாண்பதுடன் நேர்முகப்பரீட்சைச் சபையின் சிபாரிசுகளிருப்பின் அவற்றையும் கருத்தில் கொண்டு எழுத்துப்பரீட்சை அல்லது நேர்முகப்பரீட்சையின் போது பெற்றுக்கொண்ட அதி கூடிய புள்ளிகளினது ஒழுங்கின்படியும், ஆட்சேரப்புத்திட்ட ஏற்பாடுகளின்படியும், நியமன அதிகாரியினால் நபர் ஒருவர்/நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்வு செய்தல் தொடர்பில் அவசியமான மாற்றங்கள் இருப்பின் அவற்றினை உள்ளடக்கியதாக பின்னினைப்பு 1 மற்றும் 2 இந்கு அமைவாக நியமன அதிகாரியால் நியமனக் கடிதம் வழங்கப்படவேண்டும்.

54. நாடளாவிய சேவைக்குரிய உத்தியோகத்தர்கள், மாகாண அரசு சேவைகளுக்கான பதவிகளுக்கு நியமிக்கப்படுகையில் உரிய நியமன அதிகாரியினால் அவ்வுத்தியோகத்தர்களுக்கு முறையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படுதல் வேண்டும்.

நியமிப்புகள் தொடர்பிலான பொது நிபந்தனைகள்

55. நியமன அதிகாரி சேவைப்பிரமாணக் குறிப்புக்கு அல்லது ஆட்சேரப்புத் திட்டத்துக்கு அமைவாக நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

56. சேவைப்பிரமாணக் குறிப்பில் அல்லது ஆட்சேரப்புத் திட்டத்தில் வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலன்றி நேர்முகப் பரீட்சைக்குமுனின் தலைவராக வடக்கு மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் உட்பட குறைந்தது மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கியதாக நேர்முகப் பரீட்சைக்கும் அமைய வேண்டும். இருப்பினும் அதன் உச்ச எண்ணிக்கை ஐந்தாக மட்டும் படித்தப்பட்டிருக்கும். சேவைப்பிரமாணக் குறிப்பில் அல்லது ஆட்சேரப்புத் திட்டத்தில் வேறு விதமாக குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி அந்நேர்முகப் பரீட்சைக்குமுனின் ஒரு உறுப்பினர், வெற்றிடம் நிலவுகின்ற அமைச்சின் அல்லது தினைக்களத்திலிருந்து நியமிக்கப்படுதல் வேண்டும். அவ்வாறே சகல சந்தர்ப்பங்களிலும் ஆகக்குறைந்தது ஒரு பெண் உறுப்பினரையேனும் நியமிக்க வேண்டும். அவசியமேற்படின் மத்திய அரசின் அல்லது வேறு மாகாண சபையின் உத்தியோகத்தெராருவரை இந்நேர்முகப் பரீட்சைக்குமுனியும்.

57. சேவைப் பிரமாணக்குறிப்பில் அல்லது ஆட்சேரப்புத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலன்றி நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவேள்ள விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, ஏற்படுதையவிடத்து எழுத்து மூலப் பரீட்சையில் அல்லது தொழில்சார் தேர்வில் அல்லது அவை இரண்டிலும் அவர்களினால் பெறப்பட்ட புள்ளிகளின் திறமை ஒழுங்கில் விடயத்துக்கேற்ப நிலவுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கையின் பிரகாரம் நியமிப்புச் செய்யும் அதிகாரியினால் தீர்மானிக்கப்படல் வேண்டும்.

58. நேர்முகப் பரீட்சையில் புள்ளிகள் குறித்தொதுக்கப்படுமிடத்து புள்ளியிடல் திட்டமானது வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களைக் கோருகின்ற விளம்பரத்தில் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

59. தெரிவுகள் நேர்முகப் பரீட்சை ஒன்றின் மூலமாக மாத்திரமோ அல்லது நேர்முகப் பரீட்சை மற்றும் தொழில்சார் தேர்வு மூலமாக செய்யப்படும்போது அத்தகைய நேர்முகப் பரீட்சை சேவைப் பிரமாணக் குறிப்பு அல்லது ஆட்சேரப்புத் திட்டத்தின்படி ஒரு முறைமையில் அமைந்ததாக இருத்தல் வேண்டும். அத்துடன் நேர்முகப்பரீட்சையினதும் தொழில்சார் தேர்வினதும் புள்ளியிடல் திட்டம் அப்பதவிக்கான விண்ணப்பங்களைக் கோருகின்ற விளம்பரத்தில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

60. ஒரு நேர்முகப் பரீட்சைச் சபையானது அதன் பணிகளை மேற்கொள்வதற்கு பின்வரும் ஆவணங்கள் அதற்கு வழங்கப்படல் வேண்டும்.

(i) சேவைப் பிரமாணக்குறிப்பு அல்லது ஆட்சேரப்புத்திட்டம்.

(ii) விண்ணப்பங்கள் கோரப்பட்ட விளம்பரம்.

(iii) தகைமைகள் பற்றி சுருக்கப் பொழிப்புதன் நேர்முகப் பரீட்சை உப அட்டவணை.

(iv) நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை.

(v) அது முறைமையில் அமைந்த நேர்முகப் பரீட்சையாக இருக்குமிடத்து நியமன அதிகாரியினால் அங்கீரிக்கப்பட்ட புள்ளியிடல் திட்டமும் அது தொடர்பான வேறு அவணங்களும்.

61. விண்ணப்பதாரர் ஓவ்வொருவரும், நேர்முகப் பரீட்சைச் சபையின் பூரண அமர்வினால் மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத் தப்படல் வேண்டும். நேர்முகப் பரீட்சைச் சபையின் உறுப்பினர் அல்லாத வேறு எவரும் அதன் அமர்வுகளில் பங்குபற்றுவதற்கு

அனுமதிக்கப்படலாகாது.) நேர்முகப் பரீட்சையில் புள்ளிகளைப் பதிவு செய்வதில் ஓர் காபன் பேனா அல்லது அழிக்கமுடியாத மையநிலை பேனா உபயோகிக்கப்படுதல் வேண்டும். பென்ஸில்கள் உபயோகிக்கப்படலாகாது. நேர்முகப் பரீட்சை சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் நேர்முகப்பரீட்சை நடைபெறும் எல்லா நேரங்களிலும் பிரசன்னமாகி இருந்தல் வேண்டும்.

62. நேர்முகப் பரீட்சை முடிவுடைந்த உடன் நேர்முகப் பரீட்சைச் சபையினர் விண்ணப்பதாரர்கள் பெற்ற புள்ளிகளின் ஒழுங்கில் திறமை அடிப்படை நிரலை தயாரித்தல் வேண்டும். அதனை நேர்முகப்பரீட்சை அட்டவணையில் சேர்த்துக் கொள்வதுடன் சான்றுப்படுத்தவும் வேண்டும். நேர்முகப் பரீட்சைச்சபை உறுப்பினர்கள் அத்தகைய அட்டவணைகளின் ஒவ்வொரு பக்கத்திலும் கையொப்பமிடல் வேண்டும்.
63. ஓர் எழுத்து மூலப் பரீட்சைக்கு அல்லது ஓர் தொழில் சார் தேர்வுக்கு அல்லது அவை இரண்டுக்கும் பின்னர் புள்ளிகளை வழங்குவதற்காக நேர்முகப்பரீட்சையோன்று நடாத்தப்பட வேண்டியிருக்குமிடத்து எழுத்து மூலப் பரீட்சையில் அல்லது தொழில்சார் தேர்வில் அல்லது அவை இரண்டிலும் விண்ணப்பதாரர்களினால் பெறப்பட்ட புள்ளிகள் நேர்முகப் பரீட்சைச் சபைக்கு வழங்கப்படலாகாது. எழுத்து மூலப் பரீட்சையில் அல்லது தொழில்சார் தேர்வில் அல்லது அவை இரண்டிலும் பெற்ற பெறுபேறுகள், நியமன அதிகாரியினால் நியமிப்புக்கள் தொடர்பில் இருதித் தீர்மானம் ஒன்றை எடுக்கும் வரைக்கும் எக்காரணத்தின் பொருட்டும் பகிரங்கப்படுத்தப்படலாகாது. அதன் அந்தரங்கத்தன்மை அதில்சமாக பேணப்படுதல் வேண்டும்.
64. முறைமைப்படுத்தப்படாத நேர்முகப் பரீட்சையாக இருக்குமிடத்து அது விண்ணப்பதாரர்களின் தகைமைகளை உறுதிப்படுத்துவதற்காக சான்றிதழ்களை சரிபார்க்கும் நோக்கத்திற்காக மட்டுமே நடாத்தப்படல் வேண்டும்.
65. சகல நேர்முகப் பரீட்சைகளும் தொழில்சார் தேர்வுகளும் நடாத்தப்படுவதற்கு முன்னராக இவ்விதிமுறைகள் பற்றி அந்தேர்முகக் குழு உறுப்பினர்களது கவனத்திற்குக் கொண்டுவர நியமன அதிகாரி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
66. திறமை ஒழுங்கில் நியமிப்புகளை செய்யுமிடத்து கடைசி வெற்றிடத்துக்கு அல்லது வெற்றிடங்களுக்கு சமமான புள்ளிகளைப் பெற்ற பல விண்ணப்பதாரர்கள் இருக்குமிடத்து, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நேர்முகப் பரீட்சையின் அல்லது எழுத்து மூலப் பரீட்சையின் அல்லது தொழில் சார் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் வெற்றிடத்தை அல்லது வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான இருதித் தீர்மானம் எடுத்தல் நியமன அதிகாரியைச் சார்ந்ததாகும்.
67. ஆட்சேர்ப்பானது போட்டிப் பரீட்சையோன்றின் பெறுபேறுகள் மீது மட்டுமே செய்யப்படுமிடத்து நியமிப்பானது போட்டிப் பரீட்சையில் விண்ணப்பதாரர்களினால் பெறப்பட்ட புள்ளிகளின் திறமை அடிப்படையில் மட்டும் செய்யப்படல் வேண்டும்.
68. நியமன அதிகாரி எழுத்து மூலப் பரீட்சை, நேர்முகப் பரீட்சை, தொழில் சார் தேர்வுகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் நியமிப்புக்களைச் செய்கின்றவிடத்து, விண்ணப்பதாரர் ஒவ்வொரு எழுத்துப் பரீட்சை, நேர்முகப் பரீட்சை, தொழில்சார் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மொத்தப் புள்ளிகளின் திறன் ஒழுங்கில் நியமிப்புகளை செய்தல் வேண்டும்.

நியமிப்பிற்குப் பின்னர் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்

69. நியமன அதிகாரியினால் மாகாண அரசு சேவையில் குறிப்பிட்ட பதவியொன்றுக்கு நியமிக்கப்பட்டு அனுப்பப்பட்ட நியமிப்புக் கடிதமொன்றைப் பெற்ற ஆளோருவர் பின்னினைப்படி 03 இல் உள்ள மாதிரியின் பிரகாரம் நியமன அதிகாரிக்கு அப்பதவிக்கான நியமிப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு அதனைத் தான் ஏற்றுக் கொள்ளுகின்றாரா அல்லது ஏற்றுக் கொள்ளவில்லையா என்பதை எழுத்துமூலம் உடனடியாக அறிவிக்கல் வேண்டும்.
70. நியமிப்புக் கடிதத்துக்கமைவாக நியமிப்பை ஏற்றுக் கொள்ளும் நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்வது நியமிப்பு அதிகாரியின் அல்லது நிருவாக அதிகாரியின் அல்லது தினைக்களத் தலைவரின் அல்லது நிறுவனத் தலைவரின் முன்னிலையில் உறுதியுரையை வெளிப்படுத்தல் அல்லது சத்தியப் பிரமாணம் செய்தல் வேண்டும். அத்தகைய நியமனம் பெறுநர் உறுதிப்படுத்தலை அல்லது சத்தியப் பிரமாணத்தைச் செய்வதற்கான ஒழுங்குகளை செய்வது அத்தகைய அதிகாரிகளின் பொறுப்பாக இருத்தல் வேண்டும். நியமிப்புப்பெறுநர் விதித்துரைத்த காலப்பகுதியினுள் அத்தகைய உறுதியுரையை வெளிப் படுத்துவதற்கு அல்லது சத்தியப் பிரமாணத்தை செய்வதற்கு தவறும் பட்சத்தில் அவரது நியமனம் முடிவுறுத்தப்பட்டுவிடும், ஆயினும் அந்தத் தாமதம் நியமனம் பெறுபவருடையதாதல் வேண்டும்.
71. மாகாண அரசு சேவைக்கு நியமனம் பெறுநர் தான் நியமனத்தினைப் பெற்றுக் கொண்ட ஒரு மாதத்தினுள் இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் அரசியலமைப்பின் 04 ஆம், 07 ஆம் அட்டவணைகளில் உள்ள படிவத்தில், சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு, நியமன அதிகாரியின் அல்லது நிருவாக அதிகாரியின் அல்லது தினைக்களத் தலைவரின் அல்லது நிறுவனத் தலைவரின் முன்னிலையில் உறுதியுரையை வெளிப்படுத்தல் அல்லது சத்தியப் பிரமாணம் செய்தல் வேண்டும். அத்தகைய நியமனம் பெறுநர் உறுதிப்படுத்தலை அல்லது சத்தியப் பிரமாணத்தைச் செய்வதற்கான ஒழுங்குகளை செய்வது அத்தகைய அதிகாரிகளின் பொறுப்பாக இருத்தல் வேண்டும். நியமிப்புப்பெறுநர் விதித்துரைத்த காலப்பகுதியினுள் அத்தகைய உறுதியுரையை வெளிப் படுத்துவதற்கு அல்லது சத்தியப் பிரமாணத்தை செய்வதற்கு தவறும் பட்சத்தில் அவரது நியமனம் முடிவுறுத்தப்பட்டுவிடும், ஆயினும் அந்தத் தாமதம் நியமனம் பெறுபவருடையதாதல் வேண்டும்.

72. மாகாண அரசு சேவைக்கு நியமிப்புப் பெறுநர் கடமைகளைப் பொறுப்பேற்கும் முதலாவது நாளிலேயே சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நியமன அதிகாரியிடம் அல்லது நிருவாக அதிகாரியிடம் அல்லது திணைக்களத் தலைவரிடம் அல்லது நிறுவனத் தலைவரிடம் தான் வேலைக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தி பின்னினைப்பு 04 இல் உள்ளவாறு கடிதமொன்றைக் கையளித்தல் வேண்டும்.

73. மாகாண அரசு சேவைக்கு நியமிப்புப் பெறுநர் கடமைகளைப் பொறுப்பேற்கும் போது பின்வரும் ஆவணங்களை நியமன அதிகாரியிடம் அல்லது நிருவாக அதிகாரியிடம் அல்லது திணைக்களத் தலைவரிடம் அல்லது நிறுவனத் தலைவரிடம் கையளித்தல் வேண்டும்:-

- (i) தேசிய ஆளைடையாள அட்டையின் சான்றுப்படுத்திய பிரதி.
- (ii) பிறப்புப் பதிவுச் சான்றிதழ்.
- (iii) ஆட்சேர்ப்புத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அப்பதவிக்கான அடிப்படைக் கல்வித் தகைமைகளையும் ஏதேனும் பிற கல்வித் தகைமைகளையும் தொழில்சார் தகைமைகளையும் உறுதிப்படுத்தும் மூலச் சான்றிதழ்களும் அவற்றின் ஒரு சோடி ஒளிப்படப் பிரதிகளும். (மூலச்சான்றிதழ்களுடன் ஒளிப்படப் பிரதிகளைச் சரிபார்த்த பின்னர் உரிய அதிகாரியானவர் ஒளிப்படப்பிரதிகள் மூலச்சான்றிதழ்களின் பிரதிகள் எனச் சான்றுப்படுத்தி கையொப்பமிடுதல் வேண்டுமென்பதுடன் அதன் பின்னர் ஒளிப்படப் பிரதிகளை அதிகாரி வைத்திருத்தல் வேண்டும் மூலச் சான்றிதழ்கள் உத்தியோகத்தருக்கு திருப்பிக் கொடுக்கப்படல் வேண்டும்.)
- (iv) திருமணம் முடித்திருந்தால் திருமணச் சான்றிதழும் வாழ்க்கைத்துணையின் பிறப்புச் சான்றிதழும், பின்னைகள் இருந்தால் பின்னைகளின் பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகள்.
- (v) படிவம் பொது 160 இல் சேவை உடனப்படிக்கை.
- (vi) படிவம் பொது 261 இல் சொத்துகளின் பிரகடனம்.
- (vii) 1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்துதல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவான சொத்துக்கள் பொறுப்புக்கள் பற்றிய வெளிப்படுத்துகை.
- (viii) நிரந்தர அல்லது தற்காலிக வதிவிட முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி(இருப்பின்)

74. மாகாண அரசு சேவையில் நியமிப்பு பெறுநர் கடமைக்கு வருகை தந்த பின்னர் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நியமன அதிகாரி அல்லது நிருவாக அதிகாரி அல்லது திணைக்களத் தலைவர் அல்லது நிறுவனத் தலைவர் இந்த உத்தியோகத்தருக்காக மேலேயுள்ள 73 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட ஆவணங்களையும் இப்பிரிவில் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்களையும் கொண்ட பெயர் வழிக்கோவையைத் திறந்து அதை இற்றை வரையானதாகப் பேணி வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும் :-

- (i) நியமனக் கடிதத்தின் பிரதி.
- (ii) அரசியல் யாப்பின் 4 ஆம் மற்றும் 7 ஆம் உப அட்டவணைகளின்படி உரிய உத்தியோகத்தருக்களினால் வெளிப்படுத்தப்படுகின்ற சத்தியம் / உறுதியுரை.
- (iii) சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் உரிய பதவிக்கான நியமனத்தை பொறுப்பேற்றமை பற்றி வழங்கியுள்ள கடிதம்
- (iv) வரலாற்றுத்தாள்.
- (v) விதவைகள், அநாதைகள் ஓய்வுதியத்திட்டத்தின் அல்லது தபுதாரர்கள், அநாதைகள் ஓய்வுதியத்திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பிரகடனத்தின் பிரதி.
- (vi) நியமிப்பின் தன்மைக்கேற்ப தேவைப்படுத்தப்படுமிடத்து பிணைப்பணம் வைப்புச் செய்தமைக்கான சான்றிதழின் சான்றுப்படுத்திய பிரதி.
- (vii) படிவம் சுகாதாரம் 169 மீதான மருத்துவப் பரிசோதனை அறிக்கை.

75. மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் கடமைக்கு அறிவித்தவுடன் நியமன அதிகாரி அல்லது நிறுவாக அதிகாரி அல்லது திணைக்களத்தைவீர் அல்லது நிறுவனத் தலைவர் அந்த உத்தியோகத்துறை தமது அலுவலகத்திலுள்ள ஒரு கூறுடன் அல்லது கிளையுடன் அல்லது தமக்கு கீழுள்ள பிறிதொரு அலுவலகத்துடன் அல்லது நிலையத்துடன் இணைத்தல் வேண்டும். இதைப் போலவே குறித்த அலுவலகத்தின் தலைவர் தாமதமின்றி உத்தியோகத்துருக்கு அவரது கடமை நிர்வலைக் கையளித்தல் வேண்டும்.
76. மாகாண அரசு சேவை உத்தியோகத்தரொருவர் சேவைக்கு வந்து சேர்ந்தவுடன் நியமன அதிகாரி அந்த உத்தியோகத்தர் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக கணக்காய்வாளர் அதிபதிக்கு அறிவித்தல் வேண்டும்.
77. மாகாண அரசு சேவை உத்தியோகத்தரொருவரின் நியமிப்பை வெளியிடல் ஒரு சட்டத் தேவைப்பாடாக இருக்குமிடத்து அத்தகைய நியமிப்பை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது நியமன அதிகாரியின் பொறுப்பாகவிருத்தல் வேண்டும்.
78. மாகாண அரசு சேவை உத்தியோகத்தரொருவருக்கு கடமைகள் குறித்தொழுக்கப்பட்டவுடன் நியமன அதிகாரி அல்லது நிறுவாக அதிகாரி அல்லது திணைக்களத் தலைவர் அல்லது நிறுவனத் தலைவர் அவருடைய சேவைகளை கூடுதலான விணைத்திறனுடனும் விணைத்திறனுடனும் பெற்றுக் கொள்வதற்காக நியமனத் திகதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் அல்லது தேவைக்கேற்ப அவருக்கு பயிற்சியுமங்குதல் வேண்டும். சேவைப் பிரமாணக் குறிப்பில் அல்லது ஆட்சேர்ப்புத்திட்டத்தில் ஏதாவது பயிற்சி குறிப்பிடப்பட்டிருக்குமிடத்து அப்பயிற்சியானது அதன்கண் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளை நிறைவேற்றக் கூடிய முறையில் வழங்கப்படல் வேண்டும். அத்தகைய பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் உரிய முறையில் பங்குபற்றுதலும் அந்த உத்தியோகத்தரின் பொறுப்பாதல் வேண்டும்.
79. மாகாண அரசு சேவைக்கு புதிதாக சேர்ந்த மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவரினால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய மருத்துவ அறிக்கை, அரசாங்க மருத்துவமனையொன்றின் மாவட்ட மருத்துவ உத்தியோகத்தரினால் வழங்கப்படல் வேண்டும். அது நியமிப்பு வழங்கப்பட்டதிலிருந்து 03 மாதங்களுக்குள் நியமன அதிகாரியிடம் அல்லது நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இம்மருத்துவ அறிக்கையை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்கவேண்டியது குறித்த உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.
80. மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவர் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் உடல்ரீதியாகவும் உளர்தியாகவும் அரசாங்க சேவைக்கு தகுதியற்றவரென பிரகடனப்படுத்தப்படுமிடத்து அறிக்கை சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து பெறப்பட்டவுடன் அது தொடர்பாக திணைக்களத் தலைவர் உடனடியாக நியமன அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். அதன் பிரகாரம் நியமன அதிகாரி அந்த உத்தியோகத்தரின் நியமிப்பை முடிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

முன்னாள் படைச் சேவையாளர்களுக்கான சலுகைகள்

81. வயது 50 ஆண்டுகளுக்கு மேற்படாத, மாகாண அரசு சேவையில் நியமிப்பு கோருகின்ற தரைப்படை, கடற்படை, வான்படைச் சேவைகளின் முன்னாள்படைச் சேவையாளர்களுக்கு பின்வரும் சலுகைகள் வழங்கப்படல் வேண்டும்:-

(i) வயது எல்லை

முன்னாள் படைச் சேவையாளரோராநுவர் அவர் நியமனம் நாடும் பதவியின் உச்சவையது எல்லையினுள் வருமிடத்து அவரது வயதிலிருந்து முன்னாள் படை சேவைக்காலம் கழிக்கப்பட்டதன் பின்னர் அவர் விதித்துரைக்கப்பட்ட வயதெல்லைக்குட்பட்டவராகக் கருதப்படல் வேண்டும்.

(ii) கல்வித் தகைமைகள்

அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட பட்டமொன்று கல்வித் தகைமைகளாக விதித்துரைக்கப்பட்ட பதவியொன்று தவிர்ந்த பதவிக்கு ஆட்சேர்ப்புத் திட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட ஆகக் குறைந்த கல்வித் தகைமைகளுக்கு உடன் பின்பான தகைமையை அவர் பெற்றிருக்கும் இடத்து அவர் விதித்துரைக்கப்பட்ட கல்வித் தகைமைகளைக் கொண்டிருப்பவராகக் கருதப்படல் வேண்டும்.

(iii) தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் தகைமைகள்

படைதாங்கு சேவைகளில் இயைபுள்ள தொழில்நுட்ப கூறுகளில் பணியாற்றி தேர்ச்சிகளையும் அனுபவத்தையும் பெற்ற முன்னாள்படைச் சேவையாளர், வேண்டப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் தகைமைகளைக் கொண்டிருப்போராக கருதப்படல் வேண்டும்.

அத்தியாயம் - VIII

தகுதிகாண் காலப்பகுதி, பதில்கடமைக் காலப்பகுதி மற்றும் பதவியில் உறுதிப்படித்தல்

82. நியமன அதிகாரி, மாகாண அரசு சேவையில் நிரந்தர பதவி வகிக்கும் மாகாண அரசு உத்தியோகத்தர ஓவ்வொருவரையும் 03 ஆண்டுகளைக் கொண்ட தகுதிகாண் நிலைக் காலப்பகுதிக்கு உட்படுத்த வேண்டும்.
83. மாகாண அரசு சேவையில் நிரந்தரப் பதவி வகிக்கும் மாகாண அரசு சேவை உத்தியோகத்தரொருவர் அரசாங்க சேவையில் பிறிதொரு நிரந்தரப் பதவிக்கு நியமிக்கப்படும்போது ஓராண்டு காலப்பகுதிக்கு பதில்கடமைக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.
84. தகுதிகாண் நிலைக் காலப்பகுதிக்கு அல்லது பதில்கடமையாற்றும் காலப்பகுதிக்கு உட்படுத்தப்பட்டு நியமிப்பு வழங்கப்படும் உத்தியோகத்தர ஒருவர் மாகாண அரசு சேவைக்கான தமது தகுதியை அக்காலப் பகுதியில் தமது நியமிப்புக் கடிதத்தினால் தன்மீது விதிக்கப்பட்டுள்ள கடப்பாடுகள், பொறுப்புகளை ஊக்கம் தளராமல் பூர்த்தி செய்வதன் மூலமாகவும் நன்னடத்தையின் மூலமாகவும் திறமையாக சேவையாற்றி நிருபித்தல் வேண்டும்.
85. அவரது தகுதிகாண் நிலைக் காலப்பகுதியின் போது, அவரை நிரந்தரமாக தொடர்ந்து வைத்திருப்பதற்கு அவர் பொருத்தமற்றவர் எனும் சந்தேகத்தை அவரது எவையேனும் போக்குகள் காட்டுமிடத்து அவர் உடனடியாக எச்சரிக்கப்பட்டு அவரது குறைகளை திருத்துவதற்கான உதவிகளை நிர்வாக அதிகாரி இயன்றவரையில் வழங்குதல் வேண்டும். ஏதாவது பாரதாரமான செயலுக்கு அல்லது விடுகைக்கு அல்லது ஏதாவது நடத்தை அல்லது பண்பு சார்நலன் கோளாறுக்காக அவர்மீது பிரயோகிக்கப்பட்ட கண்டிப்பு தொடருமாயின் அது அவரது பதவி உறுதிப்படுத்தலை தடுக்கக் கூடும் அத்தகைய நிலை பற்றி அவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டு அதை அவர் பெற்றுக் கொண்டமைக்கான கையொப்பத்தை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். அத்தகைய பெற்றுக் கொண்டமை பற்றிய ஏற்பு, உத்தியோகத்தர அவரது குறைகளுக்காக எச்சரிக்கப்பட்டுள்ளார் என்பதையும், திருந்துவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதி செய்வதாக அமையும்.
86. தகுதிகாண் நிலையில் உள்ள உத்தியோகத்தர ஒருவர், அவருக்கு எதிராக தூர்நடத்தைக்கான குறித்த சந்தர்ப்பங்களைக் கூறமுடியாமல் இருப்பினும் கூட அவரது சுபாவம், நடத்தைப் பாங்கு ஆகியனவும் பிற குறைகளும் காரணமாக அவர் அரசாங்க சேவையில் தொடர்ந்து வைத்திருப்பதற்கு பொருத்தமற்றவர் என நிர்வாக அதிகாரி அறிக்கையிடும் பட்சத்தில் அவரது சேவையை முடிவுறுத்துவது நியமன அதிகாரியின் கடமையாதல் வேண்டும். அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் நியமன அதிகாரி அத்தகைய தீர்மானத்தை எடுப்பதற்கு அவரை இட்டுச் சென்ற நியாயங்கள் அனைத்தையும் உரிய கோவையில் விரிவாகப் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதுடன் அவரது தீர்மானத்துக்கு ஆதரவளிக்கும் எல்லா ஆவணங்களையும் பாதுகாப்பாக பேணப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். முடிவுறுத்தற் கடிதம் அவசியமான மாற்றங்களுடன் பின்னினைப்பு 06 இல் உள்ளவாறு அமைதல் வேண்டும்.
87. திணைக்காத் தலைவர், தகுதிகாண் காலத்தின் முதலாம், இரண்டாம் ஆண்டின் இறுதியில் பின்னினைப்பு 05 இன் படி மீளாய்வு அறிக்கை ஒன்றை தயாரித்தல் வேண்டும். ஓவ்வொரு அறிக்கையையும் பெற்றுக் கொண்டதன் மேல் அது மிக்க கவனத்துடன் பரிசீலிக்கப்படுதல் வேண்டும் அத்துடன் தேவையானவிடத்து, ஏதாவது குறை குறித்து அவர் எச்சரிக்கப்படுதல் வேண்டும். இறுதி ஆண்டு அறிக்கையானது முதலாம், இரண்டாம் ஆண்டு அறிக்கைகளுடன் தகுதிகாண் காலப்பகுதி முடிவுறுவதற்கு ஆகக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னர் நியமன அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். தகுதிகாண் காலப்பகுதி காலாவதியாகும் முன்னர் மூன்று அறிக்கைகளும் நியமன அதிகாரியினால் பரிசீலிக்கப்பட்டு தகுதிகாண் காலப்பகுதியை உறுதிப்படுத்துவதற்கான அல்லது நீடிப்பதற்கான கட்டளையைப் பிறப்பித்தல் வேண்டும். ஓவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான தீர்மானம் உத்தியோகத்தருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படல் வேண்டும்.
88. தகுதிகாண் காலப்பகுதியில் உள்ள உத்தியோகத்தர ஒருவரால் புரியப்பட்ட ஓர் ஒழுங்கீனம் பற்றிய விசாரணை, தகுதிகாண் காலப்பகுதி காலாவதியாவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய முடியாததாக இருக்குமிடத்து, அவரது தகுதிகாண் காலப்பகுதியில் நியமனம் முடிவுறுத்தப்படுதல் வேண்டும் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு தகுதிகாண் காலம் நீடிக்கப்படுதல் வேண்டும்.
89. உத்தியோகத்தர அவரது குறைகளை திருத்துவதற்கு அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென நியமன அதிகாரி கருதினால் அவரது தகுதிகாண் காலப்பகுதி, ஆகக்கூடியது மூன்று வருடங்கள் என்பதற்கு அமைவாக, ஒரு தடவையில் ஒரு வருடம் எனும் அடிப்படையில், நீடித்து அவரது ஆண்டு வேதன ஏற்றத்தையும் ஒத்தி வைக்கலாம்.
90. தகுதிகாண் காலப்பகுதியை நீடித்த ஓவ்வொரு ஆண்டின் இறுதியிலும் திணைக்காத் தலைவர் பின்னினைப்பு 05 இல் உள்ளவாறான மீளாய்வு அறிக்கை ஒன்றைத் தயாரித்தல் வேண்டும். அத்தகைய அறிக்கைகள், அவரது பதவியில் அவரை

உறுதிப்படுத்துவதனை தடுக்கக் கூடிய குறைகளை வெளிப்படுத்துவனவாக இருக்குமிடத்து, உத்தியோகத்திரின் தகுதிகாண் காலத்தை 87 ஆம் 89 ஆம் பிரிவுகளுக்கு அமைவாக நீடிப்பாதோ அல்லது நியமனத்தை முடிவுறுத்துவதோ நியமன அதிகாரியின் பொறுப்பு ஆகும். அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில், நியமன அதிகாரி அத்தகைய தீர்மானத்தை எடுப்பதற்கு இட்டுச் சென்ற நியாயங்கள் அனைத்தும் உரிய கோப்பில் விரிவாகப் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும். அத்தகைய சந்தர்ப்பம் ஒன்றில் நியமன அதிகாரி அத்தீர்மானத்தை நியாயப்படுத்தும் ஆவணங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

91. மாகாண அரசு சேவையில் நிரந்தர பதவியில் உறுதிப்படுத்தப்பட்ட மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவர் மாகாண அரசு சேவையின் பிற்பொருள் நிரந்தர பதவியில், ஒருவருட பதில்கடமைக் காலப்பகுதிக்கு நியமிக்கப்படுமிடத்து திணைக்களத் தலைவர் பின்னினைப்பு 05 இன் வண்ணம் மீளாய்வு அறிக்கை ஒன்றைத் தயாரித்தல் வேண்டும்.
92. அத்தகைய மீளாய்வு அறிக்கை அவரது பதவியில் அவரை உறுதிப்படுத்துவதனை தடுக்கக்கூடிய எவையேனும் குறைகள் இருப்பதைப் பெளிப்படுத்துமிடத்து அதுபற்றி அவ் உத்தியோகத்தருக்கு உடனடியாக எழுத்து மூலம் அறிவிக்கப்படல் வேண்டும். அத்துடன், திணைக்களத் தலைவரால் உரிய நேர் வழிகாட்டல் வழங்கப்பட வேண்டியதுடன் நியமன அதிகாரி உத்தியோகத்திரின் வருடாந்த சம்பள ஏற்றத்தைப் பிற்போட்டு அவரது பதில்கடமைக் காலப்பகுதியை ஒரு தடவைக்கு ஒரு வருடம் என்ற முறையில், ஆக்கூடியது மூன்று வருடங்கள் வரை நீடிக்கலாம்.
93. ஒவ்வொரு நீடிக்கப்பட்ட காலப்பகுதியின் இறுதியிலும் பின்னினைப்பு 05 இன் வண்ணம் திணைக்களத் தலைவரால் தயாரிக்கப்பட்ட மீளாய்வு அறிக்கைக்கு இன்னக் உத்தியோகத்தர் முன்னேற்றம் எதனையும் நிருபிக்காதவிடத்து, உத்தியோகத்திரின் நியமனத்தை மேற்கூறிப்பிட்ட பிரிவிற்கு அமைவாக நீடித்தல் அல்லது முடிவுறுத்தல் நியமன அதிகாரியின் பொறுப்பாதல் வேண்டும். அவரது நியமனம் முடிவுறுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அவர் முன்னர் வசித்த பதவிக்கு திருப்பி அனுப்பப்படுதல் வேண்டும். அத்துடன் அப்பதவியில் வெற்றிடம் இல்லாதிருக்கும் சந்தர்ப்பத்தில் அவர் அதிகப்படியான ஒருவர் என்ற அடிப்படையில் நியமிக்கப்படுதல் வேண்டும். அத்தகைய சந்தர்ப்பத்தில் நியமன அதிகாரி, அத்தகைய தீர்மானத்துக்கு இட்டுச் சென்ற நியாயங்கள் அனைத்தும் இயைடுடைய கோப்பில் விரிவாகப் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும். அத்துடன் அவரது தீர்மானத்துக்கு ஆதரவளிக்கும் ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பாக பேணப்படுதல் வேண்டும். பதவி முடிவுறுத்தற் கடிதம் பின்னினைப்பு 07 இன் வண்ணம் அமைந்திருத்தல் வேண்டும்.
94. தகுதிகாண் காலத்தில் அல்லது பதில்கடமைக் காலத்தில் இருக்கும் உத்தியோகத்தர் ஒருவர் தமது தகுதிகாண் காலப்பகுதியை அல்லது பதில்கடமைக் காலப்பகுதியை பூர்த்தி செய்ததன் மேல் அவ்வுத்தியோகத்தர் அப்பதவியில் உறுதிப்படுத்துவதை அல்லது தகுதிகாண், பதில்கடமைக் காலப்பகுதி நீடிக்கப்பட்டுவதை அல்லது நியமனம் முடிவுறுத்தப்படுவதை நியமன அதிகாரி உறுதிப்படுத்துதல் வேண்டும். அவரது தகுதிகாண் காலப்பகுதி அவரது கட்டுப்பாட்டினுள் வரும் காரணங்களின் மீது நீடிக்கப்பட்டிருந்தால், அவரது வேதன ஆண்டேற்றம் அவர் பதவியில் உறுதிப்படுத்தப்படும் வரையில் கட்டாய உறங்கு நிலையில் வைக்கப்படல் வேண்டும். எனினும் அத்தகைய தீர்மானங்கள் அனைத்தும் நியமன அதிகாரியினால் உத்தியோகத்தருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படுதல் வேண்டும்.
95. தேவைப்பாடுகள் அனைத்தும் உரிய கித்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளவிடத்து மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவரை நிரந்தர பதவியில் உறுதிப்படுத்துவதானது நியமன அதிகாரியினால் முறையான கடிதம் வழங்கப்பட்டதன் பின்னரே செயல் வலுப்பெறும். அத்தகைய கடிதம் வழங்கப்படும் வரையில் அம்மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் அவரது நியமனத்தில் உறுதி செய்யப்படாதவராகவே கருதப்படுவார். தேவைப்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்ட பின்னரும் கூட கடிதம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் மூலம் உத்தியோகத்தருக்கு ஏற்படக் கூடிய ஏதாவது கடும் மனதோவைத் தவிர்ப்பதற்கு உரிய நியமன அதிகாரி அத்தகைய கடிதங்கள் முறைப்படி தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்பதை மனதிற் கொள்ளுதல் வேண்டும்.
96. மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட நியாயங்கள் காரணமாக, அவரது நியமனத்தை உறுதிப்படுத்துவதற்கு விதித்தரைத்த காலப்பகுதியினுள் தகைமைகளைப்பெற இயலாமற்போனவிடத்து நியமன அதிகாரி அவரது தகுதிகாண் காலத்தை நியாயமான ஒரு காலப்பகுதிக்கு நீடிக்கலாம். இவ்வாறு நீடிக்கப்பட்ட காலத்தினுள் தனது நியமனத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான தகைமைகளை உத்தியோகத்தர் பெற்றுக் கொள்வது அவரது கடமையாகும். அத்தகைய சந்தர்ப்பத்தில் உத்தியோகத்தர், அவரது முதுமை நிலைக்கும் வேதன ஆண்டேற்றத்துக்கும் எதுவித பாதிப்பும் இல்லாத வித்தியில் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். ஆயினும் அவரது அசட்டை அல்லது கவனமின்மை காரணமாக நீடித்த தகுதிகாண் காலப்பகுதியினுள் அவர் குறித்த தகைமையினைப் பெறத்தவற்றினால், நியமன அதிகாரி அவரது நியமனத்தை முடிவுறுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
97. மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவர் உரிய காலத்தில் அதாவது தொடக்க தகுதிகாண் காலப்பகுதியினுள் அல்லது பதிற் கடமைக் காலப் பகுதியினுள், உறுதிப்படுத்துவதற்கான தகைமையை அவரது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட நியாயங்களால்

பெற்றத்துவமிக்கத்து, ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட நீட்தத் காலப்பகுதியினுள் தகைமையை அவர் பெறுமிடத்து, ஆரம்ப தகுதிகாண் காலப்பகுதியின் பின்னர் கிடைக்கப்படவேண்டிய வேதன ஆண்டேற்றம், தகைமை பெறுவதற்கு மிகையாக எடுத்த காலப் பகுதிக்கு சமமான கால நீட்டத்தினால் தாமதித்து வைக்கப்பட்டு, அவரது நியமனத் திகதியிலிருந்து வலுப்பெறும் வகையில் அவரது நியமனம் உறுதிப்படுத்தப்படும். அத்துடன், தரத்தின் அல்லது சேவையின் முதுநிலை அவர் உறுதிப்படுத்தலுக்கு தகைமை பெற்ற திகதியினால் தீர்மானிக்கப்படும்.

98. ஓர் நிரந்தர நியமிப்பில் தகுதிகாண் நிலையில் உள்ள அல்லது பதில் கடமையாற்றும் நிலையில் உள்ள மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவரின் உறுதிப்படுத்தல் அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்ட திகதியில் இருந்து செயல்வாய்க்கு வருதல் வேண்டும். எனினும் அவருடைய குறைபாடுகள் காரணமாக பிற்போடப்பட்ட சம்பள ஏற்றங்களைப் பெறுவதற்கு அவருக்கு உரிமை எதுவும் இல்லாதிருத்தல் வேண்டும்.

அத்தியாயம் - IX

பதவியொன்றில் பதில் கடமையாற்றுவதற்கான அல்லது பதவியொன்றின் கடமைகளை மேற்கொள்வதற்கான நியமிப்புகள்

99. மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்ட பதவியொன்றில் பின்வரும் சந்தர்ப்பங்களின் கீழ் மட்டுமே பதில்கடமை யாற்றுவதற்கு நியமிக்கப்படலாம்.

(i) மாகாண அமைச்சோன் றின் அல்லது தினைக்களமொன் றின் அல்லது நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியொன்றில் குறிப்பிட்ட பதவியொன்றில் பொறுப்புக்களை வகிக்கும் அப்பதவியின் நிரந்தர பணியாள் உரிய அங்கீகாரத்துடன் குறிப்பிட்ட காலத்திற்கு விடுமுறையில் இருக்கையில், அப்பதவியினது பொறுப்புக்களை ஏற்றுக் கொள்தலும் வேலையை நிறைவேற்றுதலும்

அல்லது

(ii) மாகாண அமைச்சோன் றின் அல்லது தினைக்களமொன் றின் அல்லது நிறுவனமொன் றின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் வெற்றிடமாக உள்ள குறித்த பதவியின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நியமன அதிகாரி ஓர் நிரந்தர நியமிப்பைச் செய்யும் வரை அப்பதவியின் பொறுப்புக்களை மேற்கொள்ளுதலும் வேலையை நிறைவேற்றுதலும்.

100. யாதேனுமொரு பதவியில் பதில்கடமையாற்றும் பொருட்டு அல்லது அதற்குரிய கடமைகளை நிறைவேற்றும் பொருட்டான நியமனத்தை வழங்குகின்ற அதிகாரம் அத்தகைய பதவிக்கான நியமனத்தினை மேற்கொள்வதற்கு உரியவாராக அதிகாரம் பெற்றுள்ள நியமன அதிகாரிக்கு மாத்திரம் உரித்துடையதாகும்.

101. ஒப்பிடத்தக்க பதவியில் அல்லது அதற்கு உடன் கீழேழுள்ள பதவியில் சேவையாற்றுகின்ற, நிரந்தரப் பதவியில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு இயைபுள்ள பதவியின் அங்கீகரிக்கப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்பில் அல்லது ஆட்சேர்ப்பு திட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட சகல தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ள மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவர் மட்டுமே பதில் கடமையாற்றுவதற்கு நியமிக்கப்படலாம்.

102. ஒரு பதில்கடமை நியமனம், சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு, ஒரு பதவியின் கடமைகளை முழுநேர அடிப்படையில் நிறைவேற்றுவதற்காக அல்லது அவுட உத்தியோகத்தர் ஏற்கனவே வகிக்கின்ற பதவியொன்றின் கடமைக்கு மேலதிகமான வேலையை நிறைவேற்றுவதற்காகவே செய்யப்படுகின்றது.

103. பதில்கடமைப் பதவியை வகிக்கின்ற உத்தியோகத்தர் ஒருவர் தான் அப்பதவியில் பதில் கடமையாற்றுகின்றமைக்காக, அப்பதவிக்குரிய வேதன அளவுத் திட்டத்தை நிரந்தரமாகக் கோருவதற்கு உரிமை அற்றவராவார்.

104. அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் உள்ள வெற்றிடமான பதவியில் பதில் கடமையாற்றுவதற்கு நியமனம் செய்வதற்கு 101 ஆம் பிரிவின் நியதிகளின்படி பொருத்தமான உத்தியோகத்தர் எவரும் இல்லாதவிடத்து, அப்பதவியின் கடமைகளைப் புரிவதற்கு நியமன அதிகாரி மிகப் பொருத்தமான மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்கலாம்.

105. குறிப்பிட்ட பதவியொன்றுக்கே உரித்தான் ஏதாவது உத்தியோகபூர்வ கொடுப்பனவு மற்றும் சலுகைகளை அப்பதவியின் பொருட்டு பதில்கடமைப்புரியும் அல்லது கவனிக்கும் மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் அவ்வாறு பதில்கடமை புரியும் அல்லது கவனிக்கும் காலப்பகுதியின் போது அனுபவிக்கலாம். அவரது பதில்கடமை நியமனம் அல்லது கவனிக்கும் காலப்பகுதி முடிவுறுத்தப்பட்டின் அவர் அத்தகைய சலுகையை அல்லது படியைக் கோருவதற்கு உரித்துடையவர் அல்லர்.

106. மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவர் குறித்த ஒரு பதவியில் பதில்கடமை ஆற்றுவதற்கு அல்லது அப்பதவியின் கடமைகளை கவனிப்பதற்கு நியமிக்கப்படலாம் ஆயினும் அப்பதவி தற்போது அவ்வுத்தியோகத்தர் வகிக்கும் பதவியிலும் அதியுர்ந்ததாக அல்லது அதனை ஒத்ததாக இருத்தல் வேண்டும்.
107. மாகாண அரசு சேவையின் எவ்ரேனுமொரு உத்தியோகத்தர் யாதேனுமொரு பதவிக்கு பதில்கடமைபுரிய அல்லது அதற்குரிய கடமைகளைக் கவனிப்பதற்காக நியமிக்கப்படுவதனால் அப்பதவிக்கான உத்தியோகத்தருக்கு அத்தகைய பதவியின் பொருட்டு விசேட உரித்தோ அல்லது சேவைப்பிரமாணம் மற்றும் ஆட்சேர்ப்புத் திட்டத்தின் கீழ் விசேட சலுகையினையோ அல்லது விசேட புள்ளிகளையோ வழங்குதலாகாது. பதவியொன்றிற்குரிய பதில்கடமையாற்ற அல்லது அதற்கான கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு உத்தியோகத்தரை நியமிக்கின்ற நியமன அதிகாரியினால் அந்நியமனம் வழங்கப்பட்டிருந்தாலன்றி அவருக்கு மேலதிக ஊதியம் வழங்கப்படலாகாது. வெற்றிடமேற்பட்ட பதவியொன்றிற்கான பணிகளை கவனிக்கும் பொருட்டு தினைக்கள் வேலை ஒழுங்குகளின் கீழ் ஈடுபடுத்துப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவர் அவ்வாறு அக்கடமைகளை கவனிப்பற்காக எதுவித மேலதிக ஊதியங்களையும் பெற உரித்தற்றவராவார்.

அத்தியாயம் - X

வினைத்திறமைகான் தடை

108. மாகாண அரசு சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ள சகல உத்தியோகத்தர்களுக்கும் ஏற்புடையதாகும் வண்ணம் வினைத்திறமைகான் தடை/தடைகள் இருத்தல் அவசியமாகும். இது ஒவ்வொரு பதவிக்குமுரிய ஆட்சேர்ப்புத் திட்டத்திலும் சேவைப்பிரமாணக் குறிப்புகளிலும் குறிப்பிடப்படுவது மட்டுமன்றி நியமனக் கடிதத்திலும் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
109. மாகாண அரசு சேவை உத்தியோகத்தரது நியமனத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு அல்லது உயர் பதவியொன்றிற்கு பதவியுயர்வு வழங்கப்படுவதற்கு அல்லது குறித்தவொரு சம்பளப் படிநிலையைத் தாண்டிச் செல்வதற்கு மேற்கூறிய வினைத்திறமைகான் தடைகளின் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.
110. சேவைப் பிரமாணத்தில் அல்லது ஆட்சேர்ப்புத் திட்டத்தில் அவசியமாககப்பட்டுள்ளவாறு வினைத்திறமைகான் தடைப் பரீட்சைக்கு பொறுப்பாககப்பட்டுள்ள அதிகாரியினால் விதந்துரைக்கப்பட்டுள்ளவாறு உரிய கால எல்லைக்குள் வினைத்திறமைகான் தடைப்பரீட்சை நடாத்தப்படுதல் வேண்டும். வினைத்திறமைகான் தடைப் பரீட்சையினை நடாத்த வேண்டிய அதிகாரி யார் என்பது பற்றி சேவைப் பிரமாணத்திலோ அல்லது ஆட்சேர்ப்புத் திட்டத்திலோ குறிப்பிடப்பட்டிராத சந்தர்ப்பங்களில் அத்தகைய வினைத்திறன்காண் தடைப்பரீட்சை நியமன அதிகாரி அல்லது அந்நியமன அதிகாரியினால் பெயர் குறிப்பிடப்படும் உத்தியோகத்திறனால் நடாத்தப்படும்.
111. மாகாண அரசு சேவையின் உத்தியோகத்தர் ஒருவர் வினைத்திறமைகான் தடையைத் தாண்டிச் செல்லத் தேவையான தகைமைகளை பூர்த்தி செய்த பின்னர் அவர் வினைத்திறன்காண் தடைப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளமையை அறிவிக்கும் கடிதத்தை பின்னினைப்படி 08 இல் காட்டியுள்ளவாறு நியமன அதிகாரியினால் அவ்வுத்தியோகத்தருக்கு தாமதமின்றி அனுப்பி வைக்கப்படுவதுடன் அதன் சான்றுப்படுத்தியிருப்பதை அவ்வுத்தியோகத்தரது அடுத்த வேதன ஏற்றத்திற்கு அனுமதியை வழங்கும் பொருட்டு உரிய படிவத்துடன் இணைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
112. மாகாண அரசு சேவையிலுள்ள உத்தியோகத்தர் ஒருவர் உரிய திகதியில் தேவையான தகைமைகளைப் பூர்த்திசெய்ய இயலாது போகின்றவிடத்து அத்திகதி தொடக்கம் அவரது வேதன ஏற்றத்தை இடைநிறுத்திவைப்பதற்கு நியமன அதிகாரியினால் அல்லது நிர்வாக அதிகாரியினால் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். அத்துடன் அதுபற்றி உத்தியோகத்தருக்கும் உரியவாறு தெரியப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
113. வினைத்திறமைகான் தடையினைத் தாண்டுவதற்குத் தேவையான தகைமைகளை உரிய திகதியில் பூர்த்திசெய்யத் தவறுகின்ற உத்தியோகத்தருக்கு அத்தகைமையினைப் பூர்த்திசெய்யும் பொருட்டு ஒரு வருடத்திற்கு மேற்படாத கால நீடிப்பு வரையறையினை உச்சமாக மூன்று சந்தர்ப்பங்களுக்கு வழங்கும் அதிகாரம் நியமன அதிகாரிக்குண்டு. இத்தகைய சலுகையானது உரிய அதிகாரியால் வினைத்திறமைகான் தடைப் பரீட்சை நடாத்தப்படாத சந்தர்ப்பங்களில் மாத்திரமே வழங்க வேண்டும்.
114. மேலே 112 ஆம் பிரிவில் குறிப்பிட்டவாறாக வேதன ஏற்ற இடைநிறுத்துகைக்குள்ளான மாகாண அரசு சேவை உத்தியோகத்த ரொருவர் அவ்வாறு வேதன இடைநிறுத்தம் செய்யப்பட்ட திகதியிலிருந்து வழங்கப்படுகின்ற மூன்று சந்தர்ப்பங்களிலும் அக்குறித் தினைத்திறமைகான் தடையைத் தாண்டுவதற்குரிய தகைமையினை அடையத் தவறுகின்றவிடத்து அம்மூன்று சந்தர்ப்பங்களும் முடிவடைகின்ற திகதியிலிருந்து அவரது நியமனம் வினைத்திறமையின்மையின் அடிப்படையில் முடிவுறுத்தப்படும்.

115. எவ்வாறாயினும் அத்திக்கியின் போது மாகாண அரசு சேவையில் உத்தியோகத்தாது நியமனம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பின், ஓய்வுதிய உரித்தினைப் பூர்த்தி செய்திருப்பின் அவ் உத்தியோகத்தரை விணைத்திற்மை இன்மைக்காக அத்திக்கி முதல் ஓய்வு பெறச் செய்தல் வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர் ஓய்வுதிய விருப்பு வயதினை அடைகின்ற திகதி தொடக்கம் ஓய்வுதியப்பிரமாணங்களின்படி ஓய்வுதியம் பெற உரித்துடையவராவார்.
116. மேலே 114 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டவாறு எவ்வேறும் மாகாண சபை ஊழியரது சேவை முடிவுறுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் நியமன அதிகாரியினால் பின்னினைப்பு 09 இன் படி அவ்வுத்தியோகத்தார்க்கு அறிவித்தல் வேண்டும்.

அத்தியாயம் - XI

சேவைமுப்பு

117. மாகாண அரசு சேவைக்கு உரித்தான யாதேனும் அமைச்சில் அல்லது திணைக்களத்தில் அல்லது நிறுவனத்தில், ஏதேனுமோரு சேவையில் அல்லது தரத்தில் நிலவுகின்ற சமுதாத்திலான பதவிகளை வகிக்கின்ற மாகாண அரசு உத்தியோகத்தர்களது சேவைமுப்பு அவ்வுத்தியோகத்தர்கள் அவ்வப் பதவிகளில் கடமையின் பொருட்டு அறிக்கையிட்ட திகதிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படல் வேண்டும்.
118. குறிப்பிட்ட திகதியோன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாண அரசு சேவை உத்தியோகத்தர்கள் கடமைகளைப் பொறுப்பேற்று இருக்குமிடத்து சேவை மூப்பானது சேவைப் பிரமாணக் குறிப்புக்கும் ஆட்சேர்ப்புக் கிட்டத்தக்கும் இணங்க ஆட்சேர்ப்பிற்காக நடாத்தப்பட்ட எழுத்து மூலப் பரீட்சைகளிலும் தொழில்சார் பரீட்சைகளிலும் நேர்முகப் பரீட்சைகளிலும் அவர்களால் பெறப்பட்ட திரட்டிய மொத்தப் புள்ளிகளின் ஒழுங்கின்படி நிர்ணயிக்கப்படல் வேண்டும். சம்புள்ளிகளைப் பெற்ற உத்தியோகத்தர்கள் இருக்குமிடத்து அவர்கள் யாவரும் ஒரே சேவை மூப்புடையவர்களாகக் கருதப்படல் வேண்டும்.
119. மாகாண அரசு சேவை உத்தியோகத்தரொருவரின் தகுதிகாண் நிலைக்காலம் அல்லது பதில்கடமையாற்றும் காலம் திருப்தியற்ற வேலை, நடத்தை, வரவு காரணமாக நீடிக்கப்பட்டிருக்குமிடத்து அவருடைய சேவைமுப்பு நீடிக்கப்பட்ட காலப்பகுதிக்குச் சமமான காலப்பகுதியோன்றைக் கழிப்பதன் மூலம் மீன்சீராக்கம் செய்யப்படல் வேண்டும்.
120. சூழ்நிலைகள் தமது கட்டுப்பாட்டிற்குள் இருந்த போதிலும் மாகாண அரசு சேவை உத்தியோகத்தரொருவர் உரிய திகதியில் விணைத் திறமைகாண் தடைப் பரீட்சையில் சித்தியடைய தவறுமிடத்து அவருடைய சேவை மூப்பு அவர் விணைத்திறன்காண் தடைப்பரீட்சையில் சித்தியெய்துவதற்கு எடுத்த மேலதிக காலப்பகுதியை கழிப்பதன் மூலம் மீன்சீராக்கம் செய்யப்படல் வேண்டும்.
121. சேவை மூப்பைக் குறைப்பதற்காக குறித்த ஒழுக்காற்றுக் கட்டளை அல்லது சேவைமுப்பைப் பாதிக்கும் ஏதேனும் பிற ஒழுக்காற்றுக் கட்டளையொன்று ஒழுக்காற்று அதிகாரியினால் பிறப்பிக்கப்பட்டு இருக்குமிடத்து உத்தியோகத்தரின் சேவைமுப்பு அந்தந்த ஒழுக்காற்றுக் கட்டளையின் நியதிகளின் பிரகாரம் மீன்சீராக்கம் செய்யப்படல் வேண்டும்.
122. பல்கலைக்கழகமொன்றில் அல்லது அரசாங்க கூட்டுத்தாபனமொன்றில் அல்லது அரசாங்க வேலைத்திட்டமொன்றில் அல்லது அரசு உடைமைக் கம்பனியோன்றில் அல்லது அரசாங்கம் பங்குகளை கொண்டிருக்கும் கம்பனியோன்றில் அல்லது மாகாண பொதுச் சேவை ஆணைக்கும் உடன்படும் ஏதேனும் பிற நிறுவனத்தில் உள்ள பதவியோன்றில் சேவையாற்றுவதற்கு மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவர் தற்காலிக அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தால், அவ்வண்ணம் அவர் விடுவிக்கப்பட்ட காலப்பகுதி அவரது சேவை மூப்புக்கான சேவைக்காலத்தின் ஒரு பகுதியாகக் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
123. மாகாண அரசு சேவைக்கு வெளியேயுள்ள தொழிலைன்றைச் செய்வதற்காக உத்தியோகத்தரொருவர் அவரது வேண்டுகோளின் பேரில் சம்பளமில்லாத வீவில் இருக்குமிடத்து அத்தகைய வீவு அவரது சேவை மூப்பைத் தீர்மானிக்கும் நோக்கத்துக்கு அவரது சேவைக் காலப் பகுதியின் ஒரு பகுதியாக பரிசீலிக்கப்படலாகாது.
124. மாகாண அரசு சேவையிலுள்ள பிறதொரு பதவிக்கு நியமிப்பு வழங்கப்பட்டுள்ள உத்தியோகத்தரொருவர் முன்னர் அவரினால் வகிக்கப்பட்ட பதவிக்கு ஒழுக்காற்று அல்லாத காரணமொன்றின் மீது பதில்கடமையாற்றும் காலத்தில் திரும்பி வருமிடத்து அல்லது திருப்பி அனுப்பப்படுமிடத்து அவரது முன்னய பதவியின் முதுநிலையை தீர்மானிக்கின்ற போது அவ்வுத்தியோகத்தர் பின்னர் வகித்த பதவிக்குரிய சேவைக் காலப்பகுதி அவரது சேவையின் ஒரு பகுதியாக கருதப்படவேண்டும்.

125. ஒரு சேவையிலிருந்து இன்னொரு சேவைக்கு உள்ளீர்க்கப்பட்ட மாகாண அரசு சேவை உத்தியோகத்துறையின் சேவை மூப்பைத் தீர்மானிக்கும் விதம் அவர்களின் உள்ளீர்ப்புக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் சருக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
126. இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான சேவைகள் இணைக்கப்படும் போது இணைக்கப்படும் உத்தியோகத்துறையின் சேவை மூப்பைத் தீர்மானிக்கும் முறை, அத்தகைய இணைப்பிற்காக எடுத்த தீர்மானத்தில் சரியாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
127. ஒரே நிறுவனத்தில் அல்லது பல்வேறு நிறுவனங்களில் சம அந்தஸ்திலுள்ள பதவிகள் இணைக்கப்படும் போது உரிய மாகாண அரசு சேவை உத்தியோகத்துறையின் சேவைமூப்பு நிர்ணயிக்கப்படும் முறை, அத்தகைய இணைப்பிற்காக எடுக்கப்படும் தீர்மானத்தில் சரியாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்படல் வேண்டும்.
128. நீதிமன்றத்தினால் மாகாண அரசு சேவை உத்தியோகத்துறை ஒருவரினது சேவை மூப்பு தொடர்பில் கட்டளை விடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அவ்வுத்தியோத்துறை சேவை மூப்பு அக்கட்டளைக்கு அமைவானதாகவே முடிவெடுக்கப்பட வேண்டும். அது போன்றே ஏதேனுமோரு சேவையினைச் சேர்ந்த உத்தியோகத்துறை ஒருவர் வேறொரு மாகாணத்தின் மாகாண அரசு சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டு இம்மாகாண அரசு சேவையின் பதவியொன்றுக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் அவ்வுத்தியோகத்துறை சேவை மூப்பு இம் மாகாணத்தின் அரசு சேவையின் கீழான அக்குறித்த சேவைக்குரிய வகுப்பில் அல்லது தரத்தில் அவ்வேளை நிலவுகின்ற சேவை மூப்பு பட்டியலின் முடிவில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
129. மாகாண அரசு சேவை உத்தியோகத்துறை ஒருவர், தனது பதவியை விட்டு நீங்கியுள்ளார் எனக் கருதி, உரிய அதிகாரியினால் பதவி வெறிதாக்கல் அறிவித்தல் உத்தியோகத்துறை வழங்கப்பட்டுள்ளவிடத்து, அவரால் சமர்ப்பிக்கப்பட்ட அவரது விளக்கத்தை அல்லது மேன்முறையிட்டைப் பரிசீலனை செய்த பின்னர் பதவியில் மீன் அமர்த்தப்பட்டால், அவரது சேவை முதுமை, மீன் அமர்த்துவதற்கான தீர்மானத்தில் கூறப்பட்ட நிபந்தனைகளின் நியதிப்பாடி தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

அத்தியாயம் - XII

மாகாண அரசு சேவை உத்தியோகத்துறை ஒருவரை மாகாண அரசு சேவையிலிருந்து தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக விடுவித்தல்

130. மாகாண அரசு சேவையில் உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகத்துறையின் வேண்டுகோளின் பேரில் அல்லது அவருடைய சம்மதத்துடன் அக்குறிப்பிட்ட சேவையின் தேவை கருதி, மாகாண அரசு சேவையிலிருந்து உத்தியோகத்துறை ஒருவரை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நியமன அதிகாரியிடுவிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் வருமாறு:
- (i) அரசாங்க சேவைக்கு.
 - (ii) வேறு மாகாண அரசு சேவையின் வேறொரு பதவிக்கு.
 - (iii) சனாதிபதி செயலகத்திலுள்ள பதவி ஒன்றுக்கு.
 - (iv) இலங்கையின் பாராளுமன்றப் பதவியணியின் பதவியொன்றுக்கு.
 - (v) மாகாண சபை அமைச்சரோராந்திரன் அனுமதிக்கப்பட்ட பிரத்தியேக பதவியணியினரின் பதவியொன்றுக்கு
 - (vi) தொண்டர் படைச்சேவை ஒன்றுக்கு
 - (vii) விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் சனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழுவொன்றில் சேவையாற்றுவதற்கு
 - (viii) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீரிக்கப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றில் உள்ள பதவி ஒன்றுக்கு
 - (ix) அரசாங்க கூட்டுத்தாபனமொன்றில் அல்லது அதிகார சபையொன்றில் உள்ள பதவி ஒன்றுக்கு
 - (x) அரசாங்க வேலைத்திட்டம் ஒன்றில் உள்ள பதவி ஒன்றுக்கு
 - (xi) அரசாங்கத்துக்குச் சொந்தமான கம்பனி ஒன்றில் உள்ள பதவி ஒன்றுக்கு.

- (xii) வடக்கு மாகாண சபையின் நியாயாதிக்க நிறுவனமொன்றின் பதவி ஒன்றிற்கு.
- (xiii) அரசின் 50%ற்கு மேற்பட்ட பங்குகளைக் கொண்ட, நிர்வாக அதிகாரத்தைப் பெற்றுள்ள கம்பனியின் பதவி ஒன்றுக்கு.
- (xiv) தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XXV பிரிவு 4 இன் ஏற்பாடுகளுக்குரித்தான் அங்கீரிக்கப்பட்ட உறுப்பினர்களது எண்ணிக்கையைடைய அரசுதுறை தொழிற்சங்கமொன்றின் பதவியொன்றிற்கு
- (xv) அங்கீரிக்கப்பட்ட எண்ணிக்கையுடன் கூடிய அரசு துறையின் நலன்புரிச் சங்கத்தின் பதவியொன்றிற்கு
131. விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுவது உத்தியோகத்தரினது வேண்டுகோளின் மீதாயின் அவ்வுத்தியோகத்தரினால் அக்கோரிக்கையானது பின்னினைப்படி 10க்கு அமைவாகவும், அரசினது தேவையின் நிமித்தமெனின் விருப்புக் கடிதத்துடன், அவும் உத்தியோகத்தரை நியமிக்க உத்தேசிக்கின்ற அமைச்சின் செயலாளரினால் அக்கோரிக்கையினை பின்னினைப்படி 11 இன் படி நியமன அதிகாரிக்கு சமர்ப்பித்தல் வேண்டும். மேலே 130(ii), 130(v) மற்றும் 130(xii) ஆகிய பிரிவுகளில் காட்டிய சந்தர்ப்பங்கள் நீங்கலாக ஏனைய சந்தர்ப்பங்களில் அமைச்சின் செயலாளர் என்பது பொது நிர்வாக அமைச்சின் செயலாளரையே கருதி நிற்கும். அத்துடன் மேலே பிரிவு 130(ii), 130(v) மற்றும் 130(xii) என்பது வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரையே குறித்து நிற்கும்.
132. பிரிவு 131 இன் நியதிகளின்படி செய்யப்படும் வேண்டுகோள் ஒன்றை கீழ்க் குறிப்பிட்டுள்ள சந்தர்ப்பங்களில் நிராகரிக்கும் தத்துவத்தை நியமன அதிகாரி கொண்டிருப்பார்:-
- (i) மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் அவரது பதவியில் உறுதிப்படுத்தப்படாமல் இருக்குமிடத்து அல்லது
 - (ii) மாகாண அரசு சேவையிலிருந்து விடுவிக்குமாறு கோரும் தனத்தன்று சித்தியைடைய வேண்டிய தினைக்களாப்பரிட்சை அல்லது வினைத்திறமைத் தடைப்பரிட்சையில் சித்தியைடையாது இருக்கும்போது அல்லது
 - (iii) உத்தியோகத்தர் 57 வயதை தாண்டும் இடத்து, அல்லது
 - (iv) மாகாண அரசு சேவை உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை நடைபெற்றுக்கொண்டு இருக்கையில் அல்லது அவருக்கு எதிராக நடாத்த உத்தேசித்திருக்கையில், அல்லது
 - (v) அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட ஏதாவது விடயம் தொடர்பில் உத்தியோகத்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கையில் அல்லது
 - (vi) உத்தியோகத்தர் வகிக்கும் பதவிப் பணிகளை செவ்வானே புரிவதற்கு வசதிகளை ஏற்படுத்து முகமாக அவருக்கு விசேஷ பயிற்சி வழங்கப்பட்டிருக்குமிடத்து, அல்லது
 - (vii) அரசாங்கத்துக்கு அல்லது மாகாண சபைக்கு முடிவுறா நிலையில் உள்ள காலப்பாகுதிக்கு சேவையாற்றுவதற்கு அவரைப் பணிக்கும் சட்டமுறையான உடன்படிக்கை ஒன்று இருக்குமிடத்து, அல்லது
 - (viii) அம்மாகாண அரசு சேவையினின் ரூம் அவ்வுத்தியோகத்தர் விடுவிக்கப்படின் அவர் சேவையிலீடுபட்டிருக்கும் தினைக்களத்தின் அல்லது நிறுவனத்தினது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அல்லது கடமைகளை மேற்கொண்டு செல்வதற்கு சிக்கலை அல்லது பிரச்சினையினை அல்லது பாதிப்பினை தோற்றுவிக்கும் என தெளிவாக தெரியவருகின்ற போது, அல்லது
 - (ix) மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் மாகாண சபையில் பெற்ற கடனில் மீதமாக உள்ள தொகையை உரிய ஒழுங்கு விதிகள் அல்லது சுற்றுநிருப அறிவுறுத்துறைகளுக்கு இணங்க முழுமையாக அல்லது தவணைக் கட்டணங்களில் செலுத்தித் தீர்வு செய்வதற்கு ஒழுங்குகள் எவையும் செய்யப்படாமல் இருக்குமிடத்து, அல்லது
 - (x) மாகாண அரசு சேவை உத்தியோகத்தரிடமிருந்து வடக்கு மாகாண சபைக்கு வருமதியாகவுள்ள நிலுவைப் பணம் தவிர, வேறு கடன்கள் செலுத்தி முடிக்கப்படாமல் இருக்குமிடத்து, அல்லது
 - (xi) அவர் மாகாண அரசு சேவை உத்தியோகத்தராக தொழிற்பட்ட போது மாகாண சபை பினை பொறுப்புகளின் கீழ் மூன்றாவது தரப்பினரால் அவருக்கு வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் வரப்பிரசாதங்களிலிருந்து அவரை மாகாண சபை விடுவித்திராதவிடத்து, அல்லது

- (xii) அவர்மாகாண சபையுடன் பினை உடன்படிக்கை ஒன்றினை இன்றேல் அதுபோன்ற வேறு பினை ஒன்றை செய்து கொண்டுள்ளாரிடத்து, புதிய பினையாள் ஒருவரை முன்வைத்து அப்புதியவருடன் மாகாண சபை பினை உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்ளாதவிடத்து, அல்லது
- (xiii) மாகாண அரசு சேவையில் அவ்வுத்தியோகத்தர் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற தினைக்களம்சார் அமைச்சின் செயலாளரினது உடன்பாடு கிடைக்கப்பெறாதவிடத்து.

133. மேற்குறிப்பிடப்பட்ட 132 ஆம் பிரிவின் ஏற்பாடுகள் பின்வரும் புறநடைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்:-

- (i) மேலே உபபிரிவு **vi** இல் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பினும் சிறப்பு பயிற்சி பெற்ற உத்தியோகத்தர் ஒருவர், அவரது சிறப்புப் பயிற்சி ஆக்கபூர்வமாக பயன்படுத்தக்கூடிய பதவி ஒன்றுக்கு அவரை விடுவிக்குமாறு கோரப்பட்டால் அத்தகைய பயிற்சி அவரது விடுவிப்புக்கு ஒரு தடையாக இருக்குமாதாது.
- (ii) மேலே உள்ள உபபிரிவு **ix** இல் எது எவ்வாறு இருப்பினும் மாகாண அரசு உத்தியோகத்தரிடமிருந்து வரவுள்ள கடன் தவணைக் கட்டண நிலுவைகளை அறவிட்டு அதனை உரிய தினைக்களத் தலைவருக்கு அனுப்பிவைப்பதாக குறிப்பிட்ட நிறுவனத் தலைவர் எழுத்து மூலமான உடன்பாட்டனை வழங்குமிடத்து அத்தகைய கடன் நிலுவை அவரது விடுவிப்புக்கு ஒரு தடையாக இருக்க மாட்டாது.

134. நியமன அதிகாரி மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவரை விடுவிக்கூடிய காலப்பகுதி பின்வருமாறு அமைதல் வேண்டும்:-

- (i) தொண்டர் படையில் உள்ள ஒரு பதவிக்கு அல்லது இலங்கைப் பாராஞ்மன்றத்தின் பதவியணியில் உள்ள பதவி ஒன்றுக்கு நிரந்தரமாக முழுநேர அடிப்படையில் அல்லது வரையறாத்த ஒரு காலப்பகுதிக்கு தற்காலிக அடிப்படையில்.
- (ii) விசாரணை ஆணைக்குமுச் சட்டத்தின் கீழ் சனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குமுனினால் கோரப்படுகின்ற காலப்பகுதிக்கு தற்காலிக அடிப்படையில்.
- (iii) பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அல்லது அரசாங்க கூட்டுத்தாபனம் ஒன்றுக்கு அல்லது அரசாங்கத்துக்குச் சொந்தமான கம்பனி ஒன்றுக்கு அல்லது அரசாங்கம் 50% இறகு மேலான பங்குகளையும் கட்டுப்பாட்டினையும் கொண்டிருக்கும் கம்பனி ஒன்றுக்கு முழுநேர அடிப்படையில் அல்லது 02 வருடங்கள் கொண்ட காலப்பகுதிக்கு தற்காலிக அடிப்படையில்.
- (iv) நாடளாவிய சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் தவிர்ந்த ஏனைய மாகாண அரசு சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவரை வேறு மாகாண சபைக்கு முழுநேர அடிப்படையில்.
- (v) தொழிற் சங்க பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அல்லது மாகாண தொழிற் சங்கம் ஒன்றில் அல்லது நலன்புரிசு சங்கம் ஒன்றில் இரண்டு வருட காலப்பகுதி அல்லது தொழிற்சங்கத்தில் அல்லது நலன்புரி சங்கத்தில் பதவி வகிக்கும் காலப்பகுதி இல்லை எது குறைவானதோ அந்தக் காலப்பகுதிக்கு.

135. மேலே பிரிவு 134 இல் தெரிவிக்கப்பட்டிருக்கும் யாதேனுமொரு சந்தர்ப்பத்தில் மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவர் மாகாண அரசு சேவையிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படக்கூடிய கால அளவினை நீடிக்கும் அவசியம் ஏற்படுமாயின் உத்தியோகத்தரின் விருப்பினை வெளிப்படுத்திய கடிதமும், சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவரினது எழுத்து மூலக் கோரிக்கையுடன், அதற்குரிய நியமன அதிகாரி மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுவாக இல்லாதவிடத்து அதிகாரியினது சிபாரிசுடன் அக்குறித்த காலப் பகுதி முடிவடைய ஆகக் குறைந்தது 03 மாதங்களுக்கு முன்னதாக கிடைக்கக் கூடியவாறாக அக்கோரிக்கையினை மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுவிற்கு சமர்ப்பித்து அனுமதியினை பெற்றுக்கொள்ள நியமன அதிகாரி நடவடிக்கை எடுத்தல் வேண்டும். மாகாண பொதுச் சேவை ஆணைக்குமு நியமன அதிகாரியாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில், அத்தகைய சிபாரிசுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டியது குறித்த உத்தியோகத்தரது நிரந்தர பதவிக்கு உரித்தான சம்பந்தப்பட்ட தினைக்களத் தலைவர் அல்லது அதற்குரிய அமைச்சின் செயலாளர் பொறுப்பாக வேண்டும். எவ்வாறிருப்பினும் பிரிவு 134 இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறான சந்தர்ப்பங்களில் உத்தியோகத்தரது மொத்த சேவைக்காலத்தில் மாகாண அரசு சேவையிலிருந்து அவ்வுத்தியோகத்தரானவர் தற்காலிகமாக விடுவிக்கப்படக்கூடிய கால எல்லை உச்சமாக 05 வருடங்களுக்கு மேற்படாதவாறாக வரையறக்கப்பட வேண்டும்.

136. மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் மேற்காட்டிய பிரிவு 130க்குப் புறம்பான பதவியொன்றிற்கு தற்காலிகமாக விடுவிக்கப்படுகின்றமை அரசு சேவையின் நிமித்தமெனின் அவருக்கு ஓய்வுழிய பிரமாணக்குறிப்பின் பிரிவு 10(1) ஏற்பாடுகளில்

காட்டியள்ள அனுகூலங்கள் உரித்தாகும். எவ்வாறிருப்பினும் அக்காலப்பகுதியினை அவர் சம்பளமற்ற விடுமுறையிலிருந்த காலப்பகுதியாகக் கருதிச் செயற்பட வேண்டும்.

137. மாகாண அரசு சேவையில் சம்பளமற்ற விடுமுறை பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர் ஒருவருக்கு ஓய்வுதிய பிரமாணக்குறிப்பின் பிரிவு 10(1) இன் கீழான ஏற்பாடுகள் ஏற்படுத்தயதாகும்.
138. மாகாண அரசு சேவைக்கு வெளியில் உள்ள பதவி ஒன்றுக்கு விடுவிக்கப்பட்ட மாகாண அரசு சேவை உத்தியோகத்தரின் ஓய்வுதிய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதன் பொருட்டு, அவ்வுத்தியோகத்தரை மாகாண அரசு சேவையிலிருந்து விடுவிக்கும் கடிதத்தின் பிரதியையும் அவர் நிலையான பதவிக்கு மீள் அனுப்பப்பட்டிருப்பின் அக்கடிதத்தின் பிரதியையும் அவர் விடுவிக்கப்படும்/மீள் அனுப்பப்படும் சந்தர்ப்பங்களில் பிரதம செயலாளருக்கும் ஓய்வுதியப் பணிப்பாளர் நாயகத்திற்கும் அனுப்புவதற்கு நியமன அதிகாரிநடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
139. மாகாண அரசு சேவை உத்தியோகத்தரையும் ஓர் அரசாங்கக் கூட்டுத்தாபனத்திற்கு அல்லது பல்கலைக்கழகத்திற்கு அல்லது அரசாங்கத்தினால் உடைமையாகக்கப்பட்ட கம்பனியையான்றுக்கு அல்லது அரசாங்கம் 50% இற்கு மேற்பட்ட பங்குகளை உடைமையாக வைத்திருக்கும் கம்பனியையான் றுக்கு அல்லது விசேட அரசாங்க வேலைத்திட்டம் ஒன்றுக்கு விடுவிக்கப்பட்டிருக்குமிடத்து ஓய்வுதியப் பணிப்பாளர் அதிபதிக்கு திரட்டிய வேதனத்தின் 25%இற்கு சமனான தொகையை விதவைகள், அநாதைகள் அல்லது தபுதாரர்கள், அநாதைகள் ஓய்வுதிய நிதியத்திற்கான பங்களிப்பாக அனுப்புவது உரிய நிறுவனத்தின் பொறுப்பால் வேண்டுமென்பதுடன் அவ்வண்ணம் செய்யப்படுவதை உறுதிப்படுத்துவது நியமன அதிகாரியினதும் உரிய உத்தியோகத்தரினதும் பொறுப்பால் வேண்டும்.
140. எவ்வேறுமொரு உத்தியோகத்தர் மேலே பிரிவு 130இன் படியான ஏற்பாடுகளின் படி உரிய பதவி ஒன்றிற்கு விடுவிப்பதற்கான எழுத்து மூல அனுமதியினை நியமன அதிகாரியிடமிருந்து கிடைக்கப்பெற்ற பின்னர் தனது பொறுப்பிலுள்ள மாகாண சபைக்குச் சொந்தமான கடித ஆவணங்கள், கணனையின் இரகசிய குறியீடு, வேறு சொத்துக்கள், திறப்புகள், உத்தியோகமூற்வ அடையாள அட்டை என்பவற்றை தனது தினைக்கள் தலைவரிடம் அல்லது அவரால் பெயர் குறிப்பிடப்படுகின்ற உத்தியோகத்தரிடம் முறைப்படி கையளிக்க வேண்டியது அவசியமாகும்.
141. மாகாண சேவைக்கு வெளியில் உள்ள பதவி ஒன்றுக்கான மாகாண அரசு சேவை உத்தியோகத்தரின் தற்காலிக அடிப்படையிலான விடுவிப்பு பின்வரும் ஏதாவது சந்தர்ப்பத்தில் முடிவுறும். அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் நியமன அதிகாரி அரசாங்க உத்தியோகத்தரை அவரது நிலையான சேவைக்கு அல்லது பதவிக்கு மீள் அழைப்பது நியமன அதிகாரியின் பொறுப்பு ஆகும் :-
- (i) விடுவிப்புக் காலப்பகுதி முடிவுற்றவுடன்
 - (ii) உத்தியோகத்தர் விடுவிக்கப்பட்ட நிறுவனத்திற்கு அவருடைய சேவைகள் மேலும் தேவைப்படாதவிடத்து
 - (iii) உரிய நிறுவனத்தில் மேலும் சேவையாற்றுவதற்கு உத்தியோகத்தர் விரும்பாதவிடத்து
 - (iv) உத்தியோகத்தர் விடுவிக்கப்பட்ட நிறுவனம் மூடப்படுமிடத்து
 - (v) அவ்வுத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு ஒழுக்காற்று அதிகாரியினால் தீர்மானம் ஒன்று எடுக்கப்படுமிடத்து.

அத்தியாயம் - XIII

அரசாங்க சேவையிலிருந்து / மாகாண அரசு சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவரை மீள மாகாண அரசு சேவையில் அமர்த்துதல்

142. அரசாங்க / மாகாண அரசு சேவையிலிருந்து இளைப்பாறிய ஒருவரை மீளச் சேவைக்கு அமர்த்துவதற்கான தத்துவம் பிரத்தியேகமாக ஆனநந்துக்கு மட்டுமே உரித்தளிக்கப்பட்டுள்ளது.
143. கீழே குறிப்பிடப்பட்டவர்கள் எவரும் மாகாண அரசு சேவையில் மீளச் சேவைக்கமர்த்தப்படுவதற்கு தகுதியற்றவர்களாதல் வேண்டும்:-
- (i) பதவி நீக்கத்திற்குப் பதிலாக கட்டாயமாக இளைப்பாற்றப்பட்டவர்கள்,

- (ii) ஒழுக்காற்றுக் காரணங்களின் மீது இளைப்பாற்றப்பட்டவர்கள்,
- (iii) பொதுத்திறமையின்மைக்காக இளைப்பாற்றப்பட்டவர்கள்,
- (iv) சேவை நீடிப்பு வழங்க மறுக்கப்பட்டதன் விளைவாக இளைப்பாற்றப்பட்டவர்கள்,
- (v) அரசாங்க கொள்கைத் தீர்மானமொன்றின் பேரில் இளைப்பாறுவதற்கான சம்மத்துடன் இளைப்பாற்றப்பட்டவர்கள்,
- (vi) ஓய்வு பெறும் திகதியிலிருந்து அதற்கு முற்பட்ட 03 வருட காலப்பகுதியினுள் வடக்கு மாகாண அரசு சேவை தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவை, தாபன விதிக்கோவையின் தொகுதி II இன் முதலாவது அட்டவணையின் கீழ் புரியப்பட்ட குற்றமொன்றுக்காக குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவர்.
- (vii) ஓய்வுதியப் பிரமாணக் குறிப்பின் 12 ஆம் பிரிவின் கீழ் ஓய்வுபெற்றவரும்,
- (viii) அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முடிவுறாதிருப்பவருமான ஒருவர்.
144. கட்டாய ஓய்வு பெறல் வயதை அடைவதற்கு முன்னர் ஓய்வுபெற்ற ஒருவர், பிரத்தியேக சூழ்நிலைகளில் தவிர, மீள பணிக்கு அமர்த்தப்படமாட்டார். அத்தகைய ஒருவர் மீளப் பணிக்கு அமர்த்தப்பட்டால் அது அவர் கட்டாய ஓய்வு பெறும் திகதியை அடையும் வரை அவருடைய ஓய்வுதியப் வழங்கப்படாமல் உறங்கு நிலையில் வைக்கப்படும் எனும் அடிப்படையிலேயே இடம்பெற வேண்டும்.
145. அரசாங்க சேவையிலிருந்து அல்லது மாகாண அரசு சேவையிலிருந்து இளைப்பாறிய ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே மீள சேவைக்கு அமர்த்தப்பட முடியும். அவ்வாரான நியமனம் ஒரு தடவைக்கு ஆகக் கூடியது ஒருவருடத்திற்கு மட்டுப்படுத்தப்படல் வேண்டும். அந்நியமனக் கடிதம் மின்னிலையில் 02 இன் மாதிரிக்கு இணங்க தயாரிக்கப்படுதல் வேண்டும்.
146. மருத்துவக் காரணங்களின் பேரில் அரசாங்க சேவையிலிருந்து அல்லது மாகாண அரசு சேவையிலிருந்து இளைப்பாறிய உத்தியோகத்திரொருவர் பின்வரும் நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே மீள சேவைக்கமர்த்தப்படல் வேண்டும்:-
- (i) மீள நியமிக்கப்படும்போது அவர் ஓய்வு பெறுவதற்கான விருப்ப வயதைத் தாண்டியிருக்காதிருத்தல்,
- (ii) அந்தந்தப் பதவிகளைத் திருப்திகரமாகப் புரிவதற்கு அவர் உடல், உள் ரீதியாக தகுதியானவரென முறைமையாக அமைக்கப்பட்ட அரசாங்க மருத்துவச் சபை சான்றுப்படுத்தியிருத்தல்,
- (iii) ஓய்வு பெற்ற திகதியிலிருந்து ஆகக்குறைந்தது ஒரு வருடமாவது கடந்திருத்தல்,
- (iv) அவர் மருத்துவக் காரணங்களுக்காக ஓய்வுபெற்ற திகதியிலிருந்து உடன் முந்திய மூன்று வருடங்களுக்குள் வடக்கு மாகாண அரசு சேவைக்கானதாபன நடைமுறை ஒழுங்கு விதிக் கோவை, தாபன விதிக்கோவையின் தொகுதி II இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது தவறுக்கு குற்றவாளியாகக் காணப்படாமல் இருத்தல்.
147. மருத்துவ காரணங்களின் மீது ஓய்வுபெறுவிக்கப்பட்ட ஒருவர் மீளசேவைக்கு அமர்த்தப்படும் போது அவருடைய ஓய்வுதியம் அவருக்கு வழங்கப்படாமல் உறங்கு நிலையில் வைக்கப்படல் வேண்டும். அத்துடன் ஓய்வுபெற்ற போது அவர் பெற்ற வேதனப் படிநிலையில் அல்லது வேதனத்திருத்தம் ஒன்று செய்யப்பட்டிருக்குமிடத்து இணையொத்த வேதனப்படிநிலையில் அவர் வைக்கப்படல் வேண்டும்.

அத்தியாயம் - XIV

நியமனத்தை முடிவுறுத்தலும் மாகாண அரசு சேவையிலிருந்து இராஜினாமா செய்தலும்

148. முன் அறிவித்தல் அல்லது காரணம் வழங்காமல் ஒரு பதில்டுப் பணியாளின் நியமனத்தை முடிவுறுத்துவதற்கான அதிகாரம் நியமன அதிகாரிக்கு உண்டு. எனினும், நியமன அதிகாரி அத்தகைய தீர்மானத்துக்கான நியாயங்களை உரிய கோட்புகளில் விபரமாக பதிவு செய்தல் வேண்டும்.

149. நியமன அதிகாரி தகுதிகாண் நிலையிலுள்ள உத்தியோகத்தர் ஒருவரின் சேவைகளை அத்தியாயம் VIII இல் உள்ள ஏற்பாடுகளுக்கு அமைய முடிவுறுத்தலாம்.
150. மேற்குறிப்பிடப்பட்ட VI ஆம் அத்தியாயத்தின் 45 ஆம் பிரிவின் நியதிகளின் படி மாகாண அரசு சேவை உத்தியோகத்திடமிருந்து பதவி விலகற் கடிதமொன்றைப் பெற்றுக் கொண்டவிடத்து திணைக்களத் தலைவர் பின்வரும் விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும்:-
- (i) தற்போது உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை அல்லது அத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதைக் காண்பிக்கின்ற வெளிப்படையான விடயங்கள் இல்லை,
 - (ii) அரசாங்கத்திற்கு அல்லது மாகாண சபைக்கு குறித்த ஒரு காலப்பகுதிக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்கு உத்தியோகத்தரைப் பிணைக்கும் சட்ட உடனப்படிக்கை அல்லது முறிவுதான் இல்லை,
 - (iii) மாகாண அரசு சேவை உத்தியோகத்திடமிருந்து அரசாங்கத்திற்கு / மாகாண சபைக்கு எந்தவிதமான பணத் தொகையும் வருமதியாக இல்லை,
 - (iv) அவர் மாகாண அரசு சேவையாளராக சேவையாற்றிக் கொண்டிருந்த போது அரசாங்கத்தின் அல்லது மாகாண சபையின் பிணையும் மீது மூன்றாவது தரப்பொன்றினால் வழங்கப்பட்ட நிவாரணம், சலுகைகள் தொடர்பில் எஞ்சிய காலப்பகுதிக்கான பொறுப்புகளிலிருந்தும் அரசாங்கத்தை அல்லது மாகாண சபையை அவர் விடுவித்துள்ளார்,
 - (v) உத்தியோகத்தர் தமது பொறுப்பில் இருந்த சகல அரசாங்க, மாகாண சபைச் சொத்துக்களையும் முறைப்படி திருப்பிக் கொடுத்துள்ளார்,
 - (vi) அரசாங்கத்துடன் அல்லது மாகாண சபையுடன் சம்பந்தப்பட்ட ஏதாவது விடயம் தொடர்பில் உத்தியோகத்தருக்கு எதிராக நிதிமன்ற நடவடிக்கை எதுவும் முடிவுறா நிலையில் இருக்கவில்லை,
 - (vii) அவர் அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஏதாவது பிணை உடனப்படிக்கைக்கு இன்னுமொரு பிணைகாரரை ஏற்பாடு செய்துள்ளார் என்பதுடன் அப்பிணைகாரர் அரசாங்கத்துடன் அல்லது மாகாண சபையுடன் புதிய பிணை உடனப்படிக்கை ஒன்றை செய்துள்ளார்.
 - (viii) அவ்வுத்தியோகத்தர் தான் பதவி நீங்கும் கடிதத்தினை 01 மாத காலத்திற்கு முன்னர் சமர்ப்பித்துள்ளார் என அல்லது ஒரு மாத வேதனத்தை மீஸ்செலுத்தியுள்ளார்.
151. மாகாண அரசு சேவை உத்தியோகத்தின் பதவி விலகல் மேலேயுள்ள 150ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள எவையேனும் காரணங்களின் நிமித்தம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதெனத் திணைக்களத் தலைவருக்குத் தோன்றுமிடத்து அந்த உத்தியோகத்தரின் பதவி விலகல் கடிதத்துடன் நியமன அதிகாரிக்கு திணைக்களத் தலைவரினால் உரிய ஆவணங்களின் சான்றுப்படுத்திய பிரதிகளுடன் முழுமையான அறிக்கையான்று உடனடியாக அனுப்பப்படல் வேண்டும்.
152. மேலே பிரிவு 150 இல் குறிப்பிட்டவாறான எவ்விடயந் தொடர்பிலும் பதவி விலகலை ஏற்றுக்கொள்வதில் தடைகள் ஏதும் உருவாகமாட்டாது என்பது திணைக்களத் தலைவருக்கு உறுதியாக தெரியவருமாயின் பதவி விலகுவதனால் அவ்வுத்தியோகத்தரது ஓய்வுதியம் அல்லது ஓய்வுதிய பணிக்கொடைக்கான சகல உரித்துக்களையும் இழப்பது மட்டுமன்றி பிற்காலத்தே மீண்டும் அவ்வுத்தியோகத்தர் மாகாண அரசு சேவைக்குள் நியமனம் பெற்றுக்கொண்டாலும், சேவையிலிருந்து நீங்கியமைக்கு முன்னராக அவர் ஆற்றிய சேவைக்குரிய பிற அனுகூலங்கள் அனைத்தையும் அவர் இழக்க நேரிடும் என்பதனையும், பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்படுமாயின் மீண்டும் அதனை நீக்கிக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்காது என்பதனையும், அவருக்கு எழுத்து மூலம் அறியத்தருதல் வேண்டும். அக்கடிதத்தை முடியுமானவரை சம்பந்தப்பட்டவருக்கு நேரடியாக கையளிப்பதற்கு அல்லது அவ்வாறு செய்ய முடியாதவிடத்து பதிவுத்தபாலில் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
153. அவ் உத்தியோகத்தருக்கு மேலே 152 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட கடிதம் கையளிக்கப்பட்ட அல்லது பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்ட 07 நாட்களுக்குள் அரசாங்க உத்தியோகத்தர் தனது கடிதத்தை மீளப்பெறாதவிடத்து, திணைக்களத்தலைவர் தாமதம் எதுவுமின்றி அவரது அறிக்கையையும் சிபாரிசையும் ஒருங்கே அவ் உத்தியோகத்தரது பதவிவிலகல் கடிதத்துடனும் உத்தியோகத்தருக்கு அனுப்பிய கடிதத்தின் சான்றுப்படுத்திய பிரதிகளுடனும் நியமன அதிகாரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

154. தினைக்களத் தலைவரின் அல்லது நிறுவனத் தலைவரின் அறிக்கையையும் சிபாரிசையையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டதன் பின்னர் நியமன அதிகாரி அப்பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்படலாமெனத் திருப்தியமையுமிடத்து, அவரது பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதென உத்தியோகத்தருக்கு நேரடியாக பதிவுத் தபால் மூலம் தினைக்களத் தலைவருக்கு பிரதிகளுடன் அறிவித்தல் வேண்டும். அதில் பதவி விலகல் செயற்படும் திகதியையும் குறிப்பிடுதல் வேண்டும்.
155. நியமன அதிகாரி அப்பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது எனத் தீர்மானிக்குமிடத்து அவ் உத்தியோகத்தருக்கு நேரடியாக பதிவுத் தபால் மூலம் அத்தகைய தீர்மானத்தை எடுப்பதற்கு இட்டுச் சென்ற நியாயங்களுடன் தினைக்களத் தலைவருக்கு பிரதியிட்டு அனுப்பிவைத்தல் வேண்டும்.
156. எச்சந்தர்ப்பங்களின் கீழும் மாகாண அரசு சேவை உத்தியோகத்தரொருவர் கடந்த காலத்தை தழுவியதாக செயற்படும் வண்ணம் பதவி விலக முடியாது.
157. நியமிப்பு அதிகாரியின் தீர்மானத்தைப் பெற்றுக் கொள்ள முன்னர் உத்தியோகத்தர் சேவையாற்றுவதற்கு வரத்தவறுமிடத்து அவர் தானாகவே தனது பதவியை வெறிதாக்கியுள்ளார் எனக் கருதப்படல் வேண்டும். அத்துடன் அத்தியாயம் XVஇன் நியதிகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.

அத்தியாயம் - XV

பதவி வெறிதாக்கல்

158. மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒவ்வொருவரும் அவரது விடுமுறை முறையாக அங்கீரிக்கப்பட்டிருந்தாலன்றி ஒவ்வொரு வேலை நாளிலும் தமது கடமையின் நிமித்தம் சமுகமளிக்க வேண்டும்.
159. மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவர் எச்சந்தர்ப்பத்திலாவது கடமைக்கு வருகை தருவதற்கு கடினமானதாக இருக்குமிடத்து அத்தகைய வராமையை உரிய அதிகாரிக்கு அறிவித்து கடமையை நிறைவேற்றுவதற்கு மாற்று நடவடிக்கை எடுக்கக்கூடியதாகச் செய்வித்து விடுமுறைக்கான உரிய அங்கீராத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அந்த உத்தியோகத்தருடைய பொறுப்பாக இருத்தல் வேண்டும். எனினும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக கடமைக்கு வரமுடியாமலிருக்குமிடத்து அவர் அக்குறிப்பிட்ட நாளில் தமது கடமையைத் தொடங்கும் நேரத்திலிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் தமது வராமைபற்றி எதாவது விதத்தில் நிறுவனத் தலைவருக்கு அறியத்தருவது அவருடைய பொறுப்பாகும்.
160. மேலே 159 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் தினைக்களத் தலைவருக்கு அறிவிக்காமல் கடமைக்கு சமுகமளிக்காமலிருக்கும் உத்தியோகத்தரொருவர் தானாகவே தனது பதவியை வெறிதாக்கியவராகக் கருதப்படுதல் வேண்டும். அவ்வுத்தியோகத்தருக்கு அவருடைய நியமன அதிகாரி அல்லது நிறுவனத் தலைவர் பின்னினைப்படி 12 இல் உள்ள மாதிரியின் பிரகாரம் பதிவு அஞ்சல் மூலம் அது பற்றி உடனடியாக அறிவிக்க வேண்டியது கடமையாகும். நியமன அதிகாரி தவிர்ந்த பிறிதொரு அதிகாரியினால் பதவி வெறிதாக்கல் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தால் அவர் அந்த அறிவித்தவின் பிரதியோன்றை நியமன அதிகாரிக்கும் பிற உரிய அதிகாரிகளுக்கும் அனுப்புதல் வேண்டும்.
161. பிரிவு 160 இன் நியதிகளின்படி தனது சொந்த விருப்பப்படி பதவி விலகியவராக கருதப்பட்ட உத்தியோகத்தரிடமிருந்து, கீழே 162 இல் குறிப்பிடப்பட்ட சூழ்நிலைகள் தவிர, பதவி விலகல் பற்றி விளக்கம் எதுவும் கோரப்படலாகாது அல்லது அவருக்கு எதிராக குற்றப் பத்திரம் வழங்கப்படலாகாது.
162. பதவி நீங்கல் அறிவித்தல் வழங்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் அவ்வாறு பதவி நீங்கியவரால் தான் கடமைக்கு சமுகமளிக்காமைக்கான காரணத்தை தானே எழுத்து மூலம் தனது சேவைக்காலத்தின் போதான தனது ஒழுக்காற்று அதிகாரிக்கு அறிவிப்பாராகில் உரிய ஒழுக்காற்று விதிகளுக்கமைவாக ஒழுக்காற்று அதிகாரி அக்காரணத்தை கவனத்திற்கொள்ளுதல் வேண்டும். அதன் பின்பு தண்டனையுடனே தண்டனை இன்றியோ அவரை மீளப் பதவியில் அமர்த்துவதற்கு அல்லது நிராகரிப்பதற்கு ஒழுக்காற்று அதிகாரிக்கு அதிகாரமுண்டு. ஒழுக்காற்று அதிகாரியினால் எடுக்கப்பட்ட முடிவிற்கு அடிப்படையான காரணங்களை விளக்கமாகவும், பிழையின்றியும், தெளிவாகவும் உரிய கோவையில் குறிப்பிட்டு வைக்க வேண்டும், மேலும் அம்முடிவினை உரிய உத்தியோகத்தருக்கு முறையாக அறியத்தருவதற்கும் ஒழுக்காற்று அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தியாயம் - XVI

சேவை நீடிப்பும் ஓய்வு பெறுதலும்

163. மாகாண அரசு சேவை உத்தியோகத்துரொருவரின் ஓய்வுபெறுதலை அரசாங்க மற்றும் நீதிச் சேவை உத்தியோகத்துரொருவரின் கட்டளைச் சட்டத்தினாலும் அக்கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளினாலும் அமைச்சரவையின் கொள்கைத் தீர்மானங்களாலும் நெறிப்படுத்தப்படுகிறது.
164. ஓய்வுதியப் பிரமாணக் குறிப்பின் 14 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர்களின் விசேட வகுக்களுக்குள் வராது, அரசாங்க சேவையில் 20 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்துள்ள மாகாண அரசு சேவை உத்தியோகத்துரொருவர் தமது தற்றுணிவின் பிரகாரம் ஓய்வுபெறலாம். ஆனால் அவர் 55 வயதைப் பூர்த்தி செய்யும் திகதியிலிருந்து மாத்திரமே ஓய்வுதியதைப் பெறுவதற்கு உரித்துடையவராதல் வேண்டும்.
165. அரசாங்க விதிமுறைகளுக்கு அமைய உத்தியோகத்துரொருவரின் விருப்ப ஓய்வுபெறுதலை வயது 55 ஆண்டுகளாகவும் கட்டாய ஓய்வுபெறுதலை வயது 60 ஆண்டுகளாகவும் இருத்தல் வேண்டும்.
166. மாகாண அரசு உத்தியோகத்துரொருவர் 55 வயதைப் பூர்த்தி செய்வதற்கு முன்னர் எந்நேரத்திலும் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு கருதுமிடத்து அவர் ஓய்வு பெறுவதற்கான தனது விருப்பத்தை தான் ஓய்வு பெறக்கருதுகின்ற திகதிக்கு ஆக்குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னராக நியமிப்புச் செய்யும் அதிகாரிக்கு முறைமையாக எழுத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
- (I) எவ்வளவும் ஒரு அலுவலர் 57 வயதுக்கு மேல் சேவையில் இருப்பதற்கு விரும்புவாராயின் சேவையை நீடிப்பதற்கான கோரிக்கை எதுவும் இன்றி கட்டாய ஓய்வு பெற வேண்டிய வயது வரை சேவையில் இருத்தல் முடியும்.
- (II) 55 வயது தொடக்கம் 60 வயது வரையான காலத்தில் அலுவலர் விரும்பினால் 3 மாதகால முன்னறிவிப்பின்படி ஓய்வு பெறுவதற்கான உரிமையை உடையவராவார்.
- (III) 57 வயதினைக் கடந்த அலுவலர் ஒருவரின் செயலாற்றுதலை மற்றும் சேவை நிலைமைகள் திருப்திகரமாக இல்லை என நியமன அதிகாரி தீர்மானிப்பாராயின், அதற்கு எதிராக மேன்முறையீடு ஒன்றைச் சமர்ப்பிப்பதற்கு அவ் அலுவலருக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் ஓய்வுபெறச் செய்வதற்கான அதிகாரம் நியமன அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
167. மேற்கூறிய பிரிவு 166 இல் குறிப்பிடப்பட்ட விடயங்களுடன் பின்வரும் விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்:-
- (I) அவ் அலுவலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முறைகள் முடிவுறாமல் இருக்குமிடத்து அல்லது அத்தகைய ஒழுக்காற்று நடவடிக்கை முறைகள் உத்தேசிக்கப்பட்டு இருக்குமிடத்து அவ் அலுவலரது ஓய்வு பெறுதலை ஓய்வுதியப் பிரமாணக் குறிப்பின் 12 ஆம் பிரிவுக்கு உட்பட்டதாதல் வேண்டும். மாகாண அரசு அலுவலர்கள் ஓய்வு பெறுவதற்கான வேண்டுகோளை முன்வைக்கும் போது அத்தகைய விடயங்களை தினைக்களத் தலைவர் அல்லது நிறுவனத் தலைவர் அல்லது அவர்கள் இருவரும் நியமிப்புச் செய்யும் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவருவது அவர்களின் கடமையாகும்.
- (II) அலுவலர் ஒருவரது ஓய்வுபெறுதலை, நியமிப்புச் செய்யும் அதிகாரியினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அவர் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றைத் தேவைப்படுத்தும் வகையில் தூர்நடத்தை ஒன்றைப் புரியுமிடத்து, ஓய்வு பெறுவதற்கான கட்டளை நியமிப்புச் செய்யும் அதிகாரியினால், அத்தகைய தூர்நடத்தை ஓய்வு பெறுதலை நிகழ்வுறு திகதிக்கு முன்னர் நியமிப்புச் செய்யும் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டால், சாதாரண ஓய்வு பெறுதலை கட்டளையிலிருந்து ஓய்வுதியப் பிரமாணக் குறிப்பின் 12 ஆம் பிரிவின் கீழான ஓய்வு பெறுதலை கட்டளையாக மாற்றப்படும். அத்துடன் அவர் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் அக்கட்டளையின் பிரதி ஒன்றைச் சேர்க்க வேண்டும் அல்லது சேர்ப்பிக்க வேண்டும்.
- (III) மாகாண அரசு அலுவலர் ஒருவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எதுவும் முடிவுறா நிலை இருக்கவில்லை அல்லது அவருக்கு எதிராக உத்தேசிக்கப்பட்டு இருக்கவில்லை எனும் அடிப்படையில் அவருக்கு நியமிப்புச் செய்யும் அதிகாரி சாதாரண ஓய்வு பெறுதலை வழங்கப்பட்ட பின்னரும் ஓய்வு பெறுதலை நிகழ்வுறு திகதிக்கு முன்னரும் நியமிப்புச் செய்யும் அதிகாரி சாதாரண ஓய்வு பெறுதலை ஓய்வுதியப் பிரமாணக் குறிப்பின் 12 ஆம் பிரிவின் கீழான ஓய்வு பெறுதலையாக மாற்றி அத்தகைய கட்டளையின் பிரதி ஒன்றை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் சேர்க்க வேண்டும் அல்லது சேர்ப்பிக்க வேண்டும்.

168. மேலே உபயிரிவு 166(iii) இல் உள்ள எவ்வாறு இருப்பினும் ஓர் உத்தியோகத்தர் ஓய்வுதிய உரிமைகளைப் பெறுவதற்கு தகுதியடையவராக வருவதற்குத் தேவையான பத்தாண்டு காலப்பகுதியைப் பூர்த்தி செய்யும் திகதி, விருப்புறிமை ஓய்வுபெற்ற திகதிக்குப் பின்னரும் 60 வயதை எட்டுவதற்கு முன்னரும் வருமிடத்து, அந்த உத்தியோகத்தர் ஓய்வுதிய உரிமைகளுக்கு தகுதி உடையவர் ஆகுவதற்கு அவருக்கு சேவை நீடிப்பை நியமன அதிகாரி வழங்குதல் பொருத்தமானதாகும். எனினும் உத்தியோகத்தரின் ஒழுக்கமின்மையின் பேரில் அல்லது அந்த உத்தியோகத்தர் தனது பதவியின் கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றுவதை அவரது உடல்நோய் அல்லது மனதோய் இயலாத்தாக்கும் என தகுந்த முறையில் அமைக்கப்பட்ட மருத்துவச்சபை சான்றுப்படுத்தியிருக்குமிடத்து அல்லது நீடிப்பொன்று வழங்கப்படுவது நிறுவனம் தகுந்த முறையில் பணியாற்றுவதை அல்லது அதன் கடமைகள் வெற்றிகரமாக /நிறைவேற்றுவதற்கு தடையாக அமையலாம் எனக் கருதினால் அந்த சேவை நீடிப்பை நியமன அதிகாரி அல்லது அதிகாரம் கையளிக்கப் பெற்ற அதிகாரி நிராகரிக்கலாம். மேலும் நியமன அதிகாரி அத்தீர்மானத்திற்கான தனது நியாயங்களை உரிய கோவையில் தெளிவாகவும் செம்மையாகவும் பதிவு செய்தல் வேண்டும் அத்துடன் அவருடைய தீர்மானத்திற்கு சாதகமான சகல ஆதாரங்களையும் பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.
169. மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஓய்வு பெறுகையில் அவரது ஓய்வுதியத்தை தடையின்றியும், உத்தியோகத்தர் துயரடையா வண்ணம் செலுத்தக் கூடியவாறாக உத்தியோகத்தரது விருப்பு ஓய்வுதிய வயதை அடைவதற்கு ஆகக் குறைந்தது 09 மாதங்களுக்கு முன்னர் அவரது சுயிபராக கோவையினையும் வரலாற்றுத் தாளினையும் முழுமையாகவும், பிழையின்றியும் நிகழ்வு நிலைப்படுத்தி தயார் செய்தலும், உத்தியோகத்தர் ஓய்வு பெறும் திகதி வரை அச்செயற்பாட்டினை தொடர்ந்து பேணி வருதலும் உரிய நிர்வாக அதிகாரி அல்லது, திணைக்கள் தலைவரினதும் பொறுப்பாகும்.
170. மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் மாகாண அரசு சேவையினின்றும் ஓய்வு பெறும் திகதிக்கு குறைந்தது 03 மாதங்களுக்கு முன்னரேனும் அவருக்கு ஓய்வுதியம் செலுத்துவதற்கான சகல ஆவணங்களையும் ஓய்வுதியப் பணிப்பாளருக்கு சமர்ப்பிக்க உரிய நிர்வாக அதிகாரி அல்லது திணைக்களத் தலைவர் அல்லது நியமன அதிகாரி அல்லது முறையாக அதிகாரக் கையளிப்பு வழங்கப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

அத்தியாயம் - XVII

பதவியுறவின் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிகள்

171. (அ) 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 32(1) மற்றும் பிரிவு 32(3) இன் பிரகாரமோ வேறு யாதேனும் சட்ட விதிமுறைகளின் கீழோடு வடக்கு மாகாண அரசு சேவை உத்தியோகத்தரின் பதவியுறவு தொடர்பிலான தமக்குரிய அதிகாரங்களை காலத்திற்கு காலம் இம்மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிடம் கையளிக்க முடியும்.
- (ஆ) 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் பிரிவு 4 இந்து அமைய மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மாகாண பிரதம செயலாளரிடம் அல்லது எவ்வேறும் உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட முடியும்.
172. (அ) மேற்படி பிரிவுகளின் படி ஆளுநருக்குள்ள அதிகாரங்கள் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 32(2) இன் படி மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிடமும்
- (ஆ) 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் பிரிவு 33(8) இன் கீழ் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் அல்லது முறையான உத்தியோகத்தரொருவரிடம் கையளிக்க முடியும். அதன்படி அவ் உத்தியோகத்தர்களினது பதவியுறவு வழங்கும் அதிகாரம் நியமன அதிகாரியிடம் அல்லது உரியவாறு அவ் அதிகாரக் கையளிப்பினைப் பெற்ற அதிகாரிக்குரியதாகும்.
173. மாகாண சபை அரசு ஊழியர்களினது சகல பதவியுறவுகளும் அங்கீகரிக்கப்பட்ட சேவைப்பிரமாணங்களுக்கும் அல்லது ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கமைவாக மட்டுமே இடம்பெற வேண்டும். ஆளுநரினால் அனுமதிக்கப்பட்டுள்ள சேவைப்பிரமாணங்கள் அல்லது ஆட்சேர்ப்புத் திட்டங்கள் மூலம் மாகாண அரசு சேவை உத்தியோகத்தர்களை பதவியுற்தும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கமைவாக உரிய காலப்பகுதியுள் பதவியுறவுகளைச் செய்தல் நியமன அதிகாரியின் பொறுப்பாகும்.
174. தேவையான தகைமைகளை பெற்றுள்ள சேவையில் வழுமையாக மேற்கொள்ளும் பதவியுறவுகள் நீங்கலாக பிற பதவியுறவுகளை வழங்க முன்னர் அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினுள் வெற்றிடங்கள் உருவாகியுள்ளமை தொடர்பில் திருப்தியடைதல் நியமன அதிகாரியின் கடமையாகும்.

175. திருப்திகர சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்யும் போது, சேவைப்பிரமாணத்தில் அல்லது ஆட்சேர்ப்புத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சகல தலைமைகளையும் பூர்த்தி செய்யும்போது மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் தமது பதவியையர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

- (i) திருப்திகர சேவைக்காலம் என்பது உத்தியோகத்தர் ஒருவரால் வினைத்திறனுடனும், சுறு சுறுப்பாகவும் சேவைதனை நிறைவேற்றுவதன் மூலமாக சித்தி பெற வேண்டிய வினைத்திறமைத் தடையினில் சித்தியடைதலூடாகவும் நிறை வேற்றப்படவேண்டிய சேவை உறுதிப்படுத்தலுக்கு தேவையானதலைமைகளை பூர்த்தி செய்வதன் வாயிலாகவும் அவ்வக் காலப்பகுதியினுள் உழைத்துப் பெற வேண்டிய வேதன ஏற்றங்களைன் ததையும் ஈட்டியுள்ள மற்றும் தண்டனைக்குரிய குற்றங்கள் எதனையும் புரியாததுமான கால எல்லையைக் குறித்து நிற்கும்.
- (ii) உத்தியோகத்தர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய வேதன ஏற்றும் நியாயபூர்வமான காரணத்தின் பேரில் இடைநிறுத்தப் பட்டு அல்லது குறைக்கப்பட்டு அல்லது நிறுத்தப்பட்டு அல்லது ஒத்திவைக்கப்பட்டிருக்கின்ற காலப்பகுதிகள் இருப்பின் அவற்றினையும் மற்றும் தாபன விதிக் கோவையின் II ஆம் தொகுதியின் குற்றம் பற்றிய முதலாம் அட்டவணையின் கீழ் காட்டப்பட்ட தண்டனை வழங்கத்தக்க குற்றங்கள் எதனையும் புரிந்திருப்பின் அத்தகைய குற்றமிழைக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று வருட காலத்தினையும், தாபன விதிக்கோவையின் II ஆம் தொகுதியின் குற்றங்கள் பற்றிய இரண்டாம் அட்டவணையின் கீழ் காட்டப்பட்டுள்ள தண்டனை வழங்கத்தக்க குற்றங்கள் எதனையும் புரிந்திருப்பின் அத்தகைய குற்றமிழைக்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருட காலத்தினையும் திருப்திகர சேவைக் காலத்திலிருந்து நீக்குதல் வேண்டும்.

176. பதவி உயர்வுக்கான தலைமைகளை பெற்றுக் கொள்வதற்கு உத்தியோகத்தர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில், நியமன அதிகாரிகள் அல்லது நிருவாக அதிகாரிகள் தேவையான பரீட்சைகள், தொழிற் தேர்வுகள், நேர் முகப் பரீட்சை போன்றவற்றைத்திருக்க காலங்களில் நடாத்த வேண்டியது கடமையாகும்.

177. பிரிவு 24 இல் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பினும் யாதேனுமொரு சேவையின் ஒரு தரத்திலிருந்து மற்றொரு தரத்திற்கு உயர்த்துதல் தவிர்க்கமுடியாத ஏதேனுமொருகாரனத்தின் நிமித்தம் தாமதமாக மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பத்தில் எவ்வேறுமொரு உத்தியோகத்தர் மாகாண சேவையில் இல்லாதவராகவோ, ஓய்வுபெற்றவராகவோ, காலஞ்சென்றவராகவோ இருந்தால் அத்தகைய தாமதத்திற்கு மாகாண சபை அரசு உத்தியோகத்தர் எவ்வகையிலும் பொறுப்புடையவராகாரர் என்பது நியமன அதிகாரிக்கு தெரியவருகின்றவிடத்து அப்பதவியூர்வு தொடர்பில் அவரது உரிமையினை பரிசீலனை செய்ததன் பின்னர் குறித்த உத்தியோகத்தரானவர் உரிய பதவியூர்விற்கு தேவையான தலைமைகளை உரிய திகதியில் பூர்த்தி செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்படுமாயின் அக் குறித்த திகதி முதல் செயற்படும் வண்ணைம் அவ்வுத்தியோகத்தருக்கு பதவியூர்வினைப் பெற்றுக் கொடுக்க நியமன அதிகாரியானவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

178. சேவைப்பிரமாணத்தில், ஆட்சேர்ப்புத்திட்டத்தில் விதித்துறைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளின்படியன்றி மாற்று வகையிலோ அல்லது வெளியார் தலையீட்டின் கீழோ பதவியூர்வு வழங்கப்படமாட்டாது எனும் நம்பிக்கை உத்தியோகத்தருக்குள் உருவாகும் வண்ணமாக பதவியூர்வு நடவடிக்கையானது வெளிப்படைத்தன்மை மிகக்காக முன்னெடுக்கப்பட வேண்டும்.

179. பதவி உயர்வின் பொருட்டு அங்கீகரிக்கப்பட்ட சேவைப்பிரமாணம் அல்லது ஆட்சேர்ப்புத்திட்டத்திற்கு அமைவாக இடம் பெறும் பரீட்சைகளிலும் புள்ளிகளை வழங்க நேரிடும்போது அவ்வாறு வழங்கப்படவிருக்கின்ற புள்ளிகளின் எண்ணிக்கை பற்றி விண்ணப்பங்கள் கோரும் அறிவித்தலில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

180. இந்த நடைமுறைவிதிகளில் நியமிப்புகள் தொடர்பிலான பொது நிபந்தனைகள் பற்றி அத்தியாயம் VII இல் தரப்பட்டுள்ள ஏற்பாடுகள் பதவியூர்வுகளின் விடயத்தில் பொருத்தமான மாற்றங்களுடன் பிரசோகிக்கப்பட முடியும்.

அத்தியாயம் - XVIII

இடமாற்றங்கள்

இடமாற்றங்கள் தொடர்பிலான பொது நிபந்தனைகள்

181.(அ) 1987ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் 32(1) மற்றும் 32(3) பிரிவுகளிற்கு அமைவாகவோ, வேறு யாதேனுமொரு சட்ட ஏற்பாடுகளின் கீழோ வடக்கு மாகாண அரசு சேவை உத்தியோகத்தர்களுது இடமாற்றம் தொடர்பில் தனக்குள்ள அதிகாரங்களை இம்மாகாண சபையின் மாகாண பொதுச் சேவை ஆணைக்கும் வசம் காலத்திற்கு காலம் கையளிக்கமுடியும்.

(ஆ) 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் பிரிவு 4 இன் படி மாகாண பொதுச்சேவை ஆணைக்கும் வசம் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மாகாண பிரதம செயலாளரிடம் அல்லது எவ்ரேனுமொரு உத்தியோகத்திற்கும் கையளிக்க முடியும்.

182. மாகாண அரசு சேவை உத்தியோகத்தற் கூட்டுவொருவரும் இடமாற்றத்துக்கு உட்பட்டவராவர்.

183. மாகாண அரசு சேவை உத்தியோகத்தற் ஒருவர் மாகாண பொதுச் சேவை ஆணைக்குமினால் அல்லது தத்துவம் கையளிக்கப்பட்ட ஒர் அதிகாரியினால் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட முடியும்.

184. ஒரு மாகாண அரசு சேவை உத்தியோகத்தற் சந்தர்ப்பத்திற்கேற்ப பின்வரும் குறிக்கோள்கள் அனைத்தையும் அல்லது பலவற்றையும் அல்லது ஏதாவது ஒன்றை நிறைவு செய்வதன் பொருட்டே இடமாற்றம் செய்யப்படுகிறார்:-

- (i) நிறுவனமொன்றிலுள்ள வெற்றிடமொன்றை நிரப்புவதற்கு,
- (ii) நிறுவனமொன்றின் நிருவாகத் தேவைகளை நிறைவு செய்வதற்கு,
- (iii) நிறுவனமொன்றில் வினைத்திறன், விளைத்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு,
- (iv) ஒழுக்காற்று நடைமுறையின் தேவைகளை நிறைவு செய்வதற்கு,
- (v) ஒர் ஒழுக்காற்றுக் கட்டளையை நடைமுறைப்படுத்துவதற்கு,
- (vi) உத்தியோகத்தற் அவர் சார்ந்த துறையில் பரந்த அனுபவத்தைப் பெறுவதற்கான சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு,
- (vii) உத்தியோகத்தறுக்கு அவரின் தொழில்சார் அபிவிருத்திக்கும் அவருடைய திறன்களை மேம்படுத்துவதற்குமான சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு,
- (viii) உத்தியோகத்தறினால் அனுபவிக்கப்படும் சொந்தக் கஷ்டங்களுக்கு நிவாரணமளிப்பதற்கு.

மேற்குறிப்பிட்ட (ii) தொடக்கம் (viii) வரையாக காரணங்களின் பொருட்டு இடமாற்றமொன்றைச் செய்யும் போது அக்குறிப்பிட்ட நிறுவனத்தில் வெற்றிடமொன்று காணப்படுவது கட்டாயமாகும்.

185. இடமாற்றங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு வகைப்படுத்தப்படும் :-

- (i) வருடாந்தம் செய்யப்படும் இடமாற்றங்கள்.
- (ii) சேவையின் அவசரத் தேவைகளின் பேரில் செய்யப்படும் இடமாற்றங்கள்.
- (iii) ஒழுக்காற்று காரணங்களின் மீது செய்யப்படும் இடமாற்றங்கள்.
- (iv) உத்தியோகத்தற்களினால் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் மீது செய்யப்படும் பரஸ்பர இடமாற்றங்கள்.

வருடாந்த இடமாற்றங்கள்

வருடாந்த இடமாற்றக் குழுக்கள்

186. வருடாந்த இடமாற்றத்தின் போது கீழ்க்காட்டிய பிரிவுகளில் விதித்துறைக்கப்பட்ட வரையறைகள் அனுசரிக்கப்படுவதற்கு தத்துவம் பெற்ற அதிகாரியானவர் சகல பிரயத்தனங்களையும் மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் வருடாந்த இடமாற்றம் தொடர்பான கட்டளைகள் நியாயத்திற்கு குந்தகத்தை ஏற்படுத்தாதிருப்பது அவசியமாகும். அச்சந்தற் ப்பத்தில் வரையறைகள் மீறப்பட்டிருப்பினும் அது செயலற்றாகிவிடும்.

187. வருடாந்தம் மேற்கொள்ளும் இடமாற்றத்திற்கான முன்வைப்புக்களை பெற்றுக் கொள்வதன் பொருட்டு அதிகாரக் கையளிப்பினைப் பெற்றவர் அமைச்சுக்களிலும் திணைக்களங்களிலும் வருடாந்த இடமாற்றக் குழுக்களை யுன் மாதத்தின் 6-PG 1670

முதலாம் தீக்கிக்கு முன்னர் நிறுவ வேண்டும். இணைந்த சேவையைச் சேர்ந்த மாகாண அரசு சேவை உத்தியோகத்தர்களினது வருடாந்த இடமாற்றக் குழு மாகாண பிரதம செயலாளரால் நிறுவப்பட வேண்டும்.

188. யாதேனுமொரு அமைச்சின் அல்லது திணைக்களத்தின் ஒவ்வோர் சேவைகளில் அல்லது பதவி வகுதிகளில் பணியாற்றி வரும் பொதுச்சேவை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையானது தனித் தனியாக எடுத்து நோக்குமிடத்து 25 பேரிலும் அதிகமாகின்ற சந்தர்ப்பங்களில் அவ்வச் சேவையின் பொருட்டு அல்லது பதவி வகுதியின் பொருட்டு தனித்தனியான வருடாந்த இடமாற்றக் குழுக்களை நிறுவுவதற்கு அதிகாரக் கையளிப்பினை பெற்றுள்ள உத்தியோகத்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வாறுப்பினாலும் அமைச்சிற்குள் அல்லது திணைக்களத்தினுள் 25 பேரிலும் குறைவான உத்தியோகத்தர்களது எண்ணிக்கை நிலவுகின்ற விசேட நிலைமைகளில் வருடாந்த இடமாற்றக்குழுக்களை தனது சுயவிருப்பினாடிப்படையில் நியமனம் செய்ய அவ்வதிகாரக் கையளிப்பினைக் கொண்டுள்ள உத்தியோகத்தர் நடவடிக்கை எடுக்க முடியும்.

189. அமைச்ச ஒன்றில் அல்லது திணைக்களமொன்றில் நிறுவப்படுகின்ற வருடாந்த இடமாற்றக் குழுவின் கட்டமைப்பு பின்வருமாறு அமைதல் வேண்டும்:-

- (i) உரிய அமைச்சின் அல்லது திணைக்களத்தின் பிரதித் தலைவர் அல்லது அவ்வாறான பதவியைக் கொண்டிராத சந்தர்ப்பத்தில் இவ்வமைச்சின் அல்லது திணைக்களத்தின் அடுத்த நிலையிலுள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர்.
- (ii) உரிய அமைச்சில் அல்லது திணைக்களத்தில் தாபன மாற்றங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட உத்தியோகத்தர்.
- (iii) வருடாந்த இடமாற்றக் குழுவினது விடயப் பரப்பிற்குப்பட்ட உத்தியோகத்தர் வகுதி, அல்லது சேவைக்குரியதும் மாகாண பொதுச் சேவையில் ஆகக் குறைந்தது 15% இன் பிரதிநிதித்துவப்படுத்துகின்றதும் தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XXVஇன் படியான ஏற்பாடுகளுக்கு உட்பட்டு விளங்குகின்றதுமான சகல தொழிற் சங்கங்களிலிருந்தும் பெயரிடப்படுகின்ற பிரதிநிதிகள்.

190. பின்வரும் விடயங்கள் வருடாந்த இடமாற்றச் சபையின் செயல் நோக்கெல்லைக்கு உட்படாதவைகளாகும்:-

- (i) அரசாங்க நிறுவனமொன்றில் நிலைய மாற்றத்துடன் தொடர்புடாத உள்ளக இணைப்புக்கள்.
- (ii) ஓர் ஒழுக்காற்றுக் கட்டளையின் மீது அல்லது ஓர் ஒழுக்காற்று நடைமுறையினால் தேவைப்படுத்தப்படுவதன் பேரில் செய்யப்படும் இடமாற்றங்கள்.
- (iii) சேவையின் அவசரத் தேவைப்பாடுகளின் பேரில் செய்யப்படும் இடமாற்றங்கள்.
- (iv) உத்தியோகத்தர்களின் வேண்டுகோள்கள் மீது செய்யப்படும் பரஸ்பர இடமாற்றங்கள்.

ஆண்டு இடமாற்றங்கள் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்

191. கையளிக்கப் பெற்ற அதிகாரமுள்ள அதிகாரி தனது அமைச்சின் அல்லது திணைக்களத்தின் தேவைகளையும் அந்தந்தச் சேவைகளின் சேவைப்பிரமாணக் குறிப்புகளினதும் அவ்வப்ப பதவிகளின் ஆட்சேர்ப்புத் திட்டங்களினதும் நிபந்தனைகளையும் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு ஜனன் மாதம் 15ஆங் தீக்கிக்கு முன்னர் வருடாந்த இடமாற்றக் குழுக்களுடன் உசாவல் மேற்கொண்டு அந்த அமைச்சின் அல்லது திணைக்களத்தின் வருடாந்த இடமாற்றங்களின் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் தயாரித்தல் வேண்டும். இக்கோட்பாடுகளும் நடைமுறைகளும் உரிய சகல மாகாண அரசு சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றத்துக்கான விண்ணப்பங்களை கோரும்போது தெரியப்படுத்தப்படல் வேண்டும்.

192. வருடாந்த இடமாற்றங்கள் பற்றிய கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளைத் தயாரிக்கும் போது கையளிக்கப் பெற்ற தத்துவமுள்ள அதிகாரி பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்:-

- (i) உத்தியோகத்தர் ஒருவர் ஒரு சேவை நிலையத்தில் சேவையாற்றிய காலப்பகுதி,
- (ii) சேவை நிலையங்களின் பொதுக் குடும்ப அதன் விளைவாக கிடைக்கப்பெறும் விளைபோரான வசதிகள் அல்லது கஷ்டங்கள்,
- (iii) சட்ட முறையான குறைநிரப்பு நிதி நலன்களும் பிற நலன்களும் சிறப்புறிமைகளும்,

- (iv) பணித் தேவைகளுக்கு குந்தகமற்றவாறு மாகாண அரசு சேவையில் எவ்வேறுமொரு உத்தியோகத்தருக்கு யாதேனுமொரு நிவாரணத்தை வழங்கவேண்டிய அடிப்படையில் அவ் உத்தியோகத்தருக்கும், அவ் உத்தியோகத்தரின் குடும்ப உறுப்பினருக்குமிடையில் பின்னிப் பின்னாற்ததான் தனிப்பட்ட விடயங்கள்.
- (v) மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவர் ஒரே இடத்தில் தொடர்ந்து வேலை செய்வதன் காரணமாக அல்லது அதே கடமைகளை நீண்டகாலம் புரிவதன் காரணமாக எழுக்கூடிய ஒழுங்கீனங்களைத் தடுத்தல்
- (vi) உத்தியோகத்தர் தனது அறிவையும் தேர்ச்சிகளையும் பரந்ததுறைகளில் மேம்படுத்துவதற்கு அவருக்கு சந்தர்ப்பத்தை வழங்குதல்,
- (vii) அமைச்சு அல்லது திணைக்களம் தடைகள், இடையூறின்றி சமூகமாக தொழிற்பட வேண்டிய தேவை கருதி.

வருடாந்த இடமாற்றங்களுக்காக விண்ணப்பங்கள் கோருதல்

193. ஒவ்வொரு ஆண்டிலும் யூன் 30-ஆந் திகதிக்கு முன்னர் கையளிக்கப்பெற்ற தத்துவம் உள்ள அதிகாரி இயைபுடைய மாகாண அரசு சேவை உத்தியோகத்தரிடமிருந்து ஆண்டு இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்களை கோரலாம். அறிவித்தல் ஒன்றின் மூலம் ஆண்டு இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் யூலை 31-ஆந் திகதியன்றோ அதற்கு முன்னரோ கிடைக்க வேண்டுமென அறிவித்தல் வேண்டும்.
194. கையளிக்கப்பெற்ற தத்துவம் உள்ள அதிகாரி தான் பெற்றுக் கொண்ட ஆண்டு இடமாற்ற விண்ணப்பங்களை உரிய ஆண்டு இடமாற்றக் குழுவிடம் ஆகஸ்ட் 10 ஆந் திகதியன்றோ அதற்கு முன்னரோ கையளித்தல் வேண்டும்.

உத்தேச ஆண்டு இடமாற்றங்கள் பற்றிய அறிவித்தலை வழங்குதல்

195. ஆண்டு இடமாற்றக் குழுவானது அதன் விதப்புறைகளை முன்வைக்கையில் கையளிக்கப்பெற்ற தத்துவம் உள்ள அதிகாரியினால் தயாரிக்கப்பட்ட ஆண்டு இடமாற்றங்கள் பற்றிய கோட்பாடுகள், நடைமுறைகளையும் இந்த உத்தியாயத்தின் ஏற்பாடுகளையும் பரிசீலனைக்கு எடுத்தல் வேண்டும்.
196. ஆண்டு இடமாற்றக் குழுவானது அதன் விதப்புறைகளை கையளிக்கப்பெற்ற தத்துவம் உள்ள அதிகாரியிடம் ஆகஸ்ட் 31 ஆந் திகதிக்கு முன்னர் எழுத்து மூலம் சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு ஆண்டு இடமாற்றக் குழுவும் அதன் விதப்புறைகளுக்கான நியாயங்களை பதிவு செய்ய வேண்டியது அதன் கடமையாகும்.
197. உத்தேச ஆண்டு இடமாற்றம் பற்றிய அறிவித்தலை, கையளிக்கப்பெற்ற தத்துவம் உள்ள அதிகாரி, ஆண்டு இடமாற்றக் குழுவின் விதப்புறைகளைப் பெற்ற பின்னர் செப்டெம்பர் மாதம் 15 ஆந் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். அந்த அறிவித்தல், உத்தேச இடமாற்றத்தினால் மனக்குறையுள்ள எவ்வேறும் உத்தியோகத்தரினால், கையளிக்கப்பெற்ற தத்துவம் உள்ள அதிகாரிக்குச் செய்ய வேண்டிய மேன்முறையீடு அனுப்பப்படவேண்டிய கடைசித்திக்கியையும் கொண்டிருத்தல் வேண்டும். எனினும் அத்தகைய மேன்முறையீடு முன்வைக்கப்படக்கூடிய ஆகக் கூடிய காலப்பகுதி, விடுமுறை நாட்கள் அடங்கலாக 14 நாட்களை விடுச்சலாகாது.
198. தனக்குரிய உத்தேச வருடாந்த இடமாற்றம் தொடர்பில் விடயங்களை முன்வைக்கும் தேவையுள்ள மாகாண அரசு சேவை உத்தியோகத்தினால் பின்னினைப்படி 13 இந்தகமைவாக நிறுவனத்தலைவரினாடாக, மாகாண அமைச்சினது செலாளரினாடாக அல்லது திணைக்கள் தலைவரினாடாக மேற்காட்டிய அறிவித்தலில் தெரிவிக்கப்பட்ட இறுதித் திகதி அல்லது அதற்கு முன்னராக தத்துவம் கையளிக்கப்பட்ட அதிகாரிக்கு அல்லது அதற்கு முன்னராக தத்துவம் கையளிக்கப்பட்ட அதிகாரிக்கு அனுப்பிவைப்பதற்கான அனுமதி அம்மாகாண அரசு உத்தியோகத்தருக்குண்டு. சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களால் தமக்கு முன்வைக்கப்படுகின்ற விடய முன்வைப்படுக்களை உரிய திகதியில் அல்லது அதற்கு முன்னராக தத்துவம் பெற்ற அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டியது திணைக்களத் தலைவர் அல்லது நிறுவனத் தலைவரினது பொறுப்பாகும்.

ஆண்டு இடமாற்ற முன்மொழிவு மீளாய்வுக்குழு

199. மேற்குறிப்பிடப்பட்ட பிரிவு 198 இன் நியதிகளின்படி விடுக்கப்பட்ட வேண்டுகோள்களின் அடிப்படையில் ஆண்டு இடமாற்றக் குழுவின் முன்மொழிவுகளை மீளாய்வு செய்வதற்காக ஆண்டு இடமாற்ற முன்மொழிவு மீளாய்வுக்குழுவொன்று கையளிக்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன் நியமிக்கப்படல் வேண்டும். அக்குழுவிற்கு தனது அமைச்சில் அல்லது திணைக்களத்தில் சேவையாற்றும் மூன்று சிரேஷ்ட அரசாங்க உத்தியோகத்தர்களை குழு உறுப்பினர்களாக நியமிப்பதற்கும் அதிசிரேஷ்ட அரசாங்க உத்தியோகத்தரை அக்குழுவின் தலைவராக நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

200. ஆண்டு இடமாற்ற முன்மொழிவு மீளாய்வுக் குழு, உத்தேச ஆண்டு இடமாற்றங்கள் பற்றி எழுத்திலுள்ள விதப்புரைகளை தத்துவம் பெற்ற அதிகாரியிடம் ஒக்டோபர் 15 ஆந்திக்கு முன்னர் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கலாம். ஆண்டு இடமாற்ற முன்மொழிவு மீளாய்வுக் குழு அதன் விதப்புரைகளுக்கான தமது நியாயங்களை அதன் அறிக்கையில் சட்டத்தைக் காட்டுவது அதன்பொறுப்பாகும். ஆண்டு இடமாற்ற மீளாய்வுக்குழு அதன் விதப்புரைகளைச் செய்கையில் தத்துவம் பெற்ற அதிகாரியினால் தயாரிக்கப்பட்ட ஆண்டு இடமாற்றங்கள் பற்றிய கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் இந்த அத்தியாயத்தில் உள்ள ஏற்பாடுகளையும் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.

ஆண்டு இடமாற்றக் கட்டளைகளை வழங்குதல்

201. தத்துவம் பெற்ற அதிகாரி, ஆண்டு இடமாற்றச் சபையானது இடமாற்ற முன்மொழிவுகளையும் மீளாய்வுச் சபையானது விதப்புரைகளையும் பரிசீலனைக்கு எடுத்து ஆண்டு இடமாற்றக் கட்டளைகளை வழங்குதல் வேண்டும்.

202. ஆண்டு இடமாற்றங்கள் அனைத்தும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து செயல்வலுப் பெறுபவையாகச் செய்யப்படவேண்டும். அவ்இடமாற்றங்கள் செயல்வலுப் பெறும் தேதிக்கு ஆகக் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்னராக அதாவது, நவம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டியது தத்துவம் பெற்ற அதிகாரியின் பொறுப்பு ஆகும்.

ஆண்டு இடமாற்றக் கட்டளைகளை நடைமுறைப்படுத்துதல்

203. வருடாந்த இடமாற்றக் கட்டளையினைப் பெற்றுக்கொண்டுள்ள மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவர் உரிய திகதியில் புதிய நிலையத்தில் தனது கடமைகளைத் தொற்போதய நிலையத்திலிருந்து நிறுவனத் தலைவர் அல்லது திணைக்களத் தலைவர் விடுவித்தல் வேண்டும். இது போலவே இடமாற்றத்திலுள்ள உத்தியோகத்தரொருவர் உரிய திகதியில் தனது புதிய நிலையத்தில் கடமைக்கு வருகை தருவது அவருடைய பொறுப்பாதல் வேண்டும்.

204. வருடாந்த இடமாற்றக் கட்டளையினைப் பெற்றுக் கொண்டுள்ள மாகாண அரசு சேவை உத்தியோகத்தரொருவர் தமது நிறுவனத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு அவரது பதிலாள் வரும் வரை காத்திராமல் பணியைக்கையாளுவதற்கான தற்காலிக வேலை ஒழுங்குகளை உள்ளகரீதியாக ஏற்படுத்துவதற்கு நிறுவனத் தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பதிலாள் வரும் வரை தாமதப்படுத்தாது இடமாற்றம் பெற்றுக்கொண்டுள்ள மாகாண அரசு சேவை உத்தியோகத்தரை அவரது புதிய சேவை நிலையத்தில் கடமையின் பொருட்டு உரிய திகதியில் அறிக்கையிடுவதற்கு ஏதுவாக தனது அலுவலகத்திலிருந்து விடுவிக்க நிறுவனத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

205. நிறுவனத் தலைவர் அல்லது திணைக்களத் தலைவர், தனது பதவியனியில் உள்ள உத்தியோகத்தர் ஒருவர் ஆண்டு இடமாற்றக் கட்டளை ஒன்றைப் பெறும்போது அவ்இடமாற்றத்தில் உள்ள உத்தியோகத்தரினது பொறுப்பிலுள்ள கோட்டுரைகள், ஆவணங்கள், பிற அரசாங்க சொத்துக்கள், சாவிகள், கணனி இரகசியக் குறியீடுகள் போன்றவற்றைப் பொறுப்பேற்பதற்கான ஒழுங்குகளை நேர்காலத்தோடு செய்தல் வேண்டும். அதேபோல, இடமாற்றத்தில் உள்ள உத்தியோகத்தர் தனது பொறுப்பில் உள்ள பொருட்களை முறைப்படி கையளிப்பதற்கு, தனது மேலதிகாரியுடன் உசாவி, ஏற்ற ஒழுங்குகளைச் செய்து கொள்ளவேண்டியது அவரது பொறுப்பாகும்.

206. உத்தியோகத்தர் ஒருவர் தனது முன்னைய நிலையத்திலிருந்து உரிய திகதியில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் தனது புதிய நிலையத்திற்கு வருகை தராமல் இருக்குமிடத்து அவர் தாமாகவே தனது பதவியை வெறிதாக்கியவராகக் கருதப்படல்வேண்டும். அத்துடன் அவருடைய புதிய திணைக்களத் தலைவர் அல்லது நிறுவனத் தலைவர் அதற்கு அமைவாக அத்தியாயம் XVஇல் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளின்படி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

சேவையின் அவசியம் கருதி செய்யப்படும் இடமாற்றங்கள்

207. சேவையின் அவசியம் கருதி கீழ்க்காணும் யாதேனுமொரு காரணத்தின் மீது தத்துவம் கையளிக்கப்பட்ட அதிகாரியினால் மாகாண பொதுச்சேவை உத்தியோகத்தரொருவரை இடமாற்றம் செய்ய முடியும்:-

(i) மாகாண அரசு சேவை உத்தியோகத்தரொருவரின் சேவைகள், அவருடைய தற்போதைய நிலையத்தில் இனிமேலும் தேவைப்படாதவிடத்து,

(ii) பிறிதொரு நிலையத்திற்கு உத்தியோகத்தரொருவரின் சேவை தேவைப்படும்போது அல்லது அக்குறிப்பிட்ட உத்தியோகத்தரின் சேவையே தேவைப்படுமிடத்து,

iii. மாகாண அரசு சேவையின் எவ்வேறும் ஒரு உத்தியோகத்தர் அவர் சேவையிலீடுபட்டிருக்கும் சேவை நிலையத்தில் தொடர்ந்து பணியாற்றுதல் நிருவாகக் காரணங்களின் நிமித்தம் பொருத்தமற்றதாகக் காணப்படுமிடத்து.

208. சேவையின் அவசியம் கருதி மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவர் இடமாற்றப்பட முன்னர் உண்மையாகவே மேற்காட்டிய பிரிவு 207 இல் காட்டியுள்ளவாறான நிலைமைகள் தோன்றியிருப்பதனையும், அடுத்த வருடாந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படும் வரை அதனை தாமதப்படுத்துதல் சாத்தியமற்றது என்பதனையும் இட்டு தத்துவம் பெற்ற அதிகாரியானவர் திருப்தியடைதல் வேண்டும்.

209. உருவாகியிருக்கும் சேவைகளின் அவசிய நிலையைப் பொறுத்து தத்துவம் பெற்ற அதிகாரி மாகாண அரசு உத்தியோகத்தரை குறுகிய கால அறிவித்தலுடன் இடமாற்றம் செய்யலாம்.

210. நியமன அதிகாரி சேவையிலுள்ள உத்தியோகத்தர் ஒருவரின் அவசரத் தேவையின் பேரில் அவ்வாறு இடமாற்றம் செயலிப்பதற்கான நியாயங்களை உரிய கோட்டில் தெளிவாகப் பதிவு செய்தல் வேண்டும் என்பதோடு நியமன அதிகாரியானவர் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தருக்கு அதுபற்றி அறியத்தருதல் வேண்டும்.

இழுக்காற்றுக் காரணங்களின் நிமித்தம் செய்யப்படும் இடமாற்றங்கள்

211. கீழ்க்குறிப்பிடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் எதுவித கால அவகாசத்தினையும் வழங்காமல் மாகாண அரசு சேவையின் உத்தியோகத்தர் ஒழுக்காற்றின் பேரில் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தினால் இடமாற்றம் செய்யப்படலாம். இருப்பினும் அவ்வதிகாரம் பெற்றுள்ள அதிகாரியினால் அதுபற்றி அவ் உத்தியோகத்தருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வேண்டும்:-

- (i) மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக நடாத்தப்பட்ட முறையான ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட ஒழுக்காற்றுக் கட்டளையின் அடிப்படையில் அவ் உத்தியோகத்தருக்கு ஒரு தண்டனையாக இடமாற்றக் கட்டளை வழங்கப்படுமிடத்து.
- (ii) ஒர் ஆரம்ப விசாரணையின் பின்னர் புலனாகிய விடயங்களின் அடிப்படையில் உத்தியோகத்தரை சேவையில் இடைநிறுத்தம் செய்யும் தேவை ஏழாதவிடத்தும், அவர் அவருடைய தற்போதை நிலையத்தில் தொடர்ந்து சேவையில் ஈடுபடுத்துவது பொருத்தமற்றதாகவுள்ளவிடத்து.
- (iii) உத்தியோகத்தரை அவருடைய பதவியில் அல்லது நிலையத்தில் வைத்திருப்பது ஆரம்ப விசாரணை நடாத்தப்படுவதை தடைப்படுத்தலாமென்பது ஆரம்ப விசாரணையின் தொடக்கத்தில் அல்லது விசாரணையின்போது அல்லது நிலவுகின்ற நிலைமைகளில் தெரிவிக்கப்படும் விடயங்களில் காணப்பிக்கப்படுமிடத்து.

உத்தியோகத்தர்களின் வேண்டுகோள்களின் பேரில் செய்யப்படும் பரஸ்பர இடமாற்றங்கள்

212. மாகாண அரசு சேவையின் இரு உத்தியோகத்தர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து முன்வைக்கும் பரஸ்பர இடமாறும் கோரிக்கைகளை பின்வரும் குழ்நிலைகளின் கீழ் ஏற்றுக்கொண்டு இடமாற்றம் வழங்க அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் நடவடிக்கை எடுக்க முடியும் :-

- (i) உரிய அவ் உத்தியோகத்தர்கள் ஒரே சேவையில் ஒரே தரத்தில் அல்லது ஒரே தன்மையான பதவிகளை வகிப்பவர்களாக இருத்தல் வேண்டும்,
- (ii) உத்தியோகத்தர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சந்தர்ப்பத்துக்கு ஏற்ப, உரிய நிறுவனங்களின் தலைவர்கள் அல்லது திணைக்களத்தலைவர்கள் சம்மத்த்தை வழங்கியிருத்தல் வேண்டும்.
- (iii) சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரை அவர் சேவையாற்றிக் கொண்டிருக்கும் சேவை நிலையத்திற்கு ஒழுக்காற்று காரணத்தின் நிமித்தம் இடமாற்றம் செய்யப்பட்டு, அவ்வொழுக்காற்றுக் கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைக் காலத்தை பூர்த்தி செய்தவராக இருத்தல் வேண்டும்.
- (iv) உரிய உத்தியோகத்தர்கள் அனைவரும் அவரவரின் தற்போதைய நிலையங்களில் ஆக்குறைந்தது 02 ஆண்டு காலப்பகுதிக்கேனும் சேவையாற்றியிருத்தல் வேண்டும்.

இடமாற்ற அழுலாக்கத்தைத் தொடர்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்

213. உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யப்பட்ட திகதியிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அவரது முன்னைய நிறுவனத் தலைவர் அல்லது திணைக்களத் தலைவர், சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு உத்தியோகத்தர் தொடர்பிலான பின்வரும்

ஆவணங்களை அவருடைய புதிய திணைக்களத்தலைவருக்கு அல்லது நிறுவனத் தலைவருக்கு முறைப்படி அனுப்புதல் வேண்டும்:-

- (i) இற்றைப்படுத்திய வரலாற்றுத்தாங்களின் நிகழ்வுநிலைக்கு உட்படுத்திய பெயர் வழிக்கோவை
- (ii) உத்தியோகத்துறைய அடுத்த சம்பள ஏற்றக் கொடுப்பனவு செய்வதற்காக உத்தியோகத்தரின் கடைசிச் சம்பள ஏற்றத் திகதியிலிருந்து இடமாற்றம் நடைமுறைக்கு வரும் திகதிவரையுள்ள காலப்பகுதிக்கான அவருடைய எழுத்திலான சிபாரிசு
- (iii) உத்தியோகத்தரின் செயலாற்றுக்கை மதிப்பீட்டு அறிக்கை
- (iv) உத்தியோகத்தரின் விடுமுறை விபரங்கள்
- (v) உத்தியோகத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட விடுமுறைப் புகைவண்டி ஆணைச் சீட்டுகள் பற்றிய கூற்று
- (vi) உத்தியோகத்தரின் வேதன விபரங்கள்
- (vii) உத்தியோகத்தரின் வரவு மீதிக்கூற்று
- (viii) உத்தியோகத்தரது சேவைக் காலத்தின் போது அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பிரயாண விபரங்கள் அடங்கிய அறிக்கை
- (ix) உத்தியோகத்தர் கலந்து கொண்ட கல்வி நெறிகள், பல்வேறு மாநாடுகள் பற்றிய விபர அறிக்கை
- (x) சம்பந்தப்பட்ட திணைக்களத்தலைவரினால் அவ்வுத்தியோகத்தர் தொடர்பில் எவ்வேணும் கட்டளைகள் இடப்பட்டிருக்குமிடத்து அதுபற்றிய அறிக்கை
- (xi) உத்தியோகத்தர் தொடர்பிலான வேறு முக்கிய ஆவணங்கள்

அத்தியாயம் - XIX

மாகாண அரசு சேவை உத்தியோகத்தர்கள் பற்றிய பதிவேடுகள், அறிக்கைகளைத் தயாரித்தல்.

214. தத்துவம் பெற்ற ஒவ்வொரு அதிகாரியும், ஒவ்வொரு திணைக்களத் தலைவரும், நிறுவனத் தலைவரும் தங்களுக்குக் கீழ் பணியாற்றுகின்ற சகல வடக்கு மாகாண அரசு சேவை உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் கொண்டுள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள பின்னிணைப்புகளின் படியான பின்வரும் ஆவணங்களை கிரமமாக இற்றைப்படுத்தி பேணி வைத்திருத்தல் வேண்டும்:-

பேணிவைத்திருக்கப்பட வேண்டிய பதிவேடுகள்

பின்னிணைப்பு

I.	நியமிப்புகள், பதவியுயர்வுகள் பற்றிய பதிவேடுகள்	இல. 14
II.	பதவிநீக்கம் செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் பற்றிய பதிவேடு	இல. 15
III.	பதவி விலகிய உத்தியோகத்தர்கள் பற்றிய பதிவேடுகள்	இல. 16
IV.	தங்களுடைய பதவிகளை வெறிதாக்கம் செய்த உத்தியோகத்தர்கள் பற்றிய பதிவேடுகள்	இல. 17
V.	இடை நிறுத்தம் செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள், கட்டாய லீவில் அனுப்பப்பட்ட உத்தியோகத்தர்கள் பற்றிய பதிவேடுகள்	இல. 18
VI.	இளைப்பாற்றப்பட்ட உத்தியோகத்தர்கள் பற்றிய பதிவேடுகள்	இல. 19

215. தத்துவம் பெற்ற அதிகாரி, திணைக்களத் தலைவர், நிறுவனத் தலைவர் மேலே பிரிவு 214 இல் விபரிக்கப்பட்ட பதிவேடுகளில் பேணப்பட்ட தரவுகளின் புள்ளிவிபரப் பொழுப்பு ஒன்றை பிரதம செயலாளருக்கு பின்னிணைப்பு 20 இன் படி அனுப்பி வைத்தல் வேண்டும். இதற்கிணங்க ஒவ்வொரு ஆண்டிலும் யூன் 30 ஆந் திகதி வரையுள்ள தரவை யூலை 20 ஆந் திகதிக்கு முன்னரும் டிசம்பர் 31 ஆந் திகதிக்குரிய தரவை ஜூன் வரி 20 ஆந் திகதிக்கு முன்னரும் பிரதம செயலாளருக்கு வழங்க வேண்டும்.

216. மாகாண சபையின் கலவ நிறுவனத் தலைவர்களும் தத்தமது அலுவலகத்தில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள பதவியணியினர்கள் தொடர்பிலான பதிவேடு ஒன்றை பின்னிலைப்பு 21 இல் தரப்பட்டுள்ள மாதிரியின் வண்ணம் கிரமமாக பேணி வருவதுடன் அதனை இற்றைப்படுத்தி வைத்திருக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
217. தம்மால் நியமிக்கப்படுகின்ற ஒவ்வொர் பதவி வகைகளுக்குரியதான் ஆணையினரது சேவை மூப்பு அட்டவணையினைப் பேணி வர முறையான அதிகாரக் கையளிப்பினை பெற்ற அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதனை அரையாண்டுக்கு ஒரு முறை இற்றைப்படுத்தல் வேண்டும்.
218. செயலாற்றுகை தரங்கணிப்புக்குப்படுத்தப்படும் நிரந்தர நியமனங்களை கொண்டுள்ள மாகாண சபை அரசு சேவையிலுள்ள கல உத்தியோகத்துரக்களாலும் தமது செயலாற்றுகைத் தரங்கணிப்பு படிவங்களில் தம்மால் பூர்த்தி செய்ய வேண்டிய பகுதியினை உரியவாறு பூர்த்தி செய்து குறித்த தினத்தில் தமது நிறுவனத் தலைவர் அல்லது தினைக்களத் தலைவரிடம் தரங்கணிப்பின் பொருட்டு சமர்ப்பித்தல் வேண்டும். அப்படிவாம் தனக்குக் கிடைக்கப்பெற்ற பின்னர் உத்தியோகத்துரக்களது செயலாற்றுகையினை மேற்கொள்வது தினைக்களத் தலைவர் அல்லது நிறுவனத் தலைவரினைச் சார்ந்த பொறுப்பாகும்.

அத்தியாயம் - XX

பதவியுர்வுகள், இடமாற்றங்களுக்கு எதிரான மேன்முறையிடுகள் பற்றிய நடைமுறை

- (அ) 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் 32(1) மற்றும் 32(3) பிரிவுகளிற்கணமவாகவும் வேறேதேனும் சட்ட ஏற்பாடுகளின் கீழும் தெரிவிக்கப்பட்டவாறு வடக்கு மாகாண அரசு சேவை உத்தியோகத்துரக்களின் பதவியுர்வு, மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் தமக்குரிய அதிகாரங்களை காலத்திற்குக் காலம் இம் மாகாணத்தின் மாகாணப்பொதுச் சேவை ஆணைக்குமுடிவிடம் கையளிக்கப்பட முடியும்.
- (ஆ) 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் பிரிவு 4 இன் படி மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுடிவிடம் கையளிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களானவை பிரதம செயலாளர் வசம் அல்லது எவ்வேறும் உத்தியோகத்துரிடம் கையளிக்கப்பட முடியும்.

அதிகாரம் கையளிக்கப்பட்ட அதிகாரியினால் தமக்கு கையளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ், பதவியுர்வு அல்லது இடமாற்றம் தொடர்பாக விடுவிக்கப்பட்ட கட்டளையினால் அதிருப்தியடையும் உத்தியோகத்துராவுவர் அத்தகைய கட்டளைக்கு எதிராக மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுடிவிடம் அல்லது அக்குறிப்பிட்ட அதிகாரியிடம் மேன்முறையிடு ஒன்றைச் செய்வதற்கு உரித்துடையவராவார்.

220. பதவியுர்வு அல்லது இடமாற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட கட்டளை தொடர்பில் எவ்வேறும் ஒரு உத்தியோகத்துர மேன்முறையிடு செய்ய நேரிடின் அம் மேன்முறையிடானது பின்னிலைப்பு 22 இல் காட்டியுள்ளவாறாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் தம்மால் சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்களை நிருபிக்கக்கூடிய கடித ஆவணங்களின் சான்றுப்படுத்திய பிரதிகளையும் அம் மேன்முறையிட்டுடன் சமர்ப்பிக்க அவரால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
221. மாகாண சபையின் அரசு சேவை உத்தியோகத்துர ஒருவரினால் மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுடிவிற்கு மேன்முறையிட்டைச் சமர்ப்பிப் பதாயின் அது தத்துவம் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரியின் மூலமாக மேற்கொள்ள வேண்டும். அம்மேன்முறையிட்டினது பிரதிகளை உரியவாறு தினைக்களத் தலைவர், நிறுவனத் தலைவர் குழுநிலைக்கேற்றவகையில் தமது அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கவேண்டும். தமக்கு கிடைக்கப்பெறும் மேன்முறையிட்டினை தாமதமின் நிதனது விதுப்புறையுடன் மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுடிவிற்கு சமர்ப்பிக்கும் பொறுப்பு தத்துவம் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரியினைச் சார்ந்ததாகும். உத்தியோகத்துர தனது விருப்பின் பேரில் மேன்முறையிட்டின் முற்கூட்டிய பிரதியினை நேரடியாகவும் மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுடிவிடம் சமர்ப்பிக்க முடியும்.
222. ஓர் மாகாண அரசு சேவை உத்தியோகத்துர தான் மாகாண அரசு சேவையில் இருந்த காலப்பகுதியின்போது தனக்குக் கிடைத்திருக்கவேண்டிய பதவியுர்வு ஒன்று தொடர்பில் அவர் ஓய்வுபெற்ற பின்னர், கையளித்த தத்துவமுள்ள அதிகாரியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றின் மீது மேன்முறையிட்டைச் செய்கையில் அவர் அத்தகைய மேன்முறையிட்டை நேரடியாக ஆணைக்குமுடிவிடம் சமர்ப்பித்தல் வேண்டும். எனினும், அவர் மேன்முறையிட்டின் பிரதி ஒன்றை தனது முன்னாள் தினைக்களத் தலைவர் அல்லது நிறுவனத் தலைவருக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
223. தத்துவம் பெற்ற அதிகாரி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட பதவியுர்வுக் கட்டளை ஒன்றுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படுகின்ற மேன்முறையிடு அத்தகைய கட்டளை பிறப்பிக்கப்பட்ட திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் உத்தியோகத்துரால் செய்யப்படுதல்

வேண்டும். தத்துவம் பெற்ற அதிகாரியினால் இடப்படுகின்ற இடமாற்றக் கட்டளைக்கு எதிரான மேன்முறையீடானது அவ்இடமாற்றக் கட்டளை பெறப்பட்ட 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். உரிய காலத்தினுள் சமர்ப்பிக்கப்படாத மேன்முறையீட்டினை மாகாண பொதுச் சேவை ஆணைக்கும் அல்லது தத்துவம் பெற்ற அதிகாரியால் நிராகரிக்க முடியும்.

224. மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுடிவுக்கு அனுப்புவதற்காக உத்தியோகத்தினால் கையளிக்கப்பட்ட மேன்முறையீடு ஒன்று, உரிய கோப்புகள், ஆவணங்கள், அறிக்கைகள் மற்றும் அவதானிப்புகள், விதப்புரைகள் ஆகியவற்றுடன் அது கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுடிச் செயலாளரிடம் ஒப்படைக்கப்படுகின்றமையை திணைக்களத் தலைவர், நிறுவனத் தலைவர், நியமன அதிகாரி, அமைச்சின் செயலாளர் ஆகியோர் உறுதிப்படுத்துதல் வேண்டும். எனினும், அத்தியாயம் XVIII இல் குறிப்பிடப்பட்ட ஆண்டு இடமாற்றத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட இடமாற்றங்கள் ஆயின் மேன்முறையீடானது உரிய கோப்புகள், ஆவணங்கள், அவதானிப்புகள், விதப்புரைகள் ஆகியவற்றுடன் டிசம்பர் முதலாம் திக்தியன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிரதம செயலாளருக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
225. இவ்வத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு அமைவாக தமது மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க வேண்டியது அனைத்து உத்தியோகத்தர்களின் தும்பொறுப்பாவதுடன் அதற்கு முரணாக சமர்ப்பிக்கப்படுகின்ற மேன்முறையீடுகள் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுடிவினாலோ அல்லது அம்மேன்முறையீட்டுக்குரிய அதிகாரிகளினாலோ அல்லது மாகாண பிரதம செயலாளரினாலோ கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாது).
226. மேலுள்ள பிரிவு 224 இல் குறிப்பிடப்பட்டுள்ள கடித ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற 45 திணங்களுக்குள் பதவியுயர்வு கட்டளைக்கு எதிராக உத்தியோகத்தரொருவரால் சமர்ப்பிக்கப்படுகின்ற மேன்முறையீடு தொடர்பிலான தீர்மானம் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுடிவு அல்லது உரிய மேன்முறையீடு அதிகாரியினால் எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று மேற்காட்டிய பிரிவு 224 இல் குறிப்பிடப்பட்ட இடமாற்றத்திற்கெதிரான மேன்முறையீடு கிடைக்கப் பெற்று 15 திணங்களுக்குள் அதற்குரிய தீர்மானம் மாகாண பிரதம செயலாளரால் எடுக்கப்பட வேண்டும்.
227. மேலே குறிப்பிட்டுள்ளபடி சமர்ப்பிக்கப்படுகின்ற மேன்முறையீடுகள் தொடர்பிலான பொதுச் சேவை ஆணைக்குமுடிவின் தீர்மானம் நேரடியாக மேன்முறையீட்டாளருக்கு பதிவுத் தபாவில் அறிவிக்கப்படுவதுடன் அவற்றினது பிரதிகளை உரிய அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர், திணைக்களத் தலைவர் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
228. மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுடிவினது அத்தீர்மானம் அல்லது கட்டளை தொடர்பில் அதிருப்தியடையும் உத்தியோகத்துற்றனக்கு அது கிடைக்கப்பெற்ற இரு வார காலத்துள் தனது மேன்முறையீட்டினை மாகாண ஆளுநருக்குச் சமர்ப்பிக்கலாம்.

அத்தியாயம் - XXI

தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகள்

229. அதிகாரக் கையளிப்பினைப் பெற்ற சகல அதிகாரிகளும் அவ்வதிகாரங்களுக்குட்பட்ட விடயங்கள் தொடர்பில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுடிவுடன் தனது கையொப்பத்துடன் நேரடியாக கடிதத் தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
230. இந்நடைமுறை ஒழுங்கு விதிமுறைக் கோவையின் வேறு வழிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலன்றி ஏனைய சகல சந்தர்ப்ப பங்களிலும் உத்தியோகத்தர் ஒருவர் அவரது நிறுவனத் தலைவர், திணைக்களத் தலைவர், மாகாண அமைச்சின் செயலாளர் உள்ளக மாத்திரமே தமது கடிதத் தொடர்புகளை மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுடிவுடன் மேற்கொள்ள முடியும்.
231. மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுடிவிடம் முன்வைக்கப்படும் சகல கடிதங்களும் மாகாண பொதுச் சேவை ஆணைக்குமுடிவின் செயலாளருக்கே அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

அத்தியாயம் - XXII

பொருள்கோடல்

232. சொற்பதங்கள் தொடர்பில் மாற்றுக் கருத்து தேவைப்பட்டாலன்றி இவ்வொழுங்கு விதிகளில்,

i “அரசியல் யாப்பு” என்பது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பு எனப்பொருள்படும்.

- ii. "பிரசை"என்பது இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் அரசியல் யாப்பில் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட இலங்கைப் பிரசை எனப்பொருள்படும்.
- iii. "ஆளுநர்"என்பது வடக்கு மாகாண ஆளுநர் எனப்பொருள்படும்.
- iv. "ஆணைக்குழு"என்பது 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் அமைத்துருவாக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண சபையின் பொதுச்சேவை ஆணைக்குழு எனக் கருதப்படும்.
- v. "அதிகாரம் கையளிக்கப்பட்ட அதிகாரி"என்பது மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 32(1) இன் கீழ் ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட தத்துவமானது 1987 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க மாகாண சபைச் சட்டத்தின் பிரிவு 32 மற்றும் 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின்படி கையளிக்கப்பட்ட அதிகாரி எனப் பொருள்படும்.
- vi. "பிரதம செயலாளர்"என்பது 1987 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க மாகாண சபை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நியமிக்கப்பட்ட வடக்கு மாகாண பிரதம செயலாளர் எனப் பொருள்படும்.
- vii. "அமைச்சின் செயலாளர்"என்பது வடக்கு மாகாணத்தின் மாகாண அமைச்சின் செயலாளர் எனப் பொருள்படும்.
- viii. "திணைக்களத்தலைவர்"என்பது வடக்கு மாகாண சபையின் திணைக்களாங்களினது தலைவர் எனப் பொருள்படுவதுடன் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் இப்பதம் பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடக்கு மாகாண பேரவையின் செயலாளர் என்போரையும் திணைக்களத் தலைவர் எனப் பொருள்படும்.
- ix. "நியமன அதிகாரி", என்பது வடக்கு மாகாண சபையின் அரசு சேவை ஊழியராருவரை நியமனம் செய்ய, பதவியுறவு வழங்க, மற்றும் இடமாற்றம் செய்வதற்கான தத்துவம் பெற்ற வடக்கு மாகாண ஆளுநரையும் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் படி வடக்கு மாகாண ஆளுநரினால் தத்துவம் கையளிக்கப்பட்ட அதிகாரியினையும் 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரம் கையளிக்கப்பட்ட அதிகாரிகள் எனவும் பொருள்படும்.
- x. "ஓழுக்காற்று அதிகாரி"எனும் பதம் வடக்கு மாகாண சபையின் அரசு சேவை ஊழியர்களை சேவையிலிருந்து நீக்குதல், மற்றும் அவர்களது ஓழுக்காற்றுக் கட்டுப்பாட்டின் பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட தத்துவமளிக்கப்பட்ட ஆணைக்குழு அல்லது அதிகாரி எனப்பொருள்படும். வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தின் உத்தியோகத்தற்களது ஓழுக்காற்று அதிகாரி எனும் பதம் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளரையும் வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அலுவலக உத்தியோகத்தற்களது ஓழுக்காற்று அதிகாரி என்னும் பதம் வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரையும் வடக்கு மாகாண பேரவைச் செயலக ஊழியர்களது ஓழுக்காற்று அதிகாரி எனும் பதம் பேரவையின் செயலாளரையும் கருதி நிற்கும்.
- xi. "நிர்வாக அதிகாரி"என்பது 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின்படி நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொருட்டு உரிய முறையில் பெயர் குறிப்பிடப்படுகின்ற மாகாண சபை அரசு சேவை உத்தியோகத்தற் எனவும் பொருள்படும்.
- xii. "தாபனப் பணிப்பாளர்"என்னும் பதம் வடக்கு மாகாண ஆளுநர் எனப் பொருள்படும்.
- xiii. "மாகாண சபை"என்பது வடக்கு மாகாண சபை எனப் பொருள்படும்.
- xiv. "மாகாண அரசு சேவை"என்பது வடக்கு மாகாண சபையின் அரசு சேவை எனப் பொருள்படும்.
- xv. "மாகாண அரசு சேவை உத்தியோகத்தற்"என்னும் பதம் வடக்கு மாகாண சபை அரசாங்க சேவை உத்தியோகத்தற் எனப் பொருள்படும்.
- xvi. "பதவி நிலை உத்தியோகத்தற்"என்பது அரசு நிர்வாக சுற்றறிக்கை 06/2006 இன் பிரிவு 11 இன் மூலம் பதவிநிலை உத்தியோகத்தற் எனப் பெயர் குறிப்பிட்ட உத்தியோகத்தற் எனப் பொருள்படும்.

- xvii. “வெளிக்கள் உத்தியோகத்தர்” என்பது பெரும்பாலும் வேலைத்தளங்களுக்குரிய பணிகள் கையளிக்கப்பட்டுள்ள, ஒர் குறித்த இடத்திற்கென மட்டும் வரையறுக்கப்பட்டிராத, தனிமும் வெளிக்களைப் பணிக்காக செல்ல வேண்டியுள்ளதும், கடமையின் இயல்பின்படி வெளிக்களைப் பணிகளுடன் தொடர்புற்றதும், தனக்குரிய பொறுப்புக்கள் குறித்ததோர் இடத்திற்கு அல்லது அலுவலகத்திற்குள் வரையறுக்கப்பட்டிராத வடக்கு மாகாண சபையின் அரசு உத்தியோகத்தர் எனப்பொருள்படும்.
- xviii. “மாற்றுப்பணியாளர்” எனும் பதம் நிரந்தர பதவிவகிப்பவர் ஒருவர் கடமைக்கு வருகை தராதிருக்கும் போது அக்கடமைக்கு அவர் திரும்பும் வரை அப்பதவியின் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் வரை அப்பதவிக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்காக தற்காலிகமாக ஈடுபடுத்தப்படுகின்ற நபர் எனப்பொருள்படும்.
- xix. “அமைய பணியாளர்” எனும் பதம் வடக்கு மாகாண சபையின் திணைக்களமொன்றில் அல்லது வடக்கு மாகாண சபையின் நிறுவனமொன்றில் அதன் தலைவர் எதிர்பாராத வகையினால் எழுகின்ற தேவையின் நிமித்தம் அல்லது ஒரு சில நாட்களுக்கு மட்டுமாக எழுகின்ற தேவை குறுதி அல்லது சகல வருடங்களிலும் எழுகின்ற தேவைகளை நிறைவேற்றுமுகமாக தற்காலிகமாக பணியில் ஈடுபடுத்தப்படுகின்ற நபரைக் கருதிநிற்கும்.
- xx. “முன்னாள் படைக்கலச் சேவையாளர்” எனும் பதம் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பேரிலன்றி ஓய்வு பெறுவதன் மூலம் அல்லது தமது சேவைக்காலம் நிறைவேற்றுவதினால் படைக்கலச் சேவையிலிருந்து கொரவபூர்வமாக நீங்கிய, அல்லது பிற பதவித் தரங்களைச் சேர்ந்த சேவையாளர் எனப்பொருள்படும்.
- xxi. “நாடளாவிய சேவை” என்பது 2003 ஜூலை 02 ஆம் திங்கிய 1295/26 ஆம் இலக்க அரசு வர்த்தமானியில் பிரசரிக்கப்பட்ட சேவைகளையும் உரிய அதிகாரியால் காலத்திற்கு காலம் இனங்காணப்படும் வேறு சேவை எனப்பொருள்படும்.
- xxii. “இணைந்த சேவைகள்” என்பது வடக்கு மாகாண சபையின் மாகாண முகாமை உதவியாளர் சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை, மொழி பெயர்ப்பாளர் சேவை, தொழில்நுட்பவியலாளர் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் படவரைஞர், கணிதரவு பதியுனர் சேவை, சாரதிகள் சேவை, அலுவலக பணியாளர் சேவை மற்றும் பொருத்தமான அதிகாரியினால் காலத்துக்குக் காலம் இணைந்த சேவையைச் சேர்ந்ததென இனங்காணப்பட்ட ஏதாவது பிற சேவை எனப் பொருள்படும்.
- xxiii. “ஆட்சேர்ப்புத்திட்டம்” என்பது வடக்கு மாகாண அரசு சேவையில் உள்ள குறிப்பிட்ட ஒரு பதவிக்கு அல்லது குறிப்பிட்ட ஒரு வகுப்புக்கு அல்லது தரத்துக்கு நியமிப்பதற்காக உத்தியோகத்தர்களை நியமிப்பதன் பொருட்டும் அத்தகைய உத்தியோகத்தர்களின் பதவியுயர்வுகளின் பொருட்டும் பிற இடைநேர் விடயங்கள் பொருட்டும் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் அங்கீரிக்கப்பட்டவொரு விதிமுறைத் திட்டம் எனப் பொருள்படும்.
- xxiv. “சேவைப் பிரமாணக் குறிப்பு” என்பது வடக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் அங்கீரிக்கப்பட்ட குறிப்பிட்ட வகுப்புகளுக்கு அல்லது தரங்களுக்கு அல்லது பதவிகளுக்கு வடக்கு மாகாண அரசு சேவைக்கு உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கும், அவற்றுக்கு இடைநேரவான விடயங்கள் அடங்கலாக அத்தகைய உத்தியோகத்தர்களின் பதவியுயர்வுகளின் பொருட்டும் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் முறைப்படி அங்கீரிக்கப்பட்டு இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுமான சேவைப் பிரமாணக் குறிப்பு எனப்பொருள்படும்.
- xxv. “நியமிப்பு” என்பது தற்போது வடக்கு மாகாண அரசு சேவையில் இல்லாத ஒருவர் அரசாங்க சேவையில் டின்னர் உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டோ உட்படாமலோ இருக்கும் சம்பளமுள்ள பதவியொன்றை வழங்குதல் அல்லது ஏற்கனவே அரசாங்க சேவையில் உள்ள ஒருவருக்கு வேதன அதிகரிப்பு அல்லது அந்தஸ்து மாற்றம் (உதாரணமாக: அமைய உத்தியோகத்தருக்கு தற்காலிக அல்லது நிரந்தர அந்தஸ்து வழங்கப்படும்) என்பவற்றுடன் சம்பந்தப்படும் நியமனம் அல்லது பதவியுயர்வு அல்லது இடமாற்றம் அளித்தல் எனப் பொருள்படும்.
- xxvi. “பதவியுயர்வு” என்பது அங்கீரிக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டம் அல்லது சேவைப் பிரமாணக் குறிப்பிட்டு இணங்க மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவரை அவர் வகிக்கும் பதவிக்கு மேல் நிலையிலுள்ள பதவியொன்றுக்கு அல்லது வகுப்பிட்டு அல்லது தரத்திற்கு நியமிப்பு செய்தல் எனப் பொருள்படும்.
- xxvii. “இடமாற்றம்” என்பது தத்துவம் கையளிக்கப்பட்ட அதிகாரியினால் அவருடைய தற்றுணியின் பேரில் அல்லது ஒழுக்காற்று அடிப்படையில் அல்லது வருடாந்த இடமாற்றச் சபையின் சிபாரிசின் பேரில் அல்லது உத்தியோகத்தரின் கோரிக்கையின் பேரில் அல்லது சேவையின் அவசரத் தேவைகளின் பேரில் அல்லது பதவியுயர்வு பெறுவதன் மேல்

வடக்கு மாகாண அரசு சேவை உத்தியோகத்தர் ஒருவரை பிறிதொரு பதவியில் நியமிப்பதன் மூலம் அவரை வடக்கு மாகாணத்தின் ஒரு நிலையத்திலிருந்து அல்லது நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிலையத்துக்கு அல்லது நிறுவனத்துக்கு இடமாற்றம் செய்தல் எனப் பொருள்படும்.

xxviii. “ஒப்பந்த நியமனம்” என்பது ஆள் ஒருவரை வடக்கு மாகாண அரசு சேவையில் உள்ள பதவி ஒன்றுக்கு குறித்துரைத்த நிபந்தனைகளுடன் குறித்ததொரு காலப்பகுதிக்கு நியமனம் செய்தல் எனப் பொருள்படும்.

xxix. “மீள பதவியில் அமர்த்துதல்” என்பது பதவியில் இடைநிறுத்தப்பட்ட அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட்ட அல்லது தகுதிகாண் நிலை நியமனம் முடிவுறுத்தப்பட்ட அல்லது தனது பதவியை வெறிதாக்கியுள்ளார் எனக் கருதப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரை மாகாண அரசு சேவையின் பதவியில் மீள அமர்த்துதல் எனப் பொருள்படும்.

xxx. “மேல்நிலைப் பதவி” என்பது ஒப்பு நோக்கப்படுகின்ற அதே தொடக்க வேதனத்தை அல்லது உயர்ந்த வேதனத்தையும் கொண்டு வேதன ஏற்ற வீத்தையும், ஒப்பு நோக்கப்படும் பதவியிலும் பார்க்க உயர்ந்த வேதனத்தையும் கொண்ட பதவி எனப் பொருள்படும். மேலும், ஒப்பு நோக்கப்படும் பதவியினதும் வேதனத்திலும் உயர்ந்த அல்லது அதற்குச் சமமான நிலையான வேதனத்தைக் கொண்ட பதவியும் மேல்நிலைப் பதவியெனப்பொருள்படும்.

xxxi. “ஒத்த நிலையிலான பதவி” என்பது, ஒப்பு நோக்கத்தக்க பதவியின் அதே வேதன ஏற்றத்தையும் அதே வேதன ஏற்ற பெறுமதியினையும் அப்பதவியின் உச்ச வேதனத்திற்குக் குறையாத உச்ச வேதனத்தையும் கொண்ட பதவி எனப் பொருள்படும்.

xxxii. “கீழ்நிலைப் பதவி” என்பது ஒப்பிடுகின்ற பதவியோன்றினது ஆரம்பச் சம்பளம் அல்லது அதன் ஒரு வேதன ஏற்றப் பெறுமதி அல்லது உச்ச வேதனம் ஆகிய இம்முனில் ஏதேனுமொன்றில் குறைந்தளவிலிருக்கின்ற ஒரு பதவி எனப் பொருள்படும்.

xxxiii. “நிறுவனம்” என்பது 1947 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கமுடைய (அத்தியாயம் 252) மாநகரசபைச் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படியும், 1939 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க (அத்தியாயம் 255) நகர சபை கட்டளைச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட நகர சபைகளையும், 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட பிரதேச சபைகளையும் வடக்கு மாகாண சபையின் யாதேனுமொரு அமைச்ச அல்லது தினைக்களமொன்றினது கடமையினை அல்லது சேவையினை நிறைவேற்ற அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தின் கீழ் வடக்கு மாகாண சபையினது நடவடிக்கையினை முன்னெடுத்துச் செல்லவும் அதற்குரிய பணிகளை, செயற்பாடுகளை நிறைவேற்றும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளதும் பதவிநிலைத்தர உத்தியோகத்தர் ஒருவரது தலைமையின் கீழ் இயங்கிக் கொண்டிருப்பதுமான தனியானதோர் அலகு எனப் பொருள்படும்.

xxxiv. “ஆவணங்கள்” என்பது சகல கோவைகள், கடிதங்கள், பதவேஷுகள், பிரகடனங்கள், அறிக்கைகள், வெளியீடுகள், புத்தகங்கள், கணனித்தரவுகளும் தகவல்களும் மற்றும் கணனி இரகசியக் குறியீடுப்பதம் எனப் பொருள்படும்.

xxxv. சந்தர்ப்பம் வேறு வழியிற் தேவைப்படுத்தினாலன்றி “ஆண் பால்” எனும் பொருள்படும் சொற்றொடர் ‘பெண்பால்’ எனப் பொருள்படும் சொற்றொடராடராகவும் அமையும்.

xxxvi. சந்தர்ப்பம் வேறு வழியிற் தேவைப்படுத்தினாலன்றி “ஓருமைச் சொற்கள்” அவற்றின் பன்மைப் பொருளையும் அடக்கி நிற்கும்.

இடைக்காலத்துக்குரிய ஏற்பாடுகள்

233. அரசியல் யாப்பின் 13 வது திருத்த ஏற்பாடுகள் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 32 இன் படி வடக்கு மாகாண சபையின் பொதுச் சேவைக்கான நியமனம், பதவியுயர்வு மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் வலுவிலிருக்கும் ஒழுங்கு விதிகள் அனைத்தும் இந்நடைமுறை ஒழுங்கு விதிக்கோவை செயற்படத் தொடங்கும் திகதி முதல் அவற்றிற்குரிய திருத்தங்களுடன் செயலற்றதாகிவிடும்.

இருப்பினும் இவ்வொழுங்கு விதி செயற்படத் தொடங்குமுன்னர் வலுவிலிருந்த விதிமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அல்லது மேற்கொள்ளப்பட்டு முடிவுறாதுள்ள நியமனங்கள், பதவியுயர்வுகள், இடமாற்றம் தொடர்பில் வழங்கிய கட்டளைகளும் அது தொடர்பில் எடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளும் வழங்கிய பணிப்புரைகளும் முன்னெடுக்கப்பட்ட சகல செயற்பாடுகளும், இடமாற்றங்களும் ஒய்வுபெறச் செய்துள்ளமை மற்றும் விடுவித்தல்கள் என்பன இவ்வொழுங்கு விதிகளின் கீழ்

மேற்கொள்ளப்பட்டனவாக கருதப்படுவதுடன் அவை தொடர்ச்சியாக செயல்வலு/விலிருக்கும். அவ்வாறே அவை இவ்வொழுங்கு விதிகளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, வெளியிடப்பட்டுள்ள அல்லது மேற்கொள்ளப்பட்டுள்ளனவாகவே கருதப்படுவதுடன் உரிய மாற்றங்களுடன் செயல் வலுப்பெற்று நிற்கும்.

அத்தியாயம் - XXIII

பின்னினைப்புகளின் நிரல்

இல	பின்னினைப்பு	பிரிவு
1.	நியமனக் கடிதம் - நிரந்தர அடிப்படையில்	52, 53
2.	நியமனக் கடிதம் - ஒப்பந்த அடிப்படையில்	52, 53, 145
3.	நியமனத்தை ஏற்கும் அல்லது நிராகரிக்கும் கடிதம்	69
4.	கடமையைப் பொறுப்பேற்றமையை உறுதிப்படுத்தும் கடிதம்	72
5.	தகுதிகாண் நிலைக்கு/பதில்கடமை நிலைக்கு உட்பட்ட உத்தியோகத்தர் பற்றிய ஆண்டு மீளாய்வு அறிக்கை	87, 90, 91
6.	தகுதிகாண் காலப்பகுதியிலுள்ள உத்தியோகத்தரின் நியமனத்தை முடிவுறுத்தல்	86
7.	பதில் கடமை காலப்பகுதியிலுள்ள உத்தியோகத்தரின் நியமனத்தை முடிவுறுத்தல்	93
8.	வினாத்திறன்காண் தடைக்கு மேலாக பதவியுயர்வு செய்யும் கடிதம்	111
9.	வினாத்திறன்காண் தடைப் பரீட்சையில் சித்தியெய்யத் தவறியமைக்காக நியமனத்தை முடிவுறுத்தல்	116
10.	வடக்கு மாகாண அரசு சேவையிலிருந்து நிரந்தரமாகவோ/தற்காலிகமாகவோ விடுவிப்பதற்கான உத்தியோகத்தரது வேண்டுகோள்	131
11.	அரசாங்கத் தேவையின் பொருட்டு உத்தியோகத்தர் ஒருவரை தற்போதைய பதவியிலிருந்து நிரந்தரமாகவோ/தற்காலிகமாகவோ விடுவிப்பதற்கான அமைச்சின் செயலாளரால் விடுவிக்கப்படும் வேண்டுகோள்	131
12.	பதவி வெறிதாக்கல் பற்றிய அறிவித்தல் கடிதம்	160
13.	உத்தேச வருடாந்த இடமாற்றம் தொடர்பான வேண்டுகோள்	198
14.	வடக்கு மாகாண அரசு சேவை உத்தியோகத்தர்களின் நியமனங்கள், பதவியுயர்வுகள் பற்றிய பதிவேடு	214
15.	பதவி நீக்கிய உத்தியோகத்தர்கள் பற்றிய பதிவேடு	214
16.	பதவி விலகிய உத்தியோகத்தர்கள் பற்றிய பதிவேடு	214
17.	பதவியில் உத்தியோகத்தர்கள் பற்றிய பதிவேடு	214
18.	பதவியில் இடைநிறுத்திய/கட்டாய லீவில் உள்ள உத்தியோகத்தர்கள் பற்றிய பதிவேடு	214
19.	ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்கள் பற்றிய பதிவேடு	214
20.	கையளிக்கப்பெற்ற தத்துவம் உள்ள அதிகாரியினால் பதவியணியினரின் மாற்றங்கள் பற்றி வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு சமர்ப்பிக்கப்படும் அரையாண்டு அறிக்கை	215
21.	வடக்கு மாகாண அரசு சேவையின் ஒவ்வொரு அலுவலகத்திலும்/நிறுவனத்திலும் அனைத்து பதவியணியினர்கள் பற்றிய பேணப்பட வேண்டிய பதிவேடு	216
22.	நியமனம்/பதவியுயர்வு/இடமாற்றம் என்பவற்றுக்கு எதிரான முறையிடு	220

பின்னினைப்பு 01

(பிரிவுகள் 5 2, 5 3)

(பதிவுத் தபால்)

எனது/இல:.....

தீக்தி:.....

திரு/ திருமதி/சௌபந்தி

.....

.....

ஜியா/அம்மணி

..... தினைக்களத்தில் பதவிக்கான நியமனம்

*

- தாங்கள்ஆந் திகதியன்று நடாத்தப்பட்ட போட்டிப் பர்ட்சையின் பெறுபேறுகளின் மீதுஆந் திகதியன்று நடாத்தப்பட்ட தொழிற்றுறைத் தேர்வின் பெறுபேறுகள் மீதுஆந் திகதியன்று நடாத்தப்பட்ட நேர்முகப்பர்ட்சையின் பெறுபேறுகளின் மீது தினைக்களத்தில்ஆந் திகதி முதல்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை இத்தால் தங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கிணங்க, தாங்கள் மேலே குறிப்பிட்ட திகதியில்இந்த மு.ப./பி.ப. மணியளவில் சென்றுஇந்த வருகையைத் தெரிவித்து கடமைகளை மேற்கொள்ளுமாறு இத்தால் அறிவிக்கப்படுகிறீர்கள். தாங்கள் நியாயமான காரணங்கள் இல்லாமல் மேலே குறிப்பிட்டவாறு கடமையை ஏற்கத்தவறினால் இந்நியமனம் இரத்துச் செய்யப்பட்டதாகிவிடும்.
2. தாங்கள் இந்தப் பதவியை மக்களிற்கு வகை கூறும் பொறுப்புடையதாகக் கருதி வகிக்கலாம். தாங்கள் இப்பதவியின் கடமைகளை நாட்டினதாம், மக்களினதாம் நலன் பொருட்டு வினைத்திறநுட்னும் தளரா ஊக்கத்துடனும் புரிதல் வேண்டும்.
3. தாங்கள் இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசுக்கு இயலுமானவரை சார்புடையவராகவும் கீழ்ப்படிவள்ளவராகவும் இருத்தல் வேண்டும். அத்துடன் தாங்களது பதவிக்குரிய இரகசியங்களை முழுமையாக பேணுதல் வேண்டும்.
4. தாங்கள் அரசாங்க சேவையில் இருக்கும் போது பிற நிறுவனத்தில் அல்லது ஏதாவது தொழிற்றுறையில் தொழில் ஒன்றில் ஈடுபடுவதற்கு தங்களுக்கு உரிமை எதுவும் இல்லை.
5. இந்த நியமனம் நிரந்தரமானது. எனினும், தாங்கள் மூன்று வருட தகுதிகாண் நிலைக்கு /ஒரு வருட பதில்கடமை நிலைக்கு உட்படுகின்றீர்கள். இந்தக் காலப்பகுதியில் தாங்கள், இந்த நியமனக் கடித்துறைக்கப்பட்டுள்ள கடமைகள், பொறுப்புகளை திறமையுடனும் நன்நடத்தையுடனும் நிறைவேற்றுதல் மூலமும் கடமைகளை வினைத்திறமையுடனும் புரிவதன் மூலமும் வடக்கு மாகாண அரசு சேவைக்கு பொருத்தமானவர் என்பதை நிருபித்தல் வேண்டும். மேலும் தாங்கள் தங்களது தகுதிகாண் காலத்தில் /பதில்கடமை காலத்தில் நிறைவேற்ற வேண்டுமென கோரப்பட்டுள்ள தேவைப்பாடுகள் நிறைவு செய்யப்படுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
- மேலே கூறப்பட்டிருக்கும் தேவைப்பாடுகள் அனைத்தையும் நிறைவு செய்வதில் வெற்றி கண்டால் மட்டுமே தங்களது தகுதிகாண் நிலை / பதில்கடமை காலப்பகுதியின் இறுதியில் இந்த நியமனம் உறுதிப்படுத்தப்படும். தாங்கள் இவ்வாறு செய்வதற்கு இயலாமல் இருக்கிறீர்கள் எனத் தெரியவரும் சந்தர்ப்பத்தில் இந்த நியமனம் இக்காலப்பகுதியின் போது அல்லது இக்காலப்பகுதியின் இறுதியில் முடிவுறுத்தப்படலாம். தாங்கள் தங்களது பதவியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளீர்கள் என நியமன அதிகாரியினால் முறைவழியமைந்த கடிதம் ஒன்று வழங்கப்பட்ட பின்னர் மட்டுமே தங்களது நியமனம் நிரந்தரமானதாக கணிக்கப்படும். அத்தகைய கடிதம் வழங்கப்படும் வரையில் தங்களது நியமனம் உறுதிப்படுத்தப்படவில்லை எனக் கருதப்படும்.
6. இந்த நியமனம் ஓய்வுதிய உரித்துடையது. மேலும், விதவைகள் அநாதைகள் ஓய்வுதிய நிதியுத்தகுக்கு /துபுதாரர்கள், அநாதைகள் ஓய்வுதிய நிதியுத்தகுக்கு உதவு தொகை செலுத்துதல் வேண்டும். தாங்கள் காலத்துக்கு காலம் அரசாங்கம் பிரகடனப்படுத்தும் விதத்தில் இந்த நிதியுத்தகுக்கு உதவுத் தொகைகள் செலுத்துதல் வேண்டும்.
7. இந்த நியமனம் பதவிக்குரியஇன் சேவைப் பிரமாணக் குறிப்பில் / ஆட்சேரப்புத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள், ஏற்பாடுகள் அனைத்திற்கும் உட்பட்டதாகும்.
8. தாங்கள் இந்நியமனத்தை பொறுப்பேற்ற தினத்திலிருந்து ஆண்டுகள் காலாவதியாவதற்கு முன்னர் அரசு கொள்கைக்கு இணங்க இரண்டாம் மொழியில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் என்பதை நிருபித்தல் வேண்டும். இந்த நியமனத்துக்கு தாங்கள் சிங்கள மொழியில் தகைமை பெற்றிருந்தால் தங்களது இரண்டாவது மொழி தமிழாக இருக்கும். அதே போல தமிழ் மொழியில் தகைமை பெற்றிருந்தால் தங்களது இரண்டாம் மொழி சிங்கள மொழியாக இருக்கும். மேலும், தாங்கள் இந்த நியமனத்துக்கு ஆங்கில மொழியில் தகைமை பெற்றிருந்தால் தங்களின் விருப்பின்படி சிங்களம் அல்லது தமிழில் இரண்டாம் மொழியாக தேர்ச்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

9. இந்த நியமனத்துக்குரிய வேதன அளவுத் திட்டம்ஆகும். தாங்கள் இவ்வேதன அளவுத்திட்டத்தின்ஆம் படிநிலையில் அமர்த்தப்படுவீர்கள். இதற்கு மேலாக தாங்கள் காலத்துக்குக் காலம் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கேற்ப வடக்கு மாகாண சபையினால் தீர்மானிக்கப்படும் ஏனைய படிகளுக்கும் உரித்துடையவர் ஆவீர்கள். எனினும், தாங்கள்ஆம் வேதன நிலையைக் கடந்து செல்லுமுன்னர் முதலாவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும். அத்துடன், தாங்கள்ஆம் வேதன நிலையைக் கடந்து செல்வதற்கு முன்னர் இரண்டாம் வினைத்திறன்காண் தடைப் பரீட்சையில் சித்தி எய்துதல் வேண்டும். அத்துடன் தங்கள் சேவைப் பிரமாணக் குறிப்பின் / ஆட்சேர்ப்புத் திட்டத்தில் விதித்துரைத்தஆம் வேதன நிலையைக் கடந்து செல்லுமுன்னர் மூன்றாம் வினைத்திறன்காண் தடைப் பரீட்சையில் சித்தியெய்துதல் வேண்டும். விதித்துரைத்த காலப்பகுதியினுள் தாங்கள் வினைத்திறன்காண் தடைப் பரீட்சையில் சித்தியெய்துதல் சந்தர்ப்பத்தில் தங்களது நியமனம் வினைத்திறனின்மையின் பொருட்டு முடிவுறுத்தப்படும்.
10. வடக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் வடக்கு மாகாண அரசு சேவைக்கென சட்டமாக்கப்பட்ட விதிகள், ஒழுங்குவிதிகள், கட்டளைகள், நடைமுறைகள் ஆகியவற்றுக்கு இனங்க தாங்கள், தங்களது உத்தியோக பொறுப்புகள் கடப்பாடுகளை நிறைவேற்றுதல் வேண்டும். இதேபோல, தாங்கள் இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் தாபன விதிக் கோவைக்கும் வடக்கு மாகாண அரசு சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக் கோவைக்கும் நிதி ஒழுங்கு விதிகளுக்கும், அரசாங்க மற்றும் வடக்கு மாகாண சபையின் ஏனைய ஒழுங்கு விதிகளுக்கும், சுற்றுநிருப்பங்கள் மற்றும் பணிப்புரைகளுக்கும், காலத்துக்குகாலம் வழங்கப்படும் திருத்தங்களுக்கும் அமைந்து ஒழுகுதல் வேண்டும்.
11. தாங்கள் தினைக்களத் தலைவர் தீர்மானித்தபடி அரசாங்க சேவையாளர் பினைப்பணக் கட்டளைச் சட்டத்துக்கு அமைவாக பினைப்பணத் தொகையினை வடக்கு மாகாண சபையின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பினைப்பணம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளீர்கள்.
12. சாதாரண சூழ்நிலைகளில் தாங்கள் வடக்கு மாகாண உரிய அரசு அதிகாரியினால் விதித்துரைத்த காலப்பகுதியினுள் தங்களது கடமைகளைப் புரிய வேண்டியவர்களாக இருக்கிற போதிலும் தங்களது பதவியின் உத்தியோக கடமைகளுக்கு இனங்க எந்த நேரத்திலும் எந்த நாளிலும் வேலையும் செய்ய கட்டுப்பட்டுள்ளீர்கள்.
13. தாங்கள் திடீரென அல்லது அவகாசத்துடன் அல்லது உரிய அறிவித்தலுடன் முறைவழியமைந்த அறிவித்தல் வழங்கப்பட்டதன் மேல் வடக்கு மாகாணத்தின் எந்தப் பிரதேசத்திலாவது இந்தப் பதவியின் உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்கு கட்டுப்பட்டுள்ளீர்கள்.
14. இந்த நியமனத்தை பொறுப்பேற்ற திகதியிலிருந்து மூன்று மாதங்கள் காலாவதியாவதற்கு முன்னர் தாங்கள் வடக்கு மாகாணத்தின் எந்தப் பிரதேசத்திலாவது சேவையாற்றுவதற்கு உள்ளீர்தியாகவும் உடல்ரீதியாகவும் பொருத்தமானவராக உள்ளீர்கள் என்பதை முறைப்படியான மருத்துவபரிசோதனை அறிக்கையினாடாக நிருபித்தல் வேண்டும். இதன்போது தாங்கள் பொது 169, சுகாதாரம் 169 ஆகிய படிவங்களில் அரசாங்கமருத்துவமனை ஒன்றுக்கு பொறுப்பாக உள்ள மருத்துவ உத்தியோகத்தினாடாக இந்த மருத்துவ பரிசோதனை அறிக்கை பெறப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டியது தங்களது பொறுப்பாகும்.
15. தாங்கள் இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் அரசியலமைப்பின் 4 ஆம், 7 ஆம் உறுப்புரைகளின் நியதிகளுக்கு அமைவாக சத்தியம் அல்லது உறுதியுரையைச் செய்தல் வேண்டும். சட்டம் விதித்துரைக்கின் நியமனத்தைக் கொறுப்பதற்கும் திகதியில் சத்தியம் அல்லது உறுதியுரையை வழங்கத்தவற்றினால் தங்களது நியமனம் வலுவற்றதாகிவிடும்.
16. தாங்கள் இந்த நியமனத்தை ஏற்பதற்கு முன்னர் தங்களது அடையாளத்தை முறைப்படி நிருபித்தல் வேண்டும்.
17. தங்களது நியமனத்திற்குரிய கடமைகளைப் பொறுப்பேற்றவுடன் தாங்கள், கடமைக்கு அறிக்கையிட்டுள்ளமையை உறுதிப்படுத்தி விதித்துரைத்துள்ள படிவத்தில் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
18. தங்களது கடமைகளை தொடர்ந்திய நாளிலேயே தாங்கள் பின்வரும் ஆவணங்களைஇடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
- இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் அரசியலமைப்பின் 4 ஆம், 7 ஆம் உறுப்புரைகளின் நியதிகளுக்கமைவாக செய்யப்பட்ட சத்தியம் / உறுதியுரை
 - தங்களது தேசிய ஆளடையாள அட்டையின் சான்றுபடுத்திய பிரதி

- iii. பிறப்பு பதிவுச் சான்றிதழ்.
- iv. பதவிக்குத் தேவையான அடிப்படைக் கல்வித் தகைமைகளுக்கு ஆதரவான கல்வித் தகைமைகளும் பிற கல்விசார், தொழில்சார் தகைமைகளதும் மூலப்பிரதிகளும், ஒளிப்படப் பிரதிகளும், ஒரு சோடி (மூலப் பிரதிகள் கவனமாக சரிபார்த்த பின்னர் திருப்பி தரப்படும்).
- v. திருமணம் செய்திருந்தால் திருமண சான்றிதழ், வாழ்க்கைத் துணையின் பிறப்புச் சான்றிதழ், பிள்ளைகள் இருந்தால் அவர்களின் பிறப்பு சான்றிதழ்களின் சான்றுபடுத்திய பிரதிகள்.
- vi. பொதுப் படிவம் 160 இல் சேவை உடன்படிக்கை
- vii. பொதுப் படிவம் 261 இல் சொத்துப் பிரகடனம்
- viii. ஏற்புடையவிடத்து சொத்துக்கள் பொறுப்புக்களின் பிரகடனம்
- ix. நிரந்தர அல்லது தற்காலிக முகவரி
19. பதவியிலிருந்து தாங்கள் விலக விரும்பும் சந்தர்ப்பத்தில், தாங்கள் முழுமையான ஒரு மாத அறிவித்தல் கொடுத்தல் வேண்டும். அல்லது மேலும் தாங்கள் நியமன அதிகாரியின் சம்மதத்துடன் ஒரு மாத வேதனத்துக்கு சமமான ஒரு தொகை பணத்தை வடக்கு மாகாண சபைக்கு செலுத்துவதன் மூலமும் இப்பதவியிலிருந்து விலகிக் கொள்ளலாம்.
20. வடக்கு மாகாண அரச சேவையில் உள்ள இந்த நியமனத்தைப் பெறுவதற்காக தாங்கள் தவறான அல்லது பொய்யான தகவல்களை அல்லது ஆவணங்களை சமர்ப்பித்துள்ளீர்கள் என்ற உண்மை தாங்கள் இப்பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர் எந்தக் கட்டடத்திலாவது முறைப்படி நிருபிக்கப்பட்டால் தங்களது நியமனம் வெறிதாகியதாகக் கருதப்படும், மேலும் வடக்கு மாகாண சபையின் தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவையின் 48 ஆம் பிரிவிற்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்.
21. தாங்கள் இக்கடித்ததை பெற்றுக் கொண்டமை பற்றிய அறிவித்தலை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் இந்த நியமனத்தை அதில் கூறப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு அமைய ஏற்றுக் கொள்கிறோ என்பதை குறிப்பிட்டு இற்கு அறிவித்தல் வேண்டும்.

தங்கள் உண்மையுள்ள,

தகையொப்பம்

பெயர்

பதவிப்பெயர்

பிரதிகள் :

1.
2.
3.
4.
5.

6. கணக்காய்வாளர் நாயகம் - தங்கள் தகவலுக்காக

(*இப்பந்தியானது குறிப்பிட்ட சேவைக்கு அல்லது பதவிக்கு ஏற்ப திருத்தத்திற்கு உட்படலாம்)

பின்னினைப்பு 02

(பிரிவுகள் 145 52, 53)

எனது/இல்:.....
.....

திகதி:.....

திரு/திருமதி/செல்வி

.....

.....

ஜியா/அம்மணி

..... திணைக்களத்தில் பதவிக்கு

ஓப்பந்த அடிப்படையிலான நியமனம்

தாங்கள்ஆந் திகதியின்று நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் மீதுஆந் திகதியின்று நடாத்தப்பட்ட தொழிற்றுறைத் தேர்வின் பெறுபேறுகள் மீது.....ஆந் திகதியின்று நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளின் மீது திணைக்களத்தில் ஆந் திகதி முதல் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளிர்கள் என்பதை இத்தால் தங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கிணங்க, தாங்கள் மேலே குறிப்பிட்ட திகதியில்இந்கு மு.ப./பி.ப. மணியளவில் சென் றுஇந்கு வருகையைத் தெரிவித்து கடமைகளை மேற்கொள் ஞமாறு இத்தால் அறிவிக்கப்படுகிற்கள். தாங்கள் நியாயமான காரணங்கள் இல்லாமல் மேலே குறிப்பிட்டவாறு கடமையை ஏற்கத் தவறினால் இந்தியமனம் இரத்துச் செய்யப்பட்டதாகிவிடும்.

02. தாங்கள் இந்தப் பதவியை மக்களிற்கு வகைகூறும் பொறுப்புடையதாகக் கருதி வகிக்கலாம். தாங்கள் இப்பதவியின் கடமைகளை நாட்டினதும், மக்களினதும் நலன் பொருட்டு விணைத்திற்றனுடனும் தளரா ஊக்கத்துடனும் புரிதல் வேண்டும்.
03. தாங்கள் இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசுக்கு இயலுமானவரை சார்புடையவராகவும் கீழ்ப்படிவுள்ளவராகவும் இருத்தல் வேண்டும். அத்துடன் தாங்கள் தங்களது பதவிக்குரிய இரகசியங்களை முழுமையாக பேணுதல் வேண்டும்.
04. தாங்கள் அரசாங்க சேவையில் இருக்கும் போது பிற நிறுவனத்தில் அல்லது எதாவது தொழிற்றுறையில் தொழில் ஒன்றில் ஈடுபடுவதற்கு தங்களுக்கு உரிமை எதுவும் இல்லை.
05. இந்த நியமனம் காலப்பகுதிக்கு ஓப்பந்த அடிப்படையில் மட்டுமே செய்யப்படுகின்றது. இதற்கு இணங்க இந்த நியமனம் திகதியின்று முடிவுறுத்தப்படும். இந்த நியமனம் சூழ்நிலைக்கேற்ப இத்திகதிக்கு முன்னராகவேனும் முடிவுறுத்தப்படலாம்.
06. ஓப்பந்த அடிப்படையில் செய்யப்பட்ட இந்த நியமனத்தை தாங்கள் வகிக்கும் காரணத்தினால் தங்களை இந்தப்பதவியில் நிரந்தரமாக்குமாறு கோருவதற்கு தங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அதேபோல தாங்கள் இந்தப் பதவியை வகிப்பது, அரசாங்க சேவையில் பிறதொரு பதவியில் நிரந்தர அடிப்படையில் தங்களை நியமிக்குமாறு கோருவதற்கு ஏதேனும் விசேஷ உரிமையை வழங்குவதாக அமைந்துவிடாது.
07. தங்களுக்கு மாதாந்தம் ரூபாசம்பளமாக /கொடுப்பனவாக வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக இப்பதவிக்காக நிரந்தரமாக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தெராருவருக்கு /ஊழியரொருவருக்கு சட்டரீதியாக உரித்தான் நலன்களுக்கும் சலுகைகளுக்கும் தங்களது இவ்வூப்பந்தம் செல்லுபடியாகும் காலம் வரை உரித்துடையவராவீர்.
08. வடக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் வடக்கு மாகாண அரசு சேவைக்கென சட்டமாக்கப்பட்ட விதிகள், ஒழுங்குவிதிகள், கட்டளைகள், நடைமுறைகள் ஆகியவற்றுக்கு இணங்க தாங்கள், தங்களது உத்தியோக பொறுப்புகள் கடப்பாடுகளை நிறைவேற்றிற்கல் வேண்டும். இதேபோல, தாங்கள் இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் தாபன விதிக் கோவைக்கும், வடக்கு மாகாண அரசு சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்குவிதிக் கோவைக்கும், நிதி ஒழுங்குவிதிகளுக்கும்,

அரசாங்க மற்றும் வடக்கு மாகாண சபையின் ஏனைய ஒழுங்கு விதிகளுக்கும், சுற்றுநிருபாங்கள் மற்றும் பணிப்புரைகளுக்கும், காலத்துக்கு காலம் வழங்கப்படும் திருத்தங்களுக்கும் அமைந்து ஒழுகுதல் வேண்டும்.

09. சாதாரண சூழ்நிலைகளில் தாங்கள், வடக்கு மாகாண உரிய அரசு அதிகாரியினால் விதித்துரைத்த காலப்பகுதியினுள் தங்களது கடமைகளைப் புரிய வேண்டியவர்களாக இருக்கிற போதிலும் தங்களது பதவியின் உத்தியோக கடமைகளுக்கு இணங்க எந்த நேரத்திலும் எந்த நாளிலும் வேலையும் செய்ய கட்டுப்பட்டுள்ளீர்கள்.
10. தாங்கள் திடீரென அல்லது அவகாசத்துடன் அல்லது உரிய அறிவித்தலுடன் முறைவழியமைந்த அறிவித்தல் வழங்கப்பட்டதன் மேல் வடக்கு மாகாணத்தின் எந்தப் பிரதேசத்திலாவது இந்தப் பதவியின் உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்கு கட்டுப்பட்டுள்ளீர்கள்.
11. தாங்கள் இலங்கைச் சன்னாயக சோசலிசுக் குடியரசின் அரசியலமைப்பின் 4 ஆம், 7 ஆம் உறுப்புரைகளின் நியதிகளுக்கு அமைவாக சத்தியம் அல்லது உறுதியிறரையைச் செய்தல் வேண்டும். சட்டம் விதித்துரைக்கின்றவாறு நியமனத்தைப் பொறுப்பேற்கும் திகதியில் சத்தியம் அல்லது உறுதியிறரையை வழங்கத்தவற்றினால் தங்களது நியமனம் வலுவற்றதாகிவிடும்.
12. தாங்கள் இந்த நியமனத்தை ஏற்பதற்கு முன்னர் தங்களது அடையாளத்தை முறைப்படி நிருபித்தல் வேண்டும்.
13. தங்களது நியமனத்திற்குரிய கடமைகளைப் பொறுப்பேற்றவுடன் தாங்கள், கடமைக்கு அறிக்கையிட்டுள்ளமையை உறுதிப்படுத்தி விதித்துரைத்துள்ள படிவத்தில் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
14. தங்களது கடமைகளை பொறுப்பேற்கும் நாளிலேயே தாங்கள் பின்வரும் ஆவணங்களைஇடம் சமர்ப்பித்தல் வேண்டும் :-
 - i. தங்களது தேசிய ஆளடையாள அட்டையின் சான்றுபடுத்திய பிரதி
 - ii. பிறப்புப் பதிவுச் சான்றிதழ்
 - iii. பதவிக்குத் தேவையான அடிப்படைக் கல்வித் தகைமைகளுக்கு சான்றாக உள்ள கல்விச் சான்றிதழ்கள், பிற கல்விசார், தொழில்சார் தகைமைகளினது சான்றிதழ்களின் மூலப்பிரதிகளும், ஒளிப்படப் பிரதிகளுமாக ஒரு சோடி பிரதிகள் பார்வையிட்ட பின்னர் மூலப்பிரதிகள் திருப்பி தரப்படும்.)
 - iv. திருமணம் செய்திருந்தால் திருமண சான்றிதழ். வாழ்க்கைத் துணையின் பிறப்புச் சான்றிதழ், பின்னைகள் இருந்தால் அவர்களின் பிறப்பு சான்றிதழ்களின் சான்றுபடுத்திய பிரதிகள்.
 - v. படிவம் பொது 160 இல் சேவை உடன்படிக்கை
 - vi. படிவம் பொது 261 இல் சொத்துப் பிரகடனம்
 - vii. ஏற்புடைத்தாயின் சொத்துக்கள் பொறுப்புகள் பற்றிய பிரகடனம்
 - viii. நிரந்தர அல்லது தற்காலிக முகவரி
 - ix. இலங்கை சன்னாயக சோசலிசுக் குடியரசின் அரசியலமைப்பின் 4 ஆம், 7 ஆம் உறுப்புரைகளின் நியதிகளுக்கமைவாக செய்யப்பட்ட சத்தியம் / உறுதியிறரை
15. தங்களது நியமனத்தை நியமன அதிகாரி ஒரு மாத அறிவித்தலுடன் எச்சந்தரப்பத்திலும் முடிவுறுத்தலாம்.
16. இந்தப் பதவியிலிருந்து விலக விரும்பும் சந்தரப்பத்தில் தாங்கள் ஒரு மாத அறிவித்தல் வழங்குதல் வேண்டும். மேலும் தங்களை நியமன அதிகாரியின் சம்மதத்துடன் ஒரு மாத வேதனத்துக்குச் சமமான ஒரு தொகைப் பணத்தை செலுத்துவதன் மூலமும் இப்பதவியிலிருந்து விலகிக் கொள்ளலாம்.
17. வடக்கு மாகாண அரசு சேவையில் உள்ள இந்த நியமனத்தைப் பெறுவதற்காக தாங்கள் தவறான அல்லது பொய்யான தகவல்களை அல்லது ஆவணங்களை சமர்ப்பித்துள்ளீர்கள் என்ற உண்மை தாங்கள் இப்பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர் எந்தக் கட்டத்திலாவது முறைப்படி நிருபிக்கப்பட்டால் தங்களது நியமனம் வெறிதாகியதாகக் கருதப்படும்.

44A

IV (அ) கொட்டி - பிரதமானம் தனர்தலே அதி விசை கேட்டு பதிய - 2013.07.03

பகுதி IV (அ) - இலங்கைச் சனநாயக சோசவிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை- அதி விசேஷமானது - 2013.07.03

18. தாங்கள் இக்கடித்ததை பெற்றுக் கொண்டமை பற்றிய அறிவித்தலை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் இந்த நியமனத்தை அதில் கூறப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு அமைய ஏற்றுக்கொள்கிறோ என்பதை குறிப்பிட்டுஇந்த அறிவித்தல் வேண்டும்.

தங்கள் உண்மையுள்ள,

கையொப்பம்

பெயர்

பதவிப்பெயர்

பிரதிகள்

01.

02.

03.

04.

05.

06. கணக்காய்வாளர் நாயகம் - தங்கள் தகவலுக்காக

பின்னீணைப்பு 03

(பிரிவு 69)

உமது/இல:

திரு/திருமதி/சௌவி.....

முகவரி

.....

திகதி

.....திணைக்களத்தில்பதவிக்கான நியமனம்

உமதுதிகதியடையஇலக்கம் கொண்ட கடிதம் தொடர்பாக.

02. அக்கடிதம் மூலம் எனக்கு வழங்கப்பட்ட வடக்கு மாகாண அரசு சேவையிலான நியமிப்பை அதில் குறிப்பிடப்பட்ட நியதிகளுக்கு அமைவாக ஏற்றுக்கொள்ள நான் இணங்குகிறேன் என்பதை இத்தால் அறிவிக்கின்றேன்.

03. அக்கடிதம் மூலம் எனக்கு வழங்கப்பட்ட வடக்கு மாகாண அரசு சேவையிலான நியமிப்பை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இத்தால் உங்களுக்கு அறிவிக்கின்றேன். நியமிப்புக் கடிதம் இத்துடன் திருப்பி அனுப்பப்படுகிறது.

(பொருத்தமற்ற பந்தியை வெட்டி விடவும்)

இப்படிக்கு,

தங்கள் விசுவாசமுள்ள

.....

கையொப்பம்

பின்னினைப்பு 04

(பிரிவு 7 2)

(இரண்டு பிரதிகளில் சமர்ப்பித்தல் வேண்டும்)

திரு/திருமதி/செல்வி.....

முகவரி

திகதி:
.....க்கு
.....ஊடாக

அன்டுடையீர்,

.....தினைக்களத்தில் பதவியில்

கடமைக்கு சமுகமளித்தல்.

மேலே குறிப்பிடப்பட்ட பதவிக்கு என்னை நியமித்து ஆல் அனுப்பி வைக்கப்பட்ட திகதியுடைய
.....இலக்கம் கொண்ட கடிதம் தொடர்பாக.

2. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாக அதற்குரிய கடமைகளையும் பொறுப்புகளையும்
நிறைவேற்றுவதன் பொருட்டு திகதியன்று இடம் சமுகமளித்துள்ளேன்
என்பதை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

இப்படிக்கு

தங்கள் விசுவாசமுள்ள,

கையொப்பம்

பெயர்

பதவி

(நியமிப்புச் செய்யும் அதிகாரி)

திரு/திருமதி/செல்வி அவர்கள் திகதியன்று
..... அலுவலகத்தில் பதவியில் கடமைக்காக சமுகமளித்துள்ளார் என்பதை இத்தால்
உறுதிப்படுத்துகின்றேன்.

கையொப்பம்.....

பெயர்

பதவி

உத்தியோகபூர்வ முத்தினர்

திகதி :

പിൻഗിനേജ് 05

(பிரிவுகள் 87,90,91)

தொடர்பு இலக்கம்

தகுதிகள் நிலைக் காலம்பகுதிக்கு/பதில் கடமையாற்றும் காலம்பகுதிக்கு உட்பட்ட உத்தியோகத்தை தொடர்புள்ள வருடாந்த மீளாய்வு அறிக்கை

- ## 1. உத்தியோகத்துற் பற்றிய விபரங்கள்

- ## 1.1 உத்தியோகத்துறின் பெயர் :

- ## 1.2 பகவிப்பெயர் :

- ### 1.3 കടമൈയാർന്നുമ് നിലൈയമ് :

- #### **1.4 பதவியேற்ற திகதி:**

- 1.5 தகுதிகூர் / பதில் கடமையாற்றும் காலப்பகுதி முடிவடையும் திகதி:.....

- 1.6 மீளாய்வுக்குரிய காலப்பகுதி:..... திகதி தொடக்கம்..... திகதி வரை.

2. உத்தியோகத்துருத்தொதுக்கப்பட்டுள்ள கடமைகளின் சுருக்கம் பற்றிய விபரம்

- 3 வருகை தரல்

- 3.1 உரிய நேரத்துக்கு அல்லது அதற்கு முன்னர் அலுவலகத்திற்கு கடமைக்காக சமுகமளிக்கின்றாரா? அம்/இல்லை

- 3.2 வழிமையாக காலம் தாழ்த்தி கடமைக்கு வருகின்றாரா? ஆம்/இல்லை

- 3.3 ഉറിയ നേരത്തിന്റെ മുற്റയാക കടമൈക്കണില് ശൃംഖലക്കിൻ്റൊരാ? ആമുഖില്ലെ

- 3.4 கடமை நேரத்தில் கடமைக்கு புறம்பாக வேறு கருமான்களுக்காக காலத்தை செலவிடுகின்றாரா? ஆம்/இல்லை

- ### 3.5 உரிய காலப்பகுதிக்கான லீவு விபரங்கள்:

அமைய	ஒப்பு	சுகவினம்	அரசும்பளம்	சம்பளமற்ற

- #### 4. ഓമുക്കമുമ் നടത്തേയുമ്

- 4.1 கடமையாற்றும் இடத்தினால் ஒழுக்கமும் நடத்ததெயும் நல்வதா? திருப்தியற்று/திருப்தியானது/நல்வது/மிகநல்லது

4.2 ஒழுக்கமும் நடத்தையும் கடமையாற்றும் நேரத்திலும் அவ்விடத்திற்கு அப்பாலும் சிறந்த ஒழுக்கம் பேணப்படுகின்றதா? திருப்தியற்று/திருப்தியானது/நல்லது/மிகநல்லது

4.3 இயைபுடைய காலப்பகுதியில் உத்தியோகத்தருக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் பற்றிய சுருக்க விபரம்

.....
.....

5. சுகாதார நிலைமை

5.1 அவரது ஆரோக்கியம் திருப்தியாக இருந்ததா? ஆம் / இல்லை

5.2 அவரது உள் சுகாதாரம் திருப்தியாக இருந்ததா? ஆம்/ இல்லை

6. கடமைகளை நிறைவேற்றுதல்

6.1 தீற்மை : திருப்தியற்று/ திருப்தியானது/ நல்லது/ மிகநல்லது

6.2 வினைத்திறன் : திருப்தியற்று/ திருப்தியானது/ நல்லது/ மிகநல்லது

6.3 சுடுபாடு : திருப்தியற்று/ திருப்தியானது/ நல்லது/ மிகநல்லது

6.4 தளர்வின்மை : திருப்தியற்று/ திருப்தியானது/ நல்லது/ மிகநல்லது

6.5 ஒழுக்கம் : திருப்தியற்று/ திருப்தியானது/ நல்லது/ மிகநல்லது

6.6 மரியாதைப்பண்பு : திருப்தியற்று/ திருப்தியானது/ நல்லது/ மிகநல்லது

6.7 நம்பகத்தன்மை : திருப்தியற்று/ திருப்தியானது/ நல்லது/ மிகநல்லது

6.8 அறிவுறுத்துரைகளை கடைப்பிடித்தல் : திருப்தியற்று/ திருப்தியானது/ நல்லது/ மிகநல்லது

6.9 கீழ்ப்படிதல் : திருப்தியற்று/ திருப்தியானது/ நல்லது/ மிகநல்லது

6.10 விதிகள், நடைமுறைகள், ஒழுங்கு விதிகள், சுற்றுறிக்கைகள் போன்றவற்றில் அறிவு : திருப்தியற்று/ திருப்தியானது/ நல்லது/ மிகநல்லது

07. காணப்பட்ட ஏதேனும் விசேஷ தீற்மைகள் :

.....
.....

08. காணப்பட்ட ஏதேனும் கவனிக்கத்தக்க குறைபாடுகள் :

.....
.....

09. வினைத்திறமைகான் தடைப்பர்ட்சையில் சித்தியெய்தியமை பற்றிய விபரம்

.....
.....

10. இரண்டாம் மொழியில் தேர்ச்சி பெற்றமை பற்றிய விபரம்

.....
.....

11. பெற்ற மேலதிக கல்வி, மற்றும் தொழிற்தலைமைகள்

.....
.....
.....

12. உத்தியோகத்தின் கவனத்துக்கு கொண்டுவரவேண்டிய விடயங்கள்

.....
.....
.....

13. இயைபுடைய சுகல விடயங்களையும் பரிசீலித்த பின்னர் உத்தியோகத்தர் பற்றிய இறுதி முடிவு நல்லது: திருப்தியற்றது/ திருப்தியானது/ நல்லது/ மிகநல்லது

14. இந்த மீளாய்வு அறிக்கையில் தீர்மானங்கள் பற்றி திகதியன்று உத்தியோகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

(கையொப்பம்)

(கையொப்பம்)

.....
உடன் மேல் மேற்பார்வை
பதவிநிலை உத்தியோகத்தர்

.....
(திணைக்கள் / நிறுவனத் தலைவர்)

பெயர்:

பெயர் :

பதவி:

பதவி:

திகதி :

திகதி :

15. இந்த மீளாய்வு அறிக்கையின் தீர்மானங்கள் திகதியன்று எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன

..... (ஓப்பம்) :

உத்தியோகத்தர் :

பதவி :

திகதி :

பின்னிணைப்பு 06
(பிரிவு 86)

எனது இல:

முகவரி:

.....

திகதி:

திரு/ திருமதி/சௌவி

(பதவிப் பெயர்)

.....

..... ஊடாக

நியமனத்தை முடிவுறுத்தல்

தகுதிகாண் நிலைக் காலப்பகுதிக்கு உட்பட்ட தங்களது நியமனம், வடக்கு மாகாண அரசு தாபன நடைமுறை ஒழுங்கு விதிகளின் I ஆம் தொகுதியின் 84 ஆம் பிரிவின் நியதிகளின் படி, அந்நடைமுறை விதிகளின் 86 ஆம் பிரிவின் நியதிகளின் வண்ணம் பதவியை உறுதிப்படுத்துவதற்குரிய தேவைப்பாடுகளை தாங்கள் நிறைவு செய்யத் தவறியதன் காரணமாக, உடனடியாக முடிவுறுத்தப்படுகிறது என்பது தங்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகிறது.

02. தாங்கள் அரசிடமிருந்து / வடக்கு மாகாண சபையிடமிருந்து பெற்ற முற்பணங்கள், கடன்கள் ஆகியவற்றைதிகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுவது தங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும்.
03. தாங்கள் தங்களின் பொறுப்பில் உள்ள அரசாங்க சொத்துக்கள், உத்தியோகபூர்வ அடையாள அட்டை, சாவிகள், ஆவணங்கள், கணனி இரகசியச் சொற்கள் ஆகியவற்றைஆம் திகதிக்கு முன்னர் கையளித்து விடுக்கள். அவ்வாறு செய்யத் தவறுவது தங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும்

(நியமன அதிகாரி)

கையொப்பம் :

பெயர் :

புதலி :

பிரதிகள்:

1. செயலாளர், வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு
2. கணக்காளர்
3. கணக்காய்வாளர் நாயகம்
4. உத்தியோகத்துரின் சுயவிபரக்கோவை

பின்னினைப்பு 07 (பிரிவு 93)

எனது இல:

முகவரி.....

திகதி

திரு/ திருமதி/சௌபானி.....

(பதவிப்பெயர்):

....., ஊடாக

நியமனத்தை முடிவுறுத்தல்

தகுதிகாண் நிலைக் காலப்பகுதிக்கு உட்பட்ட தங்களது நியமனம், வடக்கு மாகாண அரசு தாபன நடைமுறை ஒழுங்கு விதிகளின் I ஆம் தொகுதியின் 84 ஆம் பிரிவின் நியதிகளின் படி, அந்நடைமுறை விதிகளின் 93 ஆம் பிரிவின் நியதிகளின் வண்ணம் பதவியை உறுதிப்படுத்துவதற்குரிய தேவைப்பாடுகளை தாங்கள் நிறைவு செய்யத் தவறியதன் காரணமாக, உடனடியாக முடிவுறுத்தப்படுகிறது என்பது தங்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகிறது.

02. இதற்கிணங்க தாங்கள் தங்களது முன்னைய பதவிக்கு இத்தால் திருப்பி அனுப்பப்படுகின்றீர்கள்/ தாங்கள் தங்களது முன்னைய பதவிக்கு மிகை எண்ணிக்கை அடிப்படையில் இத்தால் திருப்பி அனுப்பப்படுகிறீர்கள்.
03. தாங்கள் தங்களின் பொறுப்பில் உள்ள அரசாங்க சொத்துக்கள், உத்தியோகபூர்வ அடையாள அட்டை, சாவிகள், ஆவணங்கள், கணனி இரகசியச் சொல் ஆகியவற்றைஆம் திகதிக்கு முன்னர் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(நியமன அதிகாரி)

கையொப்பம் :

பெயர் :

புதலி :

பிரதிகள்:

1. செயலாளர், வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு
2. கணக்காளர்
3. கணக்காய்வாளர் நாயகம்
4. உத்தியோகத்துரின் சுயவிபரக்கோவை

50A

IV (அ) கொட்டி - பிரதமானம் தனர்தலே அதி விசை கேட்க பதிய - 2013.07.03

பகுதி IV (அ) - இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை- அதி விசேஷமானது - 2013.07.03

பின்னினைப்பு 08

(பிரிவு 111)

எனது இல:
முகவரி:
.....
.....

திகதி :.....

திரு./திருமதி/செல்வி.....
(பதவிப் பெயர்) : ஊடாக

..... ஆம் வினைத்திறன்கான் தடையில் சித்தியடைந்துள்ளமை பற்றிய
அறிவித்தல்

..... சேவைப்பிரமாணம் / பதவியில் ஆட்சேர்புத்திட்டத்தில் குறிக்கப்பட்டிருக்கும்..... ஆம்
வினைத்திறமைத் தடையில் திகதி முதல் செயற்படும் வண்ணம் நீங்கள் சித்தியடைந்துள்ளீர்கள் என்பதனை
இத்தால் அறியத்தருகின்றேன்.

கையொப்பம் :.....

பெயர் :.....

பதவி :

பிரதிகள்:

- 1.
- 2.
- 3.
4. சுயவிபரக்கோவை

பின்னினைப்பு 09

(பிரிவு 116)

எனது இல:.....
முகவரி:.....
.....

திகதி

திரு./திருமதி/செல்வி.....
.....
..... ஊடாக,

நியமனத்தை முடிவுறுத்தல்

தங்களது ஆன நியமனம் வடக்கு மாகாண அரசு தாபன நடமுறைக்கு ஒழுங்கு விதிகளின் I ஆம் தொகுதியின் 10 ஆம் அத்தியாயத்தின் 114 ஆம் பிரிவின் நியதிகளின்படி தாங்கள் விதித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள் வினைத்திறன்கான் தடைப்பரிட்சையில் சித்தியடையத் தவறியதன் விளைவாக ஆம் திகதியிலிருந்து முடிவுறுத்தப்படுகின்றது.

02 தாங்கள் அரசாங்கத்திடமிருந்து/ வடக்கு மாகாண சபையிடமிருந்து பெற்றுக் கொண்ட முற்பணங்கள், கடன்கள் அனைத்தையும் ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு செய்து விடுங்கள். அவ்வாறு செய்யத் தவறுவது தங்களுக்கு எதிராக அத்தகைய வருமதிகளை அறவிடுவதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.

03. மேலும், தங்களது பொறுப்பில் உள்ள அரசாங்க சொத்து, உத்தியோகபூர்வ அடையாள அட்டை, சாவிகள், ஆவணங்கள், கணனிழிரகசியச் சொற்கள் போன்றவற்றை முறைப்படி கையளித்து விடுக்கள். அவ்வாறு செய்யத் தவறுவது தங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைளுக்கும் விளைவை ஏற்படுத்தி விடும்.

கையொப்பம்:.....

பெயர்:.....

பதவி:.....

பிரதிகள்

1. செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு
2. கணக்காளர்
3. கணக்காய்வாளர்
4. சுயவிபரக்கோவை

பின்னினைப்பு 10

(பிரிவு 131)

முகவரி:.....

திகதி:

(நியமன அதிகாரி)

.....

ஓட்டாக

.....திணைக்களத்தில் பதவியில் பணிபுரியும் பொருட்டு

.....வடக்கு மாகாண அரசு சேவையிலிருந்து நிரந்தரமாக / தற்காலிகமாக விடுவிக்குமாறு கோருதல்

1. உத்தியோகத்தர் பற்றிய விபரங்கள்

- 1.1 முழுப்பேயர்:.....
- 1.2 சேவை:.....வகுப்பு:.....தரம்:.....
- 1.3 பதவிப்பேயர்:.....
- 1.4 கடமையாற்றும் நிலையம்:.....
- 1.5 திணைக்களம்/நிலையம் :.....
- 1.6 மாகாண அமைச்சர் :.....
- 1.7 உத்தியோகத்தர் வடக்கு மாகாண அரசு சேவையில் உறுதிப்படுத்தப்பட்ட திகதி :.....
- 1.8 வேண்டுகோள் விடுக்கப்பட்ட திகதியன்று வயது :
வரு:.....மா:.....நா:.....
- 1.9 வேண்டுகோள் விடுக்கப்பட்ட திகதியன்று விதித்துரைக்கப்பட்ட சகல விணைத்திறமைகான் தடை/திணைக்கள பரிட்சைகளில் சித்தியடைந்துள்ளாரா இல்லையா என்பது பற்றி
.....
- 1.10 தற்போது வகிக்கும் பதவியில் கடமைகளை நிறைவேற்றுவதற்காக உத்தியோகத்தர் விசேட பயிற்சி பெற்றிருப்பின் அது பற்றியவிபரம் தருக:

- 1.11 கட்டாயச் சேவைக்காலப்புது ஒன்றின் பொருட்டு உத்தியோகத்துற் அரசாங்கத்துடன்/வடக்கு மாகாண சபையுடன் முறிவு ஒன்று செய்துள்ளாராயின் அது பற்றியில்லரம் :

- 1.12 இதற்கு முன்னர் அரசாங்க அல்லது மாகாண அரசு சேவையில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பற்றிய விபரங்கள்

நிறுவனம்	பதவி	காலப்பகுதி		வருடம்	மாதம்
		தொடக்கம்	வரை		
மொத்தம்					

2. விடுவிப்பின் பின்னர் உத்தியோகத்தை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பதவி

- ## 2.1 நிறுவனம் :...

.....

- ## 2.2 അമുച്ച് :

.....

- 2.3 தொழிற்சங்கப் புதுவைப் பரிசுசங்கம்:

- ## 2.4 പത്വി:

.....

.....

- 2.5 வேண்டுகோள் நிரந்தர விடுவிப்புக்காகவா அல்லது தற்காலிக விடுவிப்புக்காகவா:

.....

- 2.6 தற்காலிகமாக எனின் எவ்வளவு காலத்திற்கு என்பது பற்றி :

.....

- 2.7 பதவியின் கடமைகளை பொறுப்பேற்க உத்தேசித்துள்ள திகதி

.....

03. நான்இல்.....இருந்து பதவிக்கு நியமிக்கப்படுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்திஆல் அனுப்பி வைக்கப்பட்டதாடுத்ததை இத்துடன் இணைக்கிறேன்.

04. நான் தொழிற் சங்கத்தில்/நலன்புரி சங்கத்தில் பதவிக்கு
தெரிவு செய்யப்பட்டுள்ளேன் எனவும் அங்கு கடமைக்காக நான், வடமாகாண சபை அரசு சேவையில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படல் வேண்டும் எனவும் குறிப்பிட்ட அச்சங்கத்தின் கூட்ட அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியோன்றை இத்துடன் இணைக்கின்றேன். அவ்வாறே அச்சங்கத்தின்

பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய விபரமும், அங்கீரிக்கப்பட்ட ஆக்கங்களின் பிரதியொன்றையும் இத்துடன் இணைக்கின்றோன்.

05. மேலே கூறப்பட்டிருக்கும் விடயங்கள் உண்மையானவை என நான் உறுதிப்பட்டுத்துகின்றேன். வடக்கு மாகாண அரசு தாபனநடைமுறை ஒழுங்கு விதிகளின் 131ஆம் பிரிவின் பிரகாரம் இந்த வேண்டுகோள் சமர்ப்பிக்கப்படுகின்றது. அதற்கு இணங்க நான் இல் பதவியில் சேவைக்காக என்னை வடமாகாண சபை அரசு சேவையிலிருந்து நிற்காரமாக/தற்காலிகமாக விடுவிக்குமாறு தயவாய் வேண்டிக் கொள்கிறேன்.

.....
ഉത്തിയോക്കത്തരിൻ കൈമൊപ്പമ്.

പിൻവിന്നെപ്പ് 11

(പിരിവ് 131)

எனது இல :.....

முகவரி :

திகதி :

(நியமன அதிகாரி)

.....
.....

அரசாங்கத்தின்/வடக்கு மாகாண சபையின் தேவையின் பொருட்டு வடக்கு மாகாண அரசு சேவை உத்தியோகத்திரொருவரை அவர் தற்போது வசிக்கும் பதவியில் இருந்துநிரந்தரமாகதற்காலிகமாக விடுவிக்குமாறு வேண்டுகோள்

- ## 1. உத்தியோகத்துர் பற்றிய விபரம்

1.1 முதிர்வையா்.....

1.2 சேவை.....வசூபு:.....தூம்.....

1.3 பதவி:.....

1.4 குடமையாற்றும் நிலையம்:.....

1.5 திணைக்களம்/நிருவணம்:.....

1.6 የመልዕክት፡.....

2. விடுவிப்பின் பின்னர் உத்தியோகத்துர் நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பதவி

2.1 பகுவி:.....

2.2 சம்பள அளவுத்திட்டம்:.....

2.3 கடமையாற்றும் நிலையம்:.....

2.4 நிறுவனம்:.....

3. உத்தேச விடுவிப்பு சம்பந்தமான விபரங்கள்

3.1 நிரந்தரமாகவா/தற்காலிகமாகவா என்பது :

.....

3.2 தற்காலிகமாகவெனின் எவ்வளவு காலத்திற்கு என்பது பற்றி :

.....திகதி தொடக்கம்ஆந்திகதி வரைஆண்டு காலப்பகுதிக்கு

4. உத்தியோகத்தரை பணியில் அமர்த்தப்படவுள்ள நிறுவனத்தின் வேண்டுகோள் பின்னினைப்புஆக இணைக்கப்பட்டுள்ளது.

5. உத்தியோகத்தறின் சம்மதக் கடிதம் பின்னினைப்புஆக இணைக்கப்பட்டுள்ளது.

6. உத்தியோகத்தறின் ஒழிவுதிய பங்களிப்பு பணமாக அவரது திரட்டிய சம்பளத்தில் இருந்து 25% ஐ விதவைகள், அநாதைகள்/ தபுதாரர்கள் அநாதைகள் உதவுத்தொகைப் பணம், உத்தியோகத்தர் சேவையில் அமர்த்தப்படவுள்ள ஆல் முறைப்படி செலுத்தப்படும்.

7. இதற்கு இணங்க மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் உத்தியோகத்தரை மேலே காட்டப்பட்டுள்ள பதவிக்கு நியமிப்பதன் பொருட்டு தற்போது அவர் வகிக்கும் பதவியில் இருந்தும் வடக்கு மாகாண அரசு சேவையில் இருந்தும் தற்காலிகமாக / நிரந்தரமாக விடுவிக்குமாறு தயவாய் வேண்டுகிறேன்.

(பொருத்தமற்ற சொற்கள், பிரிவுகளை வெட்டிவிடவும்)

கையொப்பம் :.....

பெயர் :.....

செயலாளர் :.....

அமைச்சர் :.....

பின்னினைப்பு 12

(பிரிவு 160)

(பதவுத்தபால்)

எனது இல :.....

முகவரி :.....

.....

திகதி :.....

திரு./திருமதி/செல்வி :.....

.....

பதவி வெறிதாக்கல் பற்றிய அறிவித்தற் கடிதம்

இந்தத் திணைக்களத்தில்பதவியை வகித்த தாங்கள் முறைப்படி அங்கீகரித்த லீவு இல்லாமல்ஆம் திகதி தொடக்கம் கடமைக்கு வராமல் இருந்துள்ளீர்கள்.

02. இதற்கு இணங்க வடக்கு மாகாண அரசு சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவையின் 160 ஆம் பிரிவின் நியதிகளின்படி, ஆம் திகதி தொடக்கம் தாங்கள், தங்களது சொந்த இசைவின் பேரில் தங்களது பதவியை வெறிதாக்கியிருக்கள் எனக் கருதப்படுகிறீர்கள்.
03. தாங்கள் அரசாங்கத்திடமிருந்து/வடக்கு மாகாண சபையிடமிருந்து பெற்றுக் கொண்ட முற்பணங்கள், கடன்கள் அனைத்தையும் ஆந் திகதிக்கு முன்னர் செலுத்தி முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அவ்வாறு செய்யத் தவறுவது அத்தகைய வருமதிகளை அறவிடும் பொருட்டு தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.
04. தங்களது பொறுப்பில் உள்ள வடக்கு மாகாண சபைக்கு சொந்தமான சொத்து, உத்தியோகபூர்வ அடையாள அட்டை, சாவிகள், ஆவணங்கள், கணனி இரகசியச் சொந்தகள் போன்றவற்றை ஆந் திகதிக்கு முன்னர் முறைப்படி கையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அவ்வாறு செய்யத் தவறுமிடத்து தங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க நேரிடும்.
05. தங்களது பதவியை தாங்கள் வெறிதாக்கியதன் விளைவாக தாங்கள் வடக்கு மாகாண அரசு சேவையில் மீள நியமிக்கப்படும் உரிமையையும் ஓய்வுதிய பிரமாணக் குறிப்புகளின் பிரகாரம் ஓய்வுதியம், நன்கொடையை பெறுவதற்கான உரிமையையும் இழந்துள்ளீர்கள்.

கையொப்பம் :.....

பெயர் :.....

பதவி :.....

பிரதிகள்

1. நியமன அதிகாரி
2. உரிய மாகாண அமைச்சின் செயலாளர்
3. கணக்காய்வாளர் அதிபதி

பின்னினைப்பு 13

(பிரிவு 198)

புகவரி :.....

திகதி :.....

உமது/இல:.....

..... அரசு

(தினைக்களத்தலைவர் / நிறுவனத்தலைவர்)

உத்தேச வருடாந்த இடமாற்றம் தொடர்பான வேண்டுகோள்

1. என்னைஇந்து இடமாற்றம் செய்ய உத்தேசித்துள்ளதாக தங்களதுதிகதியிட்டஆம் இலக்க கடிதத்தின் மூலம்/உத்தேச ஆண்டு இடமாற்ற அட்டவணை மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2. மேற்படி இடமாற்றத்தை கீழே தரப்பட்டுள்ள நிகழ்வுகளின் அடிப்படையில் இரத்துச் செய்யமாறு/வேறுபடுத்துமாறு நான் வடக்கு மாகாண அரசு சேவை தாபன நடைமுறை ஒழுங்கு விதிகளின் I ஆம் தொகுதியின் 198 ஆம் பிரிவின் கீழ் விணயமாக வேண்டுகிறேன்.

2.1

.....

.....

56A

IV (அ) கொட்டி - இலங்கை முனிக்பாடு தனர்தலே அதி விசை கேட்க பதிய - 2013.07.03

பகுதி IV (அ) - இலங்கைச் சன்னாயக சோசவிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை- அதி விசேஷமானது - 2013.07.03

2.2

.....
.....
.....

2.3

.....
.....
.....

3. மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு ஆதரவாக பின்வரும் ஆவணங்களின் சான்றுபடுத்திய பிரதிகளை இணைக்கிறேன்.

4. பின்வரும் சேவை நிலையங்களில் ஒன்றுக்கு என்னை இடமாற்றம் செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

1 ஆம் விருப்பம்:

2 ஆம் விருப்பம்:

3 ஆம் விருப்பம்:

உத்தியோகத்தரது கையொப்பம் :

பெயர்:

பதவி :

பிரதிகள்

1. நியமன அதிகாரி
2. திணைக்களத் தலைவர்
3. நிறுவனத் தலைவர்

திணைக்களத் தலைவரது/நிறுவனத்தலைவரது விதப்புரை

(நியமன அதிகாரி)

..... என்பவரால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நிகழ்வுகள் சரியானவை என திருப்தி அடைந்துள்ளேன் / அடையவில்லை. இந்த வேண்டுகோள் சிபாரிசு செய்யப்படுகிறது/செய்யப்படவில்லை.

கையொப்பம் :

பெயர் :

பதவி :

திகதி :

**பின்னரைணங்கு 14
(பிரவு 214)**

வடக்கு மாகாண அரசு சேவை உத்தியோகத்துறை நியமிப்புகள் மற்றும் பதவி கையளிக்கப்பெற்ற தத்துவம் உள்ள அதிகாரியினால் போன்ற வேண்டிய பதிலேடு

IV (அ) கொப்ப - இலங்கை பேரவை உத்தியோகத்துறை நியமிப்புகள் மற்றும் பதவி கையளிக்கப்பெற்ற தத்துவம் உள்ள அதிகாரியினால் போன்ற பகுதி IV (ஆ) - இலங்கை சன்னாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2013.07.03

57A

தொடர் இல.	தீக்தி	உத்தியோகத்துறை ஒபயர்	பதவி	பின்மூல வசனம்	பதவியில் இருந்து நிதியோகத்துறை ஒபயர்	விடையில் இருந்து முகாமைத்துவ உதவியாளரின் கையொப்பும் தீக்தியும்
				நிதியோகத்துறை ஒபயர்	நிதியோகத்துறை ஒபயர்	நிதியோகத்துறை ஒபயர்
				நிதியோகத்துறை ஒபயர்	நிதியோகத்துறை ஒபயர்	நிதியோகத்துறை ஒபயர்

பின்னரைணங்கு 15

(பிரவு 214)

வடக்கு மாகாண அரசு சேவையில் இருந்து பதவிக்கம் செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் பற்றி
கையளிக்கப்பெற்ற தத்துவம் அதிகாரியினால் போன்ற வேண்டிய பதிலேடு

தொடர் இல.	உத்தியோகத்துறை ஒபயர், ஓசனை, வகுப்பா, தொம், பதவி காரணம் சுருக்கமாக	பேசுவையில் இருந்து நிதியோகத்துறை ஒபயருக்கு மற்றும் கோரலை இலக்கம்	பிடியில் இருந்து நிதியோகத்துறை ஒபயர் கையொப்பும் தீக்தியும் இலக்கம்	விடையில் இருந்து முகாமைத்துவ உதவியாளரின் கையொப்பும் தீக்தியும்

பிரிவு 16

(பிரிவு 214)

வடக்கு மாகாண அரசு சேவையிலிருந்து பதவிலிக்கிய உத்தியோகத்தர்கள் பற்றி கையளிக்கப்பெற்ற தக்கவும் உள்ள அதிகாரியினால் பேணப்பட வேண்டிய பதிவேடு

தொடர் இல	உத்தியோகத்தரின் பெயர், சேலை, வசுப், தரம், பதவி	விவசைத்தகரன் காரணம்	விவசை தீக்தியும் கொலை இலக்குமும்	பிறப் பொறுப்பு முகானமத்துவ உதவியாளரின் கையாப்படம் தீக்தியும்	பதிவிற்கூல உத்தியோகத்தரின் கையாப்படமும் தீக்தியும்

பிரிவு 17

(பிரிவு 214)

பதவிகளை வெறிதாக்கிய வடக்கு மாகாண அரசு உத்தியோகத்தர்கள் பற்றி கையளிக்கப்பெற்ற தக்கவும் உள்ள அதிகாரியினால் பேணப்பட வேண்டிய பதிவேடு

தொடர் இல	உத்தியோகத்தரின் பெயர், சேலை, வசுப், தரம், பதவி	கொடித்தக்கீய தீக்தி	பதிவிற்கூலிருந்து நீக்கப்பட்ட தீக்தி	பிறப் பொறுப்பு முகானமத்துவ உதவியாளரின் கையாப்படம் தீக்தியும்	பதிவிற்கூல உத்தியோகத்தரின் கையாப்படமும் தீக்தியும்

திருத்தம் செய்யப்பட்ட அல்லது கட்டாய வீலில் அனுபவப்பட வடக்கு மாதான அரசே சேலை உத்தியோகத்துறக்கள் பற்றி கையளிக்கப்பெற்றத்துவம் உள்ள அதிகாரியினரால் மேணப்பட வேண்டிய பதிவேறு

தொடர் உத்திரவியாகத்துறின் இல	கோவையிலிருந்து பெயர்கள், சீனை, வசுபா, தரம், பதகி	கட்டடாய ஓல்மிகு இனை நிறுத் துப்பாரபா	அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான காரணம் சுருக்கமாக	கோவை இலக்கம் பிற விடயங்கள் முதலைமத்தில் உதவியளர்கள் கூக்கயாப்பழும் தீக்கிழும்	பதனிநிலை உத்திரவியாகத்துறின் கையொப்பழும் தீக்கிழும்
------------------------------	--	--------------------------------------	---	---	---

Mémoires sur l'Amérique 19

(ນັກສາຍ 2 14)

கெதாடர் <u>இல</u>	<u>உத்தியோகத்துறை</u> <u>பெயர், சேவை, வசூலி,</u> <u>திரம், பதலி</u>	<u>ஒன்று</u> <u>பெறுவதற்கான</u> <u>காரணம்</u>	<u>ஓயவு பெற்ற</u> <u>தீக்தி</u>	<u>கோலைவு</u> <u>இலக்கம்</u>	<u>கிழு</u> <u>விடயங்கள்</u>	<u>வியப் பொறுப்பு</u> <u>முகாவுமத்துவ</u> <u>உதவியாளரின்</u> <u>கையொப்பமும்</u> <u>தீக்தியும்</u>	<u>பதவிநிலை</u> <u>உத்தியோகத்துறை</u> <u>கையொப்பமும்</u> <u>தீக்தியும்</u>
-----------------------------	---	---	------------------------------------	---------------------------------	---------------------------------	---	---

கையெளிக்கப்பெற்ற தத்துவம் உள்ள அதிகாரியினால் பதவினரை மாற்றங்கள் மற்றுவத்து சமர்ப்பிக்கப்படும் அமையானது

அறிக்கைத் தொடக்கம்தீக்தி தொடக்கம்தீக்தி வை

புதிய நியமிப்பத்தின் நிர்ணயம்	பதவியிலிருந்து பெற்ற பொருள் பெற்ற வரவாளர்கள் எண்ணிக்கை	பதவியிலிருந்து பெற்ற பொருள் பெற்ற வரவாளர்கள் எண்ணிக்கை	பதவியிலிருந்து பெற்ற பொருள் பெற்ற வரவாளர்கள் எண்ணிக்கை
நிர்ணயம் இடப்பட்டதும்	பதவியிலிருந்து பெற்ற வரவாளர்கள் எண்ணிக்கை	பதவியிலிருந்து பெற்ற வரவாளர்கள் எண்ணிக்கை	பதவியிலிருந்து பெற்ற வரவாளர்கள் எண்ணிக்கை

கையெளிக்கப்படு 21

(பிரிவி 216)

வடக்கு மாகாண அரசு கலைப்பினர் ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் நிறுவனத்திலும் அனைத்து பதவினர்கள் பற்றிப் பேணப்பட வேண்டிய பதிவேடு

தொடர் இல	உத்திரியாகத்துர் அலுவலகத்தில் சேலவையை ஆரம்பித்தத்தீக்தி	உத்திரியாகத்துர் அலுவலகத்தில்/ நிறுவனத்தில் உதவையிலிருந்து விவேகம்	விட்யப் பொறுப்பு முகானமத்துவம் தலையாளர்கள் தீக்தியும்

கையெளிக்கப்படு 20

(பிரிவி 215)

பின்னினைப்பு 22

(பிரிவு 220)

முதலெழுத்துக்களுடன் பெயர்:

முகவரி :
.....
.....

திகதி:.....

(உரிய அதிகாரி)

.....
(திணைக்கள்/நிறுவனத் தலைவர்) - ஊடாக

நியமிப்பு/பதவியுயர்வு/இடமாற்றங்களுக்கு எதிராக சமர்பிக்கப்பட்ட மேன்முறையீடு

1. மேன்முறையீடு சம்பந்தமான தகவல்கள்

- 1.1 முழுப்பெயர் :.....
- 1.2 உரித்தாகும் சேவை :.....வாருடப்பு:.....தரம்:.....
- 1.3 பதவி :.....
- 1.4 கடமையாற்றும் நிலையம் :.....
- 1.5 திணைக்களம்/நிறுவனம் :.....
- 1.6 அமைச்சு :.....

2. மேன்முறையீட்டுக்கு அடிப்படையான தீர்மானம்/கட்டளை சம்பந்தமாக

- 2.1 தீர்மானம் / கட்டளை யாது? அதன் சருக்கவிபரம் :

.....
.....
.....
.....

- 2.2 தீர்மானம்/ கட்டளை யாரால் வழங்கப்பட்டது?

.....
.....
.....
.....

- 2.3 கட்டளையை உத்தியோகத்திற் பெற்ற திகதி :

2.4 தீர்மானம் / கட்டளை அடங்கிய கடிதங்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் கீழே காட்டப்பட்டுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு (I)

இணைப்பு (II)

2.5 இயைபுடைய பிற விடயங்கள் :

.....
.....
.....
.....

3. தீர்மானத்திற்கு / கட்டளைக்கு எதிராக மேன்முறையிடு செய்வதற்கான நியாயங்கள்

3.1.
.....
.....

3.2.
.....
.....

3.3.
.....
.....

3.4.
.....
.....

3.5.
.....
.....

3.6 மேற்குறித்த நியாயங்களுக்கு ஆதரவளிக்கும் எழுத்தில் உள்ள பணிப்புரையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் கீழ்க்காணும் விதத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு (I)

.....

இணைப்பு (II)

.....

இணைப்பு (III)

.....

- #### 4. வேண்டி நிற்கும் நிவாரணங்கள்

കൈയ്യോപ്പമ் :

ଓপ্যার :

പത്വിപ്പെയർ :

திகதி :

பிரதிகள் :

செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்கும் -இந்த முன் பிரதியே தேவையான நடவடிக்கையின் பொருட்டு தங்களுக்கு அனுப்பிவைக்கிறோன்.

அக்கியாய் - XXIV

கோவை சார் திருத்தங்கள் பற்றிய பதிவேடு

திருத்த எண்	வழங்கிய திகதி	திருத்தத்தின் தனிமை	அத்தியாயம்	திருத்தம் பெற்ற அல்லது சேர்க்கப்பட்ட பிரிவு	திருத்தம் செய்யும் உத்தியோகத்தின் ஒப்பும்